


மாவிட்டபுரத்


திருத்தலவரஸாநு

2.408









D. செப்டம்பர் 20/35.

வ
குகமயம்

மாவிட்ட புரத் திருத்தவேவரலாறு

ஆக்கியோன் :
ப்ரம்மஸ்ரீ க. து. வண்முகநாதக் குருக்கள்



ATR
162

வெளியீடு :
குரும்பசிட்டி சன்மார்க்க சபை

குரோதி பங்குணி
பதிப்புரிமை] 1965 [விலை: ரூ. 2-50

சன்மார்க்கபை வெளியீடு :

உரிமை ஆக்கியோனுக்கே உரியது

நூல் பெற்றுக்கொள்ளும் இடங்கள் :

தனலக்குமி புத்தகசாலை, சன்னகம்.
சன்மார்க்கசீபை, குரும்பசீட்டி, தெல்லிப்பழை
பரம்மஸி ச. து. ஷண்முகநாதக்குருக்கள்,
மாவிட்டபுர ஆதீனம், தெல்லிப்பழை.

சுன்னகம், திருமகள் அமுத்தகம்

2. 408

உள்ளுறை

பக்கம்

சமர்ப்பணம்	iv
பதிப்புரை	v
முன்னுரை	vii
ஆசியுரை	xi
அனீந்துரைகள்	xii
மாவிட்டபுரத் திருத்தல் வரலாறு			
நகுலமுனிவர்	2
உக்கிரசேனன் வரலாறு	6
மாருதப்பிரவல்லி	7
சாந்தலிங்க முனிவரைச் சந்தித்தல்	10
நகுலமுனிவரைச் சந்தித்தல்	11
கீரிமலை வரலாறு	12
நளன் கீரிமலையை அடைதல்	13
குதிரைமுகம் நீங்குதல்	15
கோவில் கட்டுதல்	18
உக்கிரசிங்கசேனனின் காதல்	21
மாருதப்பிரவல்லி பட்டத்தரசியாதல்	22
மாவிட்டபுர ஆதீனம்	24
சிங்கையாரியனும் புவனேகபாகுவும்	26
பறங்கியர்களின் கொடுமை	28
ஆங்கிலேயர் ஆட்சியில் ஆலயவளர்ச்சி	29
கோவிலின் வரைச்சி	32
இரத்தினக்குருக்கள் பணி	33
ப்ரம்மழீ துரைசாமிக் குருக்கள்	49
இன்றைய மாவிட்டபுரம்	53
அனுபந்தம்			
ஹாஞ்சற் பாக்கள்	i
மாவைச் சுப்பிரமணியர் தோத்திரம்	v
மாவைக் கலிவெண்பா	vii
மாவைச் சுப்பிரமணியர் தோத்திர விருத்தம்	xi


சமர்ப்பணம்

எனது பாட்டார்
ப்ரம்மழீ ரா. சுப்பிரமணியக் குருக்கள்
(இரத்தினக் குருக்கள்)
அவர்களுக்கு இந்நாலைச்
சமர்ப்பிக்கின்றேன்.

ப்ரம்மஸ் சா. கப்பிரமணியக் குருக்கள் அவர்கள்
(இரத்தினக் குருக்கள்)

ந்தார்வை ந்தங்க்ருத ச்யாஸ்யாபிப்ள ரா ஸ்ரூபம்ரப்
(ந்தங்க்ருத காக்கூட்டாஇ)





சிவமயம்



பதிப்பு

உலகியலிலும் மெய்ந்நெறியிலும், சென்ற முப்பது ஆண்டுகளாகப் பல தொண்டுகளைச் செய்த சன்மார்க்க சபையினர் சில வருடங்களாகச் சிறந்த பல நூல்களை வெளியிட்டிருக்கின்றனர். மேற்படி சபையினரால் எழுதப்பட்ட, சைவசமயபோதினி 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம் புத்தகங்கள் சைவ மாணவர்களுக்கு ஏற்றவை என வீத்தியாபகுதியினரால் அங்கீகரிக்கப் பெற்று ஈழத்தின் பல பாடசாலைகளிலும் படிப்பிக்கப் பட்டு வருகின்றன. இலக்கியமஞ்சரி வரிசையிலும் சில நூல்கள் சன்மார்க்க சபையார் எழுதியவைகளே.

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய சைவ நற்சிங்தனைகள் என்ற நூலை வெளியிட்டமையைத் தொடர்ந்து, ஈழத்து எழுத்தாளர் ஐவர் ஈழத்திய மத்தாப்பு என்ற குறுஙவைலும், மகாஜனக் கல்லூரிச் சித்திர ஆசிரியர் ஆ. தம்பித்துரை அவர்கள் எழுதிய ஒவியக்கலை, சிறுவர் சித்திரம் என்னும் நூல்களும், இரசிகமணி கணக் செந்தினாதன்

அவர்கள் எழுதிய கலைமடங்கையின் தவப்புதல்வன் (சிற்பக் கலைஞர் திரு/ வி. ஆறுமுகம் அவர்களது வாழ்க்கை வரலாறு) என்ற நாலும் சன்மார்க்க சபையினரால் வெளியிடப்பெற்றன.

மாவிட்டபுரக் கந்தசவாமி கோவிலோடு எம் ஊரவர்களும் சன்மார்க்கசபையினருங் கொண்ட பக்தி அளவிடற்கரியது. மேற்படி கோவிலுக்குத் தங்கமுடிவைத்த பெருமை எமது ஊரிலிருந்த பெரியார் ஒரு வரைச் சேர்ந்தது என்பதை என்னும்போது நாம் அளவிலா ஆனந்தங்கொள்ளுகின்றேம். அத்தொடர்பும் பக்தியும் கீழ்மிகாம் நன்று நிலவ வேண்டுமென்ற விருப்பினால் மாவிட்டபுரம் கந்தசவாமிகோவில் பிரதமகுரு ப்ரம்மஸ்தி து. ஒன்றமுகநாதக் குருக்கள் அவர்கள் எழுதிய மாவிட்டபுரத் திருத்தல வரலாறு என்னும் இந்நாலே மிக மனமகிழ்வுடன் வெளியிடுகின்றேம்.

இங்நாலே மகிழ்வுடன் ஏற்று, உயரிய முறையில் அச்சிட்டுதவிய சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தாருக்குச் சபை நன்றி பாராட்டுகிறது.

குரும்பசிட்டி,
30-3-65.

சன்மார்க்க சபையினர்

வ
சிவமயம்

முன்னூரை

மாவிட்டபுரத் திருத்தல வரலாற்றைப் பலர் பலவகையில் வரைந்துள்ளார்கள். இதனால் வாசிப் பவர்களது மனதிற் குழப்பமான சிந்தனைகள் தோன்றுகின்றன. அதனால் உண்ணால் வரலாற்றை அவர்கள் உணரமுடியாது தவிக்கிறார்கள். ஒரு நாட்டின் சரித்திர சம்பவத்தைக் கற்பணைச் சம்பவங்களோடு கலப்பில்லாது எழுதுவதே முறையான செயலாகும். வரலாற்றேடு சம்பந்தப்பட்ட செய்திகளை வாசகர்கள் ஆர்வத்துடனும் விருப்புடனும் படிக்க வேண்டுமென்பதற்காகவோ அன்றேல் அதில் இலக்கியச் சுவை மிகுந்திருக்க வேண்டுமென்பதற்காகவோ அவ் வரலாற்று மூலச் செய்திகளில் எள்ளளவேனுங் கற்பணை அம்சங்களைப் புதுத்துதல் கூடாது. கற்பணைச் சம்பவங்கள் உண்மை வரலாற்றை முற்றுய் அழித்து விடும் என்பது சான்றேர்களின் கருத்தாகும்.

மாவிட்டபுரத் திருத்தல வரலாற்றைப் பாக்கள் மூலமாகவும், கட்டுரைகள் வடிவாகவும், கதை உருவிலும், நாடகஅமைப்பிலும் பலர் பலவிதமாக ஆக்கியுள்ளனர். சில இடங்களில் உண்மைச் சம்பவங்களை அப்படியே கூறியும், சில இடங்களில்

கற்பனைச் சம்பவங்களைப் புகுத்தியும், சிலவற்றில் உண்மைக்கு மாறன் பாத்திர சிருட்டிகளைச் சொருகியும் எழுத்தாளர் சிலர் எழுதியுள்ளனர். இதுவரை வெளிவந்த மாவிட்டபுரத் திருத்தல வரலாற்று நூல்கள், கற்பனை மிகுந்தும் சரித்திரத் திற்கு மாருனதுமான சில செய்திகளைக் கொண் டுள்ளனவாய் விளங்குகின்றன. மிகவும் அண்மையில் வெளிவந்த ஒரு நாடக நூல், மாவிட்டபுரத் தல வரலாற்றை அடியோடு மாற்றியமைத்தும் உண்மைச் சம்பவங்களை மறைத்தும் எழுதப்பட்டுள்ளது. வருடங்கள் செல்லச் செல்ல, சரித்திர வரலாற்றில் வீணா சந்தேகங்களுக்கு இடமேற்பட்டு ஈற்றில் மாவிட்டபுரத் தலவரலாறு ஒரு பொய்யான சம்பவம் என்ற தீர்ப்புக்கு வழி வகுக்கும். இந் நாடக நூலிலே கற்பனைப் பாத்திரங்கள் சொருகப்பட்டும் கற்பனைச்சம்பவங்கள் புகுத்தப்பட்டுமிருப்பதைச் சரித்திரம் தெரிந்தவர்கள் அறிவர். இதனை, நூலாசிரியரே மறைமுகமாக ஆமோதித்துள்ளார். உண்மை வரலாற்றை எழுதுமிடத்து அங்கு எக்காரணங் கொண்டும் புதுப்புதுச் சம்பவங்களையோ அல்லது சிருட்டிகளையோ புகுத்துதலாகாது என்பதே எல்லோரினதும் முடிபாகும். அதற்கமைவாகவே மாவிட்டபுரத் திருத்தல வரலாறு என்னும் இந் நூலையான் எழுத முற்பட்டேன்.

இதுவரைகாலமும் மாவிட்டபுரத் திருத்தல வரலாற்றை எழுதத் துணிந்தவர்கள் ஆரம்பகால

நிகழ்ச்சிகளை மட்டும் அங்கொன்றும் இங்கொன்று மாகக் கூறிவிட்டு, மாவிட்டபுரக் கந்தசவாயி கோவிலித் தாபித்ததோடு சரித்திரத்தை முடித்து விட்டனர். அதன்பின்னர் நிகழ்ந்தவற்றை எழுதத் துணியவில்லை. கி.பி. 13ஆம் நூற்றுண்டிற்குப் பின் னிருந்த நிலைமையை எவராவது எழுத முற்படாத தற்குக் காரணம் யாதென்பது விளங்கவில்லை. ஆகவே, உள்ளது உள்ளபடி மாவிட்டபுரத் திருத்தல வரலாற்றை எழுதவேண்டுமென ஈழநாட்டிலுள்ள பல அறிஞர்களும், கஸ் கடற்கு வாழ்ந்தாலும் மாவிட்டபுர முருகனது அருளீக் காத்து நிற்கும் பத்தர்களும் வேண்டிக்கொண்டபடி இந்நூலை எழுதத் துணிந்தேன். இந்நூலை எழுதுவதற்கு யான் எடுத்த பிரயத்தனங்கள் பல; அனுபவித்த இன்னல்கள் பல; எனினும் ஓரளவுக்கு எனது முயற்சி பயனளித்துவிட்டது என்பதைத் துணிவுடன் கூற முடிகிறது. இலைமறைகாயைப்போற் சம்பவங்கள் சில என்கைக்குக் கிட்டாமலும் இருக்கலாம். அவற்றைக் காணுமிடத்து அடுத்தடுத்த பதிப்புக்களிற் சேர்த்துக் கொள்ளலாம் என்பதே எமது முடிபாகும்.

இந்நூலைப் பார்வையிட்டு ஆசியுரை வழங்கிய, இப்போதைய ஆதீன கர்த்தாவும் எனதுதந்தையாருமாகிய பிரம்மழீ ச. துரைசாமிக்குருக்களவர்களுக்கும், அணிந்துரைகள் வழங்கிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கும், அரசாங்க மொழித் திணைக்கள் அத்தியக்கூர்

கி. வகுமணன் எம். ஏ., அவர்களுக்கும், சைவப் புலவர் வித்துவான் வ. செல்லையா அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகுக.

இந்த நூலின் அநுபந்தமாக வெளியிடப்பட்ட டீள்ள மாவைக்கந்தன் துதிப்பாடல்களை வழங்கிய சன்னகம், அ. குமாரசவாமிப் புலவர் மகனர் திரு. அம்பலவாணபிள்ளை அவர்களுக்கும் என் நன்றி உரியதாகும். இந்நூலை யான் எழுதுங்கால் அதற்கு வேண்டிய பல நூல்களைத் தந்துதவிய ஒடுவீல், ஆறுமுகநாவலர் நூலக அதிபர் சிவபூர் அம்பலவாணர் அவர்களுக்கும், அட்டைப்படத்தை அழகுற அமைத்துதவிய ஒவியர் கே. கே. வி. அவர்களுக்கும் என் நன்றியைச் செலுத்துகிறேன்.

குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் நற் கிருண்டுகளை ஈழம் நன்கு அறியும். மேற்படி சபையினர் இந்நூலைத் தங்களது வெளியீடாக வெளியிட முன்வந்தமை என் பெரும் பேரூரும் பேரூரும். அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.

ச. து. ஷண்முசநாதக் குருக்கள்
மாவைஆதீனம்
30-3-65

அ. சி. யு. கா.

‘கோவிற்கடவை’க் குறிச்சி சில வரலாற்றின் மூலமாக ‘நகுலேஸ்வரம்’ (கீரிமலை), மாவிட்டபுரம், காங்கேசன்துறை என மூன்று பிரிவுகளாக விளங்கிறது. இங்குள்ள ஆலயங்கள் மிகவும் பிரசித்த மாணவை. ஆலூ வழிபாட்டின்மூலம் மக்களைனவரும் தத்தம் இஷ்டகாம்யார்த்த சித்திகளைப் பெற்றுள்ளனர்.

மாவிட்டபுரம் கந்தசவாமி கோவில் வரலாற்றை மக்களைனவரும் ஆதியோடு கந்தமாடு அறிந்திருக்க வேண்டு மென்ற எனது நீண்டகால விருப்பத்தை எனது சிரேஷ்ட மைந்தன் ப்ரம்மபூர்ணி சு. து. ஷண்முக நாதக்குருக்கள் மாவிட்டபுரத் திருத்தல வரலாறு எனும் இந்நால் மூலம் நிறைவேற்றியுள்ளார். இந்த அரும் பெருங் தொண்டினை நினைந்து யான் மிகுந்த களிப்பட்டை கீண்றேன். இந்நால் எனது தங்கை ப்ரம்மபூர்ணி சாமிக் குருக்கள் சுப்பிரமணியக் குருக்கள் (இரத்தினக்குருக்கள்) அவர்களுக்கு அர்ப்பணங்கு செய்யப்பட்டிருக்கிறது.

எனது மகனின் நற்சேவைகளையும் ஆற்றிவரும் பெருங் தொண்டினையும் உலகமறியும்.

“அவரது திருத்தொண்டு வாழ்க ! வளர்க” என ஆசிர்வதிக்கின்றேன்.

எல்லாம் வல்ல கலியுகவரதர் மகாவல்லி கஜவல்லி ஸமேத பூர்ணீசுப்பிரமணிய பரமேஸ்வரனது திருவருள் பெற்றுயவாராக.

க. துரைசாமிக்குருக்கள்
மாவிட்டபுரம் ஆதீனகர்த்தா

கந்தசவாமிகோவில் ஆதீனம்
குரோதினு, பாற்குண்மீ
21 ஆம் நாள் (3-4-1965)

அனீந்துரைகள்

1

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்

வீணாவேவி பிரம்மபூநி வேதக்குடிக் குருக்கள், மாவிட்டபுரம் பிரம்மஞ் சபாபதிக் குருக்கள் ஆகிய இருவரும் ஸ்ரீலபூநி ஆறுமுகநாவலர் அவர்களின் நன் மதிப்பைப் பெற்றவாகள். முப்பொழுதுங் திருமேனி தீண்டும் பாக்கியாற் படைத்தவர்களாய், ஆதிசைவ அந்தண குலோத்தமர்களாய் விளங்கியவர்கள் இவர்கள்.

இங்நூலாசிரியராகிய பிரம்மபூநி து. ஷண்முகநாதக் குருக்கள், மேற் குறிப்பிட்ட பிரம்மபூநி சபாபதிக் குருக்களின் வழித்தேரன்றல். இவர்கள் தமது ஆதிசைவ பரம்பரையை விளக்கும் விளக்கமாய், மந்திரம், தந்திரம் கிரியை என்னும் இவைகளில் நல்ல பயிற்சியும் பாண்டித்தியமும் படைத்தவர்களாய்ச் சாந்தகுணசீலராய் விளங்குகின்றார்கள். இது மாவிட்டபுரத் தலத்தின் பண்டைத் தவவிசேடம் போலும்.

குருக்கள் அவர்கள் உபகரித்த மாவிட்டபுரத் திருத்தல வரலாறு என்னுமிங்நால், நகுலாசலம், மாவிட்டபுரம் என்னும் விசேட நாமங்களை விளக்கும் முகமாக, நகுலமுனிவர், மாருதப்பிரவல்லி முதலியவர் களின் வரலாறுகளையும், தீர்த்தம், தலம், மூர்த்தி என்பவற்றின் விசேடங்களையும், பெரியோர்கள் பெற்ற பேறுகளையும் பத்திசுரக்கும் முறையில் எடுத்துக்காட்டு

கன்றது ஜமதக்கினி முனிவரே பிருகுமுகிவரின் சாபத்தால் நகுலமுனிவராயினர் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

வடமொழி தென்மொழி நூல்களையும், சரித்திரங் களையும் ஆராய்ந்து இந்த அருமந்த நாலீக் குருக்கள் அவர்கள் தந்திருக்கின்றார்கள்.

நல்லூர், மாவிட்டபுரம் என்கின்ற திவ்விய தலங்கள் கலியுகவாதராகிய சுப்பிரமணியப் பெருமானின் திருவருள் விலாசத்துக்கு இருப்பிடமானவைகள். இத்தலங்களில் அமைந்த ஆலயங்கள் பறங்கிக்காரர் காலத்துத் தரைமட்டமாக்கப்பட்டுப் போன ஆங்கிலர் காலத்தில் புனருத்தாரணங்கள் செய்யப்பட்டவை. மாவிட்டபுரம், கைதிகமும் சூசவமும் கைவந்த ஆதிசைவ அந்தணர்களின் ஆதிக்கத்துட்பட்டிருந்தமையால் புனருத்தாரணங்கள் செய்யப்பட்டபோது, சாத்திரவிதி களுக்கு மாறின்றி அமைந்துவிட்டது. நல்லூர் அவ்வாறு அமையவில்லை. நல்லூரில் மூலமூர்த்தி அம்புவடிவாயிருப்பதும், அதற்குப்பக்கத்தில் அம்மைகளை எழுந்தருளாச் செய்வதும் ஆகமவிரேர்தம். இது நாவலர் பெருமானைப் பெரிதும் புண்பாடுத்திவிட்டது. இதுநிற்க,

மாவிட்டபுரத் திருத்தல வரலாறு நல்லமுறையில் அமைந்திருக்கின்றது. இதில், சிராத்தத்தைச் சிரார்த்தம் என்பதுபோன்ற, சொற்பிழைகள் திருத்தங்கள் செய்ய வேண்டியவை.

கலாசாலைவீதி.
திருநேல்வேலி,
30-3-65.

சி. கணபதிப்பிள்ளை -

அரசாங்கமொழித் திணைக்கள் அத்தியக்கூர்

கி. வகுமணன் எம். ஏ. அவர்கள்

சென்ற சில காலமாக மக்களிடையே குறிப் பாக இந்துக்களிடையே கடவுள் நம்பிக்கை, கடவுள் வழிபாடு, சமய வாழ்வு ஆகியவை குறைந்துகொண்டு வந்துள்ளன. இதற்குப் பல காரணங்களைக் குறிப் பிடலாம். விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட செளகர்யங்களைக் கண்டு அவற்றின் மூலமே மனிதன் பூரண இன்பத்தையும், பரிசூலன நிம்மதியையும் பெறமுடியும் என்ற நம்பிக்கை வளரத் தொடங்கியது ஒரு காரணம். சமயம் மூட நம்பிக்கைகளையே அடிப்படையாக வடையது; இக வாழ்வுக்கு முற்றி இலம் தடையாவது, தறிப்பிட்ட குலத்தினர் சிலரின் சுகபோகங்களுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டது என்பன போன்ற சமயத்தைப்பற்றிய தவறான கருத்துக்களை வாக்குவன்மை பெற்ற பலர் பிரசாரங்களையும் தொடங்கியதை வந்து இன்னொரு காரணம். இதற்கு ஏற்றாற்போல ஆலயங்கள் முதலிய சமய ஸ்தாபனங்களிற் கடமையாற்றுவோருட் பெரும்பாலாரிடம் சமய அறி வின்மை, பக்தியின்மை, ஆசார மின்மை, நேர்மையின்மை முதலை ஒழுங்கினங்கள் அதிகரிக்கத் தொடங்கியதை மற்றொரு காரணம்.

நல்லவேளையாக இப்போது சில ஆண்டுகளாக இக குறைகள் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியுள்ளன. சமயத்துறையிலே ஒரு மறுமலாச்சியும் விழிப்புணர்ச்சியும் படிப்படியாக ஏற்படத் தொடங்கியுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி எவ்வளவு தூரந்தான் முன்னேறினும், அதன் மூலம் மனிதன் பரிபூரண வாழ்வையும் பரிபூரண நிம்மதியையும் அடைவது சாத்தியமாகாது என்ற எண்ணம் பல விஞ்ஞானிகள் உட்படப் பேரறிஞர் பலரிடை வலுப்பெறுவதைக் காண்கின்றோம். விஞ்ஞானத்தால் ஏற்படும் செளகர்யங்கள் மனித மனத்தை மேலும் மேலும் அத்தகைய செளகர்யங்களை நாடி அங்கலாய்க்கச்

செய்யுமே தவிர, மனத்துக்கு நிம்மதியோ சாந் தியோ ஏற்படச் செய்யமாட்டா. “ நெய்யினால் அக்கினி ஆருமல் மேலும் மேலும் ஜொலிப்பது போல் விஷய அனுபவத்தினால் ஆசைகள் விருத்தி யாகுமே தவிரத் தனிவது கிடையாது ” என்பதே ரிஷிகளும், மகான்களும் அனுபவவாயிலாகக் கண்ட முடிவு. சமயம் இம்மைக்குத் தடையானது என்பது போன்ற தவறான கருத்துக்களை மறுத்து அறிஞர் பலர் தாம் எழுதும் நூல்கள் மூலமும் நிகழ்த்தும் உரைகள் மூலமும் சமயக் கோட்பாடுகளுக்குச் சரியான விளக்கங்களைக் கொடுக்க முற்பட்டுள்ளனர். சமய குருமாருள்ளும் பலர் பிறப்பு மட்டும் உயர்வுக் குப் போதாது, சமய அறிவு, வான்பக்தி, ஆசாரம், நேர்மை ஆகியவை பிறப்பைவிட முக்கிய மானவை என்பதை உணர்த் தொடங்கிவிட்டனர்.

அவ்வாறு உணர்த்தொடங்கிய குருமாருள் மாவிட்டுரத் திருத்தல வரலாறு என்னும் இத் திவ்விய நூலை இயற்றிய பிரம்மஸீ சு. து. ஷண்முக நாதக் குருக்கள் அவர்களை முன்னணியில் வைக்கத் தக்க ஒருவராகச் சொல்லலாமென்ற தோன்று கின்றது. இலங்கையிலுள்ள சைவாலயங்களில் இன்றுள்ள அர்ச்சகர்களுள் தமிழிலே நூல் எழுதக் கூடிய ஆற்றலோ ஆர்வமோ உடையவர் மிகமிகச் சிலரே. ஆலயத்திலே நிகழவேண்டிய நித்திய நெமித்தியங்களோடு நில்லாது ஆலயத்தின் மகிமையை ஒரு நூலாக எழுதிச் சைவமக்களிடையே பரப்பவேண்டுமென்ற எண்ணம் பிரம்மஸீ ஷண்முக நாதக் குருக்கள் மனதிலே தோன்றியது விசேஷமே. அதற்கு வேண்டிய ஆற்றலும் அவரிடம் அமைந்தது அதைவிட விசேஷமே.

ஆலயங்களும் உருவ வழிபாடும் வேதகால ஆரியர்களுக்குக் கிடையாதென்பதும், அவை திராவிட பண்பாட்டில் முகிழ்த்தவை என்பதும் அறிஞர்

கருத்து. “ஆலயம் தானும் அரனெனத் தொழுமே” (சிவஞானபோதம்) என ஆலயத்தை அரனாகக் கொள் வது சைவ மரபு. ஆலயங்கள் வழிபாட்டிடங்களென பது மட்டுமன்றி, கலை கலாசாரம் அனைத்துக்கும் கேந்திர ஸ்தானங்களுமாகும். ஆலயங்களின் புனித நோக்கங்களைச் சரியாக உணர்ந்து முறையாகக் கடைப்பிடிக்கின் சமூகம் முழுவதுமே மேம்மட்டுப் பூரணத்துவ மடையுமென்பது நிச்சயம். காலங்கு சென்ற பிரம்மஸீரீ சா. சுப்பிரமணியக் குருக்களும் (இரத்தினக் குருக்கள்) அவருக்குப் பின்வந்தோரும் ஆலயத்தின் நானுவித புனித நோக்கங்களை ஓரளவு உணர்ந்து அவைகளை நிறைவேற்றத் தம்மாலியன்ற வரை முயன்றுள்ளார் என்பதை இந்த நூலை வாசிப் போர் உணர்வர்.

இத் திருத்தல வர்லாற்றிலே இரத்தினக் குருக்களது திருப்பணியைப்பற்றிக் கூறப்பட்டது சிறிது அதிகமாகிவிட்டதோ என்ற எண்ணம் வாசகர் சில குருக்கு ஏற்படக்கூடும். சில ஸ்தாபனங்களின் வளர்ச்சி சியிற் குறிப்பிட்ட ஒருவர் இருவருடைய செயல்கள் அந்த ஸ்தாபனங்களின் வளர்ச்சியிலிருந்து பிரிக்க முடியாத அளவு அதனேடு பின்னாந்துவிடுவது இயல்ல. இந்த ரீதியிலே பார்க்கும்போது குருக்களையும் அவராற்றிய தொண்டுகளையும் சரியாக அறிந்தவர்கள் இதனை ஒரு குறையாகக் கருதமாட்டார்களென எண்ணலாம்.

இத் திருத்தலம் நிறுவப்பட்டுள்ள இடம் இலங்கையிலுள்ளமையினாலும், இதனைப் புனர்நிர்மாணங்க செய்தோர் இலங்கையரானமையாலும் இது இலங்கைக்கே சிறப்பாக உரியதுபோலக் காணப்பட்டிரும் இதனை முதன் முதற் கட்டுவித்தவர்களையும் அதற்கு வேண்டிய திரவியத்தை வழங்கியவர்களையும் விக்கிரகங்கள் செய்யப்பட்ட இடத்தையும் நோக்குமிடத்து இந்திய மக்களுக்கும் இத் தலத்திலே பெரும்பங்கு

உண்டென்பது இந்நால்மூலம் நன்கு புலனைகின்றது. இந்தத் தலத்தின்மகிழமையையும் இதனேடு தமக்குள்ள தொடர்பையும் இன்று இந்திய மக்கள் பலர் அறியா திருக்கலாம். இந்த நூல் தமிழகத்திலே பரவுவதன் மூலம் இந்தத் தலத்தின் மகிழமையையும் அதனேடு தமக்குள்ள தொடர்பையும் அங்குள்ள சைவமக்கள் பலர் அறியும்வாய்ப்பு ஏற்படக்கூடும். இதன் விளைவாக எதிர்காலத்தில் பலர் இத் தலத்தைத் தரிசிக்க இங்கு வரவும் அத்தகைய வருகைகளால் தமிழகத்துக்கும் ஈழத்துக்குமுள்ள கலாசாரத் தொடர்புகள் அதிகாரிக்கவும் வாய்ப்பு ஏற்பட இடமுண்டு. அத்தகைய ஒரு நிலைமை ஏற்படின் அதற்கு வழிகோலிய சிறப்பு இந்நூலையே சாரும்.

தமிழகத்திலிருந்து இங்கு வரும் நாதஸ்வர வித் வான்கள் தம் முன்னேர் நிர்மாணித்த தேவஸ்தான மொன்றிலே நாதஸ்வரம் வாசிக்கவும் அதன்மூலம் முருகனுக்கு அஞ்சலி செய்யவும் வழியில்லாது போகக்கூடிய நிலைமை யுண்டென்பது (நூல் 57 ஆம் பக்கம்) மகிழ்ச்சிக்குரிய அம்சமாகத் தோன்றவில்லை. எதிர்காலத்திலாவது தமிழகத்து லிருந்து வரும் நாதஸ்வர வித்துவான்கள் மாவை முருகன் சந்திதி யிலே நாதஸ்வர இசையைத் தத்தம் ஆற்றலுக் கேற்ப இசைத்து முருகன் அருளொப் பெறுவதற்கு சம்ஹவிதமாக இத்தேவஸ்தான நிபந்தனைகள் தளர்த் தப்படுவது தடும்.

இந்த நூல் சரளமான நடையில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. பலவிதத்திலும் சிறப்புடைய இந்த நூலை இயற்றிய பிரம்மணீ து. ஷண்முகநாதக் குருக்களவர்கள் பாராட்டுக்குரியவர். யார் யாரெல் லாம் பக்கபலமாக நின்று இக் கைங்கரியத்தில் அவருக்குத் துணைபுரிந்தனரோ அவரெல்லாம் பராட்டுக்குரியர்.

3

சைவப்புலவர் வித்துவான்

வ. செல்லையா அவர்கள்

‘புராணபடனம்’ நம் நாட்டிற்குப் பழைமையானது. அதன்வழி நின்று பயனடைந்தோர் பலராவர். செம் மனச் செல்வர்களாக வாழ அது பெரிதும் உதவி யுள்ளது. அதனால் ஆலயங்கள், மடாலயங்கள் தோறும் இன்றும் புராணபடனங்கள் வழக்கத்தில் உண்டு.

புராணம் என்பதற்குப் பழைய வரலாறு என்பதே பொருளாகும். வேத வேதாங்கங்களிலே உள்ள உண்மைப் பொருள்களை உருவகக் கதைகள் மூலம் புராணங்கள் தருகின்றன. இந்த வரிசையில் தலபுராணங்களும் இடம்பெறுகின்றன. தல வரலாற்றை, அதன் மகிழமையை மக்கள் அறிய அது வாய்ப்பளிக்கின்றது.

எழுத்திலும் தல புராணங்களுண்டு. அவற்றுள் நகுலகிரி புராணமு மொன்றாகும். எழுத்தின் வட்டால் அமைந்துள்ள கீரிமலைச் சிவன்கோவிலின் ரூபதலஸ்வரத்தின்) மீது பாடப்பட்ட தலபுராணம் அதுவாகும். அது எழுநாட்டின் பெருமைகளையும், கீரிமலையின் மகிழமைகளையும், கீரிமலை நீரூற்றின் தெய்வீகத் தன்மைகளையும் எடுத்துக் காட்டும் ஓர் அறிய புராண நூலாகும்.

இத் தலபுராணத்தின் அடியொற்றியே மாவிட்ட புர வரலாறு உதயமாகின்றது. ஆடி அமாவாசைத் தீர்த்தச் சிறப்பினைச் சைவநன்மக்கள் நின்றவுக்குக்

கொண்டுவரும்போது கீரிமலை, மாவிட்டபுரக் கந்த சுவாமியார் கோவில் என்பன மறக்கமுடியாதனவாகும். விரத அநுட்டானங்களுக்கும் பிதிர்க் கடமைகள் புரிவதற்கும் இத்தினம் பெரிதும் பயன்பட்டுவருகின்றது.

மாவிட்டபுரத் திருத்தல வரலாற்று ஆசிரியர் பிரம்மபுரி ச. து. ஷண்முகநாதக் குருக்கள் இங்நூல்மூலம் ஒரு சாதனையை ஷிலநாட்டுகின்றார்கள். செய்யுள் வடிவில் அமையவேண்டிய ஒரு நூலைத் (தலபுராணத்தை) தம் நல்லாற்றவின்பாற்படுத்தி எல்லோர்க்கும் பயன்பட வேண்டுமென்ற பெருவிருப்பால் வசன ரூபத்தில் தந்துதவியுள்ளார்கள்.

வரலாறு கற்பனையோடு அமைதல்கூடாது; உள்ளதை உள்ளபடியே கூறுதல்தான் சிறந்ததென்று ‘வரலாற்று வரம்பு’ காட்டியதற்கு இங்நூல் ஆசிரியர் போற்றப்படுவாராக.

மாவிட்டபுரம், கீரிமலை, காங்கேசன்துறை ஆகிய முப்பதிகளும் முன்னர்க் ‘கோவிற்கடவை’ என்ற பெருங் குறிச்சியாக அமைந்திருந்ததென்றும் அற்புத ஷிகழ்ச்சியால் அங்குனமேற்பட்ட தென்றும் வரலாற்று மூலங் காணப்படுகின்றது. அதற்கெடுத்தாளப்பட்ட வரலாறு ஆராய்ச்சியோடு அமைகின்றது.

இடாவில் பிதிர்ச்சாபம், பாவவிமோசனம், அற்புதங்கள் என்பன பிற நூல்களின் துணைகொண்டு சான்றுடன் காட்டப்பட்டுள்ளன. இதனால் நூல்ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலம் நன்கு விளங்குகிறது.

தேவஸ்தானப் பரிபாலனம் பற்றிய குறிப்பும் இந்நூலில் இடம்பெற்றிருப்பது வரலாற்றுக்கே தனிச் சிறப்பாகும். சைவாதீனங்கள் பல இந்தியாவிற் சைவக் கருமங்களை ஆற்றிவருகின்றன. ஈழத்திலும் அக்குறைபாடு இல்லாதிருக்க மாவிட்டபுரத் திருத்தலச்

சைவாதின அமைப்பு இருந்துவருகின்றது. ஆலய சேவிதங்களுக்காகப் பரிவார உபயோகம் ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. இதற்கெல்லாம் மாவிட்டபூர அந்தணர் மரபு போற்றப் படத்தக்க வகையிற் சீர்குலையாது தில்லையுள்ளாருடன் ஒன்றி வந்தமையே காரணமாகும்.


திருவருள் வாய்ப்புடன் இயற்றப்பட்ட மாவிட்ட புரத் திருத்தல வரலாறு சைவநன்மக்களுக்குப் பெரிதும் பயன்படுமென்று நம்புகின்றேன். இந்நால் ஆசிரியரின் ஊக்க ஆக்கங்கள் சைவமக்களுக்கு என்றங் கிடைப்ப தாக. ஆசிரியரின் துணிவு போற்றுதற்குரியது.

‘மேழிவாசம்’,
இளவாலை,
30-3-65.

வ. செல்லையா



இப்போதைய ஆதினகர்த்தரும்,
நூலாசிரியரின் தங்கையாரும் ஆகும்
ப்ரம்மஞ் சு. துரைசாமிக் குருக்கள் அவர்கள்



ஏ
குகமயம்

மாவிட்டபுரத் திருத்தல வரலாறு

எழுநாட்டிலே தமிழர்கள் பல நூற்றுண்டுகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து தங்கள் ஆதிக்கத்தையுங் கலை கலாசாரங்களையும் பரவச் செய்த வரலாறுகள், சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளன. தென்னிந்தியாவிலிருந்து எழுநாட்டைக் கைப்பற்றி ஆண்ட அரசர்களின் வரலாற்றையும் அவர்கள் சமூக, சமய அபிவிருத்திக்கு ஆற்றிய ஆக்க வேலைகளையும் கோக்குமிடத்து, அவர்கள் எழுநாட்டை ஒரு புண்ணிய பூமியாக ஆக்கவேண்டுமென்ற விருப்பத்தைக் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகிறது. எழுநாட்டிலே பல தெய்வீக ஸ்தலங்களை நிர்மாணித்து அவற்றை நடாத்துவிக்கத் திரவியமும் நெல்வயல்களும் நிவந்தங்களாக வழங்கிக்கைகளும் ஏராளமாக உள்ளன. இது போன்ற வரலாற்றுச் சரிதங்களைக் கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை ஆகிய நூல்களிலிருந்தும் அறியலாம்.

வீஜயன் ஆட்சிக்கு வரமுன்னரே எழுநாடு திருந்தியாடாகவும் இராசரீகமுடைய நாடாகவும் இருந்ததென்பதற்கு இங்கே குவேனி அரசியாக இருந்தாள் என்பது ஆதாரமாகிறது. இயக்கர், நாகர் எனும் இருபெரும் இனங்கள் இங்கு வாழ்ந்தன.

விஜயன் ஆட்சி ஆரம்பித்ததும் அக்காலத்திற் சமய நெறிதவருது வாழ்ந்த மக்களை வசப்படுத்திக்கொள் ஞம் நோக்கத்தினால் அவர்களின் சமயாசார ஒழுக்கத்தைத் தவருமற் காத்ததோடு பொதுமக்கள் தாம் தாம் விரும்பியபடி சமய அனுஷ்டானங்களை நடாத்த வேண்டிய வழிகளையும் வகுத்துக் கொடுத்தான். அதோடு தனது அரசாட்சிக்குப் பாதுகாப்பாக நான்கு திக்குகளிலும் நான்கு சிவாலயங்களை எழுப்பினேன். கிழக்குத் திசையில் தம்பலகாமத்து கோணேசர் கோவிலையும், தென் திசையில் மாத்துறை சந்திரசேகரேச்சுரன் கோவிலையும், மேற்குத் திசையில் திருக்கேதீச்சுர சிவாலயத்தையும், வடதிசையில் * திருத்தம்பலேஸ்வரன் கோவிலையும், இதற்குச் சமீபத்திற் கதிரையாண்டவர் கோவிலையுங் கட்டுவித்ததோடு, கோவில்களை முறையாக நிர்வகிக்கக் காசிப் பிராமணரான நீலகண்டாசாரி யரின் மூன்றாண் குமாரன் வாமதேவாசாரியனையும் அவன் கன்றியாகிய விசாலாட்சி அம்மையையும் அழைப்பித்து அக்கிரகாரம் முதலிய வேண்டிய பல வசதிகளையுங் கொடுத்துதவினேன். இவ்விடத்தை மக்கள் கோவிற் கடவு என வழங்கலாயினா.

நகுல முனிவர்

திருத்தம்பலேஸ்வரி சமேத திருத்தம்பலேஸ் வரன் கோவிலையடுத்து இருடிகள், தபசிகள் பலர் வதிந்து, உலகம் செழிக்க மேன்மையான செபதபங்களை ஆற்றிவந்தனர். அவர்கள் மக்கள்து பிணிகளையும் கோய்களையும் போக்கினர். மலையடிவாரங்களில்

* கிரிமிலைச் சிவன் கோவிலென்று இன்று அழைக்கப்படும் நகுலேஸ்வரம்.

விருந்து பெருகும் நீருற்றுக்கள் தெய்வீகத்தன்மை வாய்ந்தனவாக அமைந்தன. மக்களிடையே தோன்றிய எக்கொடிய நோய்களும் இத் தீர்த்தத்தினாலும் இருஷிகளின் ஜப தப வலிமையாலும் இறைவனின் வழிபாட்டாலும் குணமடைந்தன. இதன்காரணமாக நாகதுவீபம் என்றகைமக்கப்பட்ட இங்நாடு மூர்த்தி தல தீர்த்த விசேஷத்தைப் பெற்று புண்ணியபுரமென வழங்கப்பட்டது. மேரு, இமயம் முதலான மலைச்சாரவிலுள்ள இருஷிகள் பலர் இங்கு வந்து போனமையால் இத்தல விசேஷம் உலகெங்கும் வியாபித்திருந்தது. நகுலமுனிவர் வருகையின் பின்பே இக்குறிச்சி நகுலேஸ்வரம், கீரிமலை, நகுலாசலம் என்ற பல பெயர்களைப் பெற்றது. நகுலமுனிவர் இங்கு வருவதற்குப் பூர்வ கன்சபாவமொன்றும் அவரைப் பிடித்திருந்தது. இதனை மகாபாரதம் - அஸ்வமேதபாவணி 92ஆம் அத்தியாயத்திற் காண முடிகிறது.

நகுல முனிவரின் பூர்வ வரலாறு

ஓருகால் ஜமதக்கிணி முனிவர் தமது தந்தையின் சிரார்த்தத்தைச் செய்வதற்காகத் தங்கள் குலகுருவாக்கு இருகு முனிவரை அழைத்திருந்தார். அம்முனிவரும் அழைப்பை ஏற்றுச் சிரார்த்த குருவாகவரச் சம்மதித்தார். சிரார்த்த தினத்தன்று எதிர்பாராதவிதமாக வியாஸ முனிவரும் ஜமதக்கிணியின் ஆச்சிரமத்திற்கு வந்திருந்தார். வியாஸர் உயர்குருவாக இருந்ததனால் சிரார்த்த குருவாக யாரை ஏற்பதுள்ள குழப்பமான நிலைமை ஜமதக்கிணிக்கு எழுந்தது. இதனால் நாழிகையுங் கழிந்து சிரார்த்த வைப்பவங்கள் தாமதப்பட்டன. இந்தத் தாமதத்தின்

விபரமறியப் பிருகு முனிவர் கீரிவடிவாக உரு
வெடுத்து ஜமதக்கினி மீண்டிற் சென்று அங்குள்ள
விபரமனைத்தையும் அறிந்து, மடைப்பள்ளியுட்
புகுந்து பிதிரர்களுக்குரிய காமதேனுவின்பாலை நஞ்
குட்டி, எச்சிற்படுத்தி, உணவுப் பதார்த்தங்
களையும் அப்படியே செய்து தனது இடத்திற்கு ஏகி
ஞர். இவ்விபரத்தையறியாத ஜமதக்கினி உணவுப்
பதார்த்தங்கள் அலங்கோலப்படுத்தப்பட்டிருப்ப
தைக்கண்டு கவலைகொண்டார். அழைப்பின் பேரில்
வந்த பிதிரர்கள் ஜமதக்கினி தங்களுக்கு மரியாதை
யேதுஞ் செய்யாமல் இருத்தலையும், தங்களுக்குரிய
பால், உணவு ஆதியன எச்சிற்படுத்தப்பட்டிருப்ப
தையுங் கண்டு கோபமுற்று அம்முனிவரை நோக்கி
உன் குலம் இனி இல்லாமற் போகக்கடவுது”
எனச் சபித்துத் தமது இருப்பிடங்களுக்குச் சென்
றனர். மிகுந்த மனக்கவலையோடு முனிவரானவர்
சிரார்த்த குருவான பிருகு முனிவரிடஞ் சென்ற
பொழுது, பிருகுவும் சீற்றங்கொண்டு தன்னை
ரமாற்றியதற்காகக் “கீரிமுகமுடையவனுப் அலை
வாய்” எனச் சபித்தார். ஜமதக்கினி மீண்டும்
மிகுந்த கவலையுற்றுத் தனது இல்லத்தில் ரஷ்ட
வற்றை விபரமாக எடுத்துரைத்து. பிருகு முனிவ
ரிடம் சாபவிமோசன வரத்தை இரங்தார். பிருகு
முனிவர் இவர் நிலையை உணர்ந்து இரக்கமுற்று
இலங்கையின் வடபால் திருத்தம்பலேச்சரம்
எனும் ஸ்தலம் உண்டு. அதனாருகே சமுத்திரக்
கரையிற் கற்பாறைகளிலிருந்து பெருக்கெடுத்
தோடிச் சங்கமமாகும் *‘அந்தர் வாவீயில்’ மூழ்கிச்
சிவபூசை செய்துவரின் நின் சாபம் விமோசன

* கீரிமலைத் திரத்தப் பெயர்.

மடையும் என இய்ம்பினார். அவ்வண்ணமே ஜமதக்கினியும் காகதுவீபத்துத் திருத்தம்பலேச்சரம் வந்து தனது நித்ய கர்மானுஷ்டானங்களைக் கிரம மாக அனுட்டித்தபொழுது அவரைப் பீடித்த பிதிர சாபமும் குரு சாபமும் நீங்கின.

கீரிமலையின் விசேஷம்

ஆகவே, ‘நகுல முகமடைவாய்’ என்ற சாபத்தை ஐமதக்கினி பெற்றதனால் அவரைப் பலர் ‘நகுல முனிவர்’ என்றும் ஆழமத்தனர். இச் சாபம் நீங்கப்பெற்றமை கோவிற்கடவைக் குறிச்சியில் நிகழ்ந்தமையால் இவ்விடம் நகுலகிரி, நகுலாசலம், நகுலேச்சரம் எனும் சிறப்புப் பெயர்களைப் பெற்றது. நகுல முனிவருங் தனக்கேற்ற இடம் இது தான் என முடிவுசெய்து மலைமுழுஞ்சில் வாசன் செய்து திருத்தம்பலேஸ்வரர் ஆலயத்திலே தங்கி யிருந்து வழிபாடு செய்துவந்தார். அதனால் திருத் தம்பலேஸ்வரர் கோவிலை நகுலேசர் கோவிலென் றும், திருத்தம்பலேஸ்வரியம்மன் கோவிலை நது லாம்பிகையம்மன் கோவிலென்றும் பெயரிட்டு வழங்கி வங்தார்கள்.

[நட்குலம் என்பது குலமின்மை எனவும் பொருள் படும். கிரி என்ற சொல்லிற்கு ‘நகுலம்’ என்றும் கூறுவர்.]

கீரிமலை பிதிர்சாபம் மாறப்பெற்ற இடமாத வின் இன்றும் சைவசமயிகள் பலர் ஆங்குச் சென்று அந்தியேட்டி, சிரார்த்தம் முதலிய பிதிரக்கடன்களை இயற்றி வருகிறார்கள். பாரத பூமியிலுள்ள சப்த சிரார்த்த ஸ்தலங்களைப்போல் ஈழநாட்டுச் சைவ சமயிகளுக்கும் இந்த நகுலேச்சரம் ஒரு புண்ணிய

கேஷத்திரமாக விளங்குவதோடு ஆடி அமாவாசை, சிவராத்திரி ஆகிய தினங்கள், தீர்த்த மகிழ்ச்சையை உணர்த்தும் திருநாள்களாக இன்றும் அமைந்துள்ளன.

உக்கிரசிங்கசேனன் வரலாறு

பன் னெடுங்காலம் நகுலமுனிவர் தங்கியிருந்து தமது அனுஷ்டானங்களை ஏனையோருடன் சேர்ந்து நடாத்தியபோது, அனேகர் தீர்த்த யாத்திரையாக இங்குவந்து பிறவித் துண்பங்களும் பிணி, நோய் மற்றும் ஏனைய துயரங்களும் நீங்கப் பெற்றார்கள். சாலிவாகன சகாப்தம் கி.பி. 795இல் வீஜயராசனின் சகோதரன் மரபிற் பிறந்த உக்கிரசிங்கசேனன், வடதிசையிலிருந்து எண்ணற்ற சேனைகளோடு ஈழத்திற்கு வந்து போர்தொடுத்து, தலைமுறையாய் இழந்துபோன இவ் வீழநாட்டு அரசாட்சியின் அரைவாசியைப் பிடித்துகொண்டு கதிரைமலையைத் தனது இராசதானியாக்கி ஆட்சி நடாத்திவருங்காலே, கோவிற்கடவையிலுள்ள ஆலயங்களின் விசேஷத்தைக் கேட்டறிந்து நகுலேசர் கோவிலைத் தரிசிக்க விரும்பிக் கிரிமலீச் சாரலில் வந்திறங்கி *வளவர்கோன்பள்ளம் என்னுமிடத் தில் பாளையமிட்டிருந்தான்.

நகுலமுனிவரது ஆசிகளையும் இவ் வரசன் பெற்றுத் தனக்குண்டான பல துண்பங்களையும் போக்கினான். இவன் இங்கு தங்கியிருக்குங்காலே தொண்டைநாட்டரசனுன தொண்டைமான், உக்கிரசிங்கசேனைச் சந்தித்து ஈழத்தில் வடபகுதி

* இது இன்று 'வளவுடை' என வழங்குகிறது.

யில் வீளையும் உப்பிலே தமக்கு வேண்டியளவு விலைக்குப் பெறவும், உப்பு வீளையுமிடத்துக்குச் சமீபமாகத் தமது மரக்கலங்களைக் கொண்டுபோய் உப்பேற்றவும் உத்தரவுகேட்டு அவ்வுத்தரவையும் பெற்றிருந்தான். மரக்கலங்களைக்கொண்டு செல் லத்தக்கதாக வெட்டப்பட்ட வாய்க்கால் இன்றும் ‘தொண்டமாறாறு’ என வழங்கப்படுகிறது. இப்படியே உக்கிரசிங்க மகாராஜா அடிக்கடி சுற்றுலா நடாத்துக்கையிற் கீரிமலைச் சாரலுக்கும் வருவதுண்டு.

மாருதப்பிரவல்லி

மாருதப்பிரவல்லியின் வருகையின் பின்பே கோவிற்கடவையில் விஜயனால் எழுப்பப்பட்ட கதிரையாண்டவர் கோவில் பிரசித்தம் அடைந்தது. இக்கோவிலையும் நகுலேசர் கோவிற் சிவாச் சார்யர்களே அவ்வப்போது ஸ்ர்வகித்து வந்தனர். மாருதப்பிரவல்லி குன்ம நோடும் குஷ்டமும் குதிரை முகத்தை பொத்த வடிவீணையுங் கொண்டதற்கு வரலாரென்று உண்டு.

கலிங்கதேசத்து அரசனெனருவனுக்குத் தவத்தாற் பெற்ற பேரழகி ஒருத்தி ‘கனகசங்தரி’ எனும் பெயரோடு இருந்தாள். இவள் மூர்த்தி தல தீர்த்த மகிமைகளை விரும்பியறிந்து தல யாத்திரைகள் செய்தும் புண்ணிய தீர்த்தங்களாடியும் மூர்த்திகளைப் பூசித்தும் வருவாளாயினள். செந்தமிழ் வளர்த்த அகத்தியமுனிவர் வசிக்கும் பொதியமலைச் சாரலிலுள்ள தாம்பிரவர்ணி நதித் துறையில் ஒருங்கான் நீராடுவதற்காக வந்திருங்

தாள். அங்கே இராகம், வெகுளி, காமம், சடம், தீபனம் எனும் பஞ்சாக்கினி காரியங்களையும் நீக்கிப் பஞ்சப்பொறிகளையும் அவித்து, பஞ்சாக்கினி நடுவினின்று அரிய தவத்தைச் செய்யானின்ற அயக்கீவ முனிவரைப் பார்த்து இம் மங்கை பரிசுத்து நகைத்தாள். அதுகண்ட முனி வரர் சின்மேற்கொண்டு, “மங்கையே! நம்மை அவமதித்து நகைத்தனை; அதனால் நீ வரும் ஜன னத்திற் பலரும் பார்த்து நகைக்கக் கூடியதான குன்மவலியோடு அஸ்வ முகத்தைக் கொள்ளுகித்; இதுவே உனது நகைப்புக்குப் பிரதிபலங்கும்” எனச் சபித்தார். சாபத்தால் அதிர்ச்சியுற்ற கனக சுந்தரி மனமுடைந்து முனிவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி, “நவபெரும் புவனமும் வந்து தொழு வீற்றிருக்கும் தசகாரியத் தாபதரே! ‘நுண் ணந்வடையராய் நூலொடு பழகினும் பெண்ணாற் வென்பது பெரும் பேதைமைத்தே’ என்றமை தேவரீர் அறிந்ததேயன்றே! அடியேன் புரிந்த குற்றத்தைப் பொறுத்தருளி, சாபம் நீங்கும் வழியை யருள்க,” எனப் பலமுறையும் இரங்தாள். முனி வரும் இவள் நிலைகண்டு மனமிரங்கி, நல்லுப தேசஞ்செய்து “மடங்கல்லாய், கடற்றுக்கறத் தீர்த்தம் ஆடுங்காற் கந்தப்பெருமான் திருவருளால் உனது சாபம் விமோசனமடையும்” என்றுரைத்துத் தன் வழி சென்றார்.

“விதித்த சாபத்தைக் கனகசுந் தரியெனு
மெல்லிய றுயரோடுந
துதித்து நீபகர் கொடுமொழி தவிர்பகற்
சொல்லுதி யென்லோடு

மதித் திருந்தயக் கிரிவனு மவண்முகம்
பார்த்துமா தவனை
யுதித்து ளானுக்குப் போந்தலை வருதலை
யுன்னினோற் றுளான்முன்னம்.”

“ புக்கு மச்சன னச்சுமை போயயின்
புவிபொது வறக்காக்கு
முக்கி ரப்பெரு வழுதிபா லுதித்தன
வொளிவனப் புறுமேனி
மிக்க வங்கசுங் தரியெனும் பெய்ரொடும்
விளங்கினன் பரிபோன்று
தக்க மாழுக மாயினன் வழுதியுஞ்
சஞ்சலித் துடன்சார்ந்தான்.”

— திருச்செந்தூரிப் புராணம்

பின்னர் கனகசுங்தரி இறந்து மறுபிறப்
பெடுத்து மதுரை மன்னவன் உக்கிரப் பெருவழு
திக்குப் புத்திரியாகப் பிறந்தாள். மிக்க அங்க
அழகுடன் பிறந்த அப்புத்திரிக்குப் பெற்றேர்
'மாருதப்பிரவல்லி' எனவும் 'அங்கசுங்தரி' என
வும் பெயரிட்டு அன்பாக வளர்த்தனர். சிறிது
காலஞ்செல்ல முற்பிறப்பில் முனிவரிட்ட சாபம்
கூடுவதற்கு ஆரம்பித்தது. புழுக்கள் வேட்டுவ
ஞகவும், வண்டுகள் மயிர்க்குட்டிகளாகவும் மாறி
ஞற்போல அங்கசுங்தரியும் காலக்கிரமத்தில் உரு
மாறிக் குன்ம நோயும் குதிரை முகமும் பெற்
றமையால், அரசனும் அரசியும் மிகுந்த வருத்தங்
கொண்டு துக்கசாகரத்தில் மூழ்கினர். பல தெய்
வங்களை அங்கசுங்தரியின் விமோசனத்திற்காக
வணங்கினர். தம் புத்திரியின் கேழமத்திற்காகத்
தர்னாதர்மங்களையுங் கோவில் நிர்மாணங்களையும்

அளவுக்கு மிஞ்சி நடாத்தினார். இவ் வேளையில் ஒருங்கள் தன் மகளது வருத்தத்தை நோக்கித் தாங்கவொண்ணுத் துயரத்திலிருக்கும் வேளை “நுங்கள் மகள், குதிரை முகமும் குன்மவலியும் நீங்கப்பெற்று நற்ககம் பெறவேண்டுமாயின், கடலினும் நதியினும் மூழ்கி வருவாளாக” என்ற அசரீரி கேட்டது. இதைக் கேட்டதும் மன மகிழ்ச்சியடைந்த அரசனும் அரசியும் தமது புத்திரி யின் தீர்த்தயாத்திரைக்கான ஆயத்தங்களை உடன் செய்தனர்.

சாந்தவிங்க முனிவரைச் சந்தித்தல்

நோயுற்ற அங்கசுந்தரி தனது தோழியர்களுடனும் அமைச்சர்களுடனும் பாண்டிநாடு, சோழ நாடு, தொண்டைநாடு, சேரநாடு முதலிய தேயங்களிலுள்ள தீர்த்தங்களிலெல்லாம் ஆடிவருங்காலீ, தீர்த்த யாத்திரை செய்துகொண்டு தனது ஆச்சிரமஞ்செல்லும் சாந்தவிங்க முனிவரைக்கண்டு தரி சித்துத் தனது தீர்த்த யாத்திரையின் நோக்கங்களை எடுத்துரைத்தாள். சாந்தவிங்க முனிவரும் இவள் நிலைகண்டு மனமிரங்கி “நீ இப்பொழுது எடுத்த முயற்சியே உனக்குச் சுகம் தரத்தக்கது. இலங்கையின் வடபால் நகுலேச்சரம் என்ற ஸ்தலமுண்டு. அங்குள்ள மலைச்சாரலிலே சமுத்திரத்தோடு சங்கமமாகும் உத்தம நன்னீர்த் தீர்த்தம் ஒன்றுண்டு. அத் தீர்த்தம் ‘அந்தர்வாவி’ எனப் பெயர்பெறும். அது உலகத்திலுள்ள சுகல தீர்த்தங்களிலும் விசேஷ தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அங்கு முனிவர்கள் அனேகர் தவஞ்செய்தும், சமயாச்சார அனுஷ்டானங்களை மேற்கொண்டு மிருக்கின்றனர்.

அங்கு நீ போய்த் தீர்த்தமாடிச் சிலகாலந் தங்கி யிருந்தாற் சுகமடைவாய். உனக்கு அங்கு நகுல முனிவர் வேண்டிய உதவிகளை நல்குவர்”, எனக் கூறினார். இதுகேட்ட அங்கசுந்தரி முனிவரது பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்து, இவ் யாத் திரைக்கான ஏற்பாடுகளைச் செய்தாள். காவிரிப் பூம் பட்டினத் துறையிலிருந்து புறப்பட்டு இந்து சமுத்திரம் எனும் மகேந்திரக்கடலிற் குளித்து, தெற்கே ஏமகூடம் எனப் பெயர்பெற்ற சுப்பிரமணிய துவாதசாந்தத் தலமாகிய கதிர்காமத்திற்குச் சென்று மாணிக்ககங்கையிற் ரீர்த்தமாடிக் கதிரை வேற்பெருமானை வணங்கி வருவாளாயினாள். அங் கேயும் “வடகோடியிலே கடற்கரையிற் திவ்விய தீர்த்தமொன்றுளது. ஆங்குச்சென்று காங்கேயனை அன்புடன் நினைத்து முழுவையேல் நின் எண்ணம் நிறைவூறும்” என அசரீரி கூறிற்று.

கீரிமலையை யடைந்து நகுலமுனிவரைச் சந்தித்தல்

அங்கசுந்தரியும் மகிழ்ச்சியுற்று வடகடற்றுறை யடைந்து கீரிமலைச் சாரவில் வந்திறங்கி *வளவர் கோன் எனும் இடத்திற் பாளையம் போட்டிருந்து தனது விரதத்தை அனுஷ்டிப்பாளாயினாள். இந்நாளிற் பல இருஷிகளுடன் சேர்ந்து தவஞ் செய்து கொண்டிருந்த நகுலமுனிவரை விசாரித்தறிந்து, ஆங்குச் சென்று நகுலமுனிவரை முறைப்படி வணங்கி, அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு தனக்குள்ள வருத்தத்தைச் சொல்வாளாயினாள். இளவரசியின் வருத்தமுற்ற சம்பவங்களைக் கேள்வி

*இது குமாரத்திபள்ளம் எனப் பின்னர் கூறப்பட்டது

யுற்றதும் முனிவர் அவளைப் பத்மாசனத்தில் இருத் தித் தனது சிஷ்யையாக்கி “மங்கையே, உனக்குத் தெய்வ அருள் கிடைக்கப்பெற்றதால் நீ இவ் விடத்தை வந்தடைந்தாய்; ஆகவே இத்தல மகிழ்மையை யான் கூறுகிறேன் கேட்பாயாக” எனப் பணித்தார்.

கீரிமலையின் வரலாறு

“கிரேதா யுகத்திலே பரமேஸ்வரன் பார்வதி சமேதராய் இம் மலைச்சாரவில் எழுங்தருளியபோது பார்வதிதேவி நீராடுவதற்காகக் கண்டகி தீர்த்தத் தைப் பரமேஸ்வரனுர் இவ்விடத்திற் சேர்த்துவைத் தார். அத் தீர்த்தத்திலே தேவர்களும் இருடிகளும் பிறரும் தீர்த்தமாடிச் சுகம்பெற்றுப் புண்ணிய வான்களாயினர். அதனாற் கிரேதா யுகத்தில் இந்நாடு ‘புண்ணியபுரம்’ எனப் பெயர்பெற்றது. அக்காலத்திலே முசுகுந்தச் சக்கரவர்த்தி இவ்விடம் வந்ததுபோல, நானும் என் சாபம் நீங்க இம் மலைச்சாரவிலுள்ள அந்தர்வாவி எனும் கண்டகி தீர்த்தமாடிச் சிவாலயதரிசனஞ் செய்துவருகையில் எனக்குண்டான கீரிமுகம் மாறிச் சுபாவ முகங் கிடைத்தது. அதனால் அன்றுமுதல் இம் மலைப்பிர தேசத்தை நகுலகிரி யென்றும் நகுலாசலம், நகு லேசுரம் என்றும் இங்குள்ள ஈஸ்வரன் ஈஸ்வரியை முறையே நகுலேசுவரர், நகுலாம்பிகை என்றும் பெயரிட்டு அழைத்துவருகிறார்கள். அக்காலத்திற் சண்முகமூர்த்தி சூரசங்காரம் செய்து கதிரைமலைக்குச் செல்லுகையில் இம்மலைச்சாரவில் வந்திறங்கி நகுலேசர் கோவிலுக் கருகாமையில் தனக்கோர் ஆலயம் சுமைத்துச் சில நாள் தங்கி

யிருந்தார். கலியுகத்திலே இவ்வாலயத்திற்குக் கதிரையாண்டவர் ஆலயமென விஜயராஜனுற் பெயரிடப்பட்டது.

திடீரூ

“இரண்டாம் யுகத்திலே ‘சித்திராங்கதன்’ என்னும் ஒரு கந்தருவன் இராவண வீணையைத் தானும் வாசிக்க வேண்டுமென்ற அவாவினை தெடு நாள் உடையவனை யிருந்தான். தசரத இராமனால் இராவணனது இருபது கைகளும் அறுத்து வீழ்த்தப் பட்ட சமயத்தில், அவ் வீணையை இக் கந்தருவன் கவர்ந்து கீரிமலையில் வந்திநங்கி வீணையை மீட்க லானான். அதனால் இவ்விடம் காங்தருவாகர் என வும் வீணகானபுரம் எனவும் வழங்கப்பட்டது.

நளச் சக்கரவர்த்தி கீரிமலையை யடைந்தமை

தீவாஸ

“மூன்றும் யுகத்திலே, நிடதநாட்டரசனுன் சூர்யகுல அரசன் நளன் என்பான், சூதாடி அரசிழுந்து வணவாசன் செய்து திரிந்தபொழுது கலியினாலே தனக்கு வந்த இடரை நீக்கவேண்டு மென்ற ஆவலுடன் இலங்கையிலுள்ள கோணேசர் கோயிலை வந்தடைந்தான். அங்கிருந்து வழிபடும் போது ஒரு பெரியார் தோன்றி ‘நீ கீரிமலைக்குப் போய்த் *தீர்த்தமாடி நகுலேசப் பெருமானை வணங்குவையேல் உன் கலி தொலையும்’ என்று கூறினார். நளனும் கீரிமலையையடைந்து தீர்த்தமாடிச் சிவாலயதரிசனங்கெய்க்கையில், நகுலேசப் பெருமான் பிரசன்னமாகி நளனை நோக்கி, ‘நீ வேண்டிய பிரகாரம் அருள்பாவித்திருக்கிறேன், போ’ என்றார்புரிந்து தம் கையின் அக்கினி

* இதனைக் கண்டதிர்த்த மென்பாரும் உளர்.

யையும், தாமணிந்த சர்ப்பத்தையும் நோக்கி, ‘நீங்கள் போய் நளச்சக்கரவர்த்தியை வழியிற் சந்தித்து அவனைப் பிடித்த கலியிடரை நீக்கி வாருங்கள்’ என்றுத்தரவு கொடுத்தார். அவ்வண்ணமே நளன் போகும்வழியில் அவ்வக்கினி ஒரு சவாலைபோல் எரியவும், அச்சர்ப்பமானது சவாலைக்குள்ளே வீழ்ந்து வருந்துவதுபோல் துடிக்கவும், கண்டு அச்சக்கரவர்த்தி பரிதாபப் பட்டு அச்சர்ப்பத்தின் பிராணனை இரட்சிக்க வேண்டுமென்று எண்ணிச் சர்ப்பத்தைச் சவாலைக்குள்ளிருந்து விலக்கிவிட்டான். உடனே அச்சர்ப்பம் சினந்து அவனைக் கடித்தது. கடித்தமாத்திரத்தில் நளனது தேகம் குட்டைபிடித்தது. அழகு குன்றியது. இதைக்கண்ட நளன் மனங்கலங்கி, ‘நான் செய்த பரோபகாரத்திற்கு எனக்குக் கிடைத்த கைம்மாறு இதுவா? சர்ப்பம் தன் சுய புத்தியைக் காட்டிவிட்டதே! இதற்கென் செய் வேன்’ என மனங் கலங்கி ஈஸ்வரனைப் பிரார்த்திக்கவும், அச்சர்ப்பம் ஒரு வேதியனுக முன் கிணின்று ‘சக்கரவர்த்தியே! அஞ்சாதே! நான் நகுலேசரது சர்ப்பாபரணமாவேன். நகுலேசப்பெருமான் உன் வழிபாட்டை ஏற்று உன்னை வருத்துகின்ற கலியிடரை நீக்கி வருமாறு எனக்கும் அக்கினிக்கும் கட்டளையிட்டபடி யாம் வந்தோம். உன்னை இன்னுரென்று ஒருவரும் அறியாதபடி நீ சிலகாலம் வேற்றுருவோடு அமைந்திருக்க வேண்டுமாதலால் அவ்வேற்றுரு உனக்குக் கிடைப்பதற்காகவே உன்னைத் தீண்டினேன். இவ் வேற்றுரு வேண்டுமென நீ நினைக்குங்காலை

கிடைக்கும் ; நீங்கவேண்டுமென நீ நினைக்கும் போது அது நீங்கும்' எனக் கூறிவிட்டு அக்கினி யோடு நகுலேசர் சமுகத்தை அடைந்தது.

“இதன்பின்னர் சிலகாலஞ் சென்றபின் அருச் சுனன் தீர்த்தயாத்திரை செய்துகொண்டு தென் திசையை நோக்கி வருங்காலை இத்தலத்திற்கும் வந்திறங்கி இங்குள்ள கண்டகி தீர்த்தத்தி லாடி நகுலேசப்பெருமான் ஆலயத்தையுங் தரிசித்து நகு லாம்பிகா சமேத நகுலேசவரரது அருளொயும் பெற்று ஏகினன்.

“இக் கலியுகத்திலும் அனேக தவசிரேட்டர்கள் இத் தலத்தின் மூர்த்திதல தீர்த்தச் சிறப்புக்களையும் முன்வைத்து இவ்விடத்திற்கு யாத்திரை செய்கிறார்கள். “இவ்விடத்தைக் கீரிமலை என்றும், மணற்றிடல் என்றும் கூறுவார்கள். இது ஒரு மகா புண்ணிய புரமாகிறது. ஆகவே, நீயும் இத் தீர்த்தத்திலாடிச் சிவாலய தரிசனஞ் செய்வாயானால் உனது பினியும் உனக்குண்டான வருத்தங்களும் நீங்கிச் சுகமடைவாய்”. **என்றும்.**

குதிரைமுகம் நீங்குதல்

இவ்வாறு முனிவர் பெருமான் அங்கசுந்தரிக்கு எடுத்துரைத்தார். மிகுந்த பணிவுடனும் குருபக்தியுடனும் அன்புடனும் இவ் வரலாறு களைக் கேட்டறிந்த மருதப்பிரவல்லி மீண்டும் முனிவரை வணங்கி, கூறப்பட்ட மூர்த்திதல தீர்த்த விசேஷங்களையும் மகிழ்ச்சையும் மீண்டும் மீண்டும் நினைவுகூர்ந்து ஈதா கந்தப்பெருமானது

தியானத்திலும் ஈஸ்வர தியானத்திலும் மூழ்கினவளாய் முறையாகச் சங்கற்பித்துத் தீர்த்தமாடிச் சிவாலயதரிசனஞ்செய்துவருவாளாயினள். இவள்தனது தேகம் விகாரப்பட்டிருந்ததாற் பிறரறியாதவாறே தீர்த்தமாடப்போக நினைந்து அவள் தங்கியிருந்த இடமான குமாரத்திபள்ளத்திலிருந்து தீர்த்தக்கரை வரை ஒரு சரங்கத்தை வெட்டுவித்து அதன் வழியே சென்று தீர்த்தமாடி வருவாளாயினள். நாட்கள் செல்லச் செல்ல இவளது முகம் மாறப்பெற்று நோயும் நீங்கியது. விகாரமடைந்த அவளது உடம்பு சுகமடைந்து அழகுடன் கூடிய யெளவன் சொஞ்சுத்தைப் பெற்றது. நகுலமுனிவரதும் இன்னும் பல இருடிகளினினதும் ஆசிகளோடும் தெய்வத்திருவருளினாலும் சுகமடைந்த மாருதப்பிரவெல்லி இவ்விடத்தை மகாபுண்ணியபுரமாக்க வேண்டுமென்றும் மக்களானவருஞ் சுகமாக வாழ வேண்டுமென்றும் நினைந்து அதற்கேற்ற கருமங்களைச் செய்யமுனைந்தாள். தான் சுகமடைந்துவிட்ட செய்தியையுங் தனது அவாவினையுங் தனது தாய் தங்கையருக்கும் மற்றுஞ் சுற்றாருக்கும் அறிவித்தாள். இவ் வேளையில், ஒருநாள் நகுலேசப் பெருமான் கனவிற்றேன்றி, “பெண்ணே நீ உனது எண்ணத்தை நிறைவேற்றவும் எல்லா உயிர்களும் சுகம்பெறவும் கதிரேசன் கோவிலைப் புதிதாக நிர்மாணி” எனத் திருவருள்பாவித்தார். மிகுந்த மகிழ்ச்சியற்ற இளவரசி தான் தினசரி வணங்கி வந்த கதிரேசன் கோவிலைப் புதிதாக நிர்மாணிப் பதற்கான ஆயத்தங்களை உடனேயே செய்ய ஆரம்பித்தாள். குதிரைமுகமாக விகாரமடைந்திருந்த

இளவரசியின் முகம் மாறப்பெற்ற காரணத்தால் இவ்விடத்திற்குத் ‘துரகானன விமோசனபுரி’ எனப் பெயரிடப்பட்டது. அக்காலத்திலிருந்தே இன்றும் இங்கு இக்கோவிலில் அனுஷ்டிக்கப்படும் பூஜை வழிபாடுகளைக்கொண்ட பத்ததியொன்றில் இவ்விடம் ‘துரகானன விமோசனபுரே !’ என்ற குறிப்பிடப்பட்டுள்ளதைக் கீழ்வருஞ் சுலோகங்களால் அறியலாம் :

“ ஸ்ரீமத் காவேர்யாஹ தகவினாதிரே,
ஸமுத்திரஸ்ய பஸ்மிதடே, பாஸ்கரகேஷத்ரே
துரகானன விமோசனபுரே, அஸ்யதேவ
தேவஸ்ய மஹாவல்லி தீவுபாஷ
சுப்பிரமண்ய பரமேஸ்வரஸ்ய.....”

‘துரகானன விமோசன புரே’ என வட மொழியில் வழங்கப்பட்ட இவ்விடம் அதே பொருள்பட ‘மா-விட்ட-புரம்’ எனத் தமிழில் வழங்கலாயிற்று. மாருதப்பிரவல்லியின் நோன்பின் மகிமமைய எங்கும் மக்கள் குதாகலமாகப் பேசலாயினர். கோவிற்கடவைக் கதிரேசன் கோவிலைப் புதிதாக நிர்மாணிக்கவேண்டிய ஆலோசனைகள் நடைபெற்றன. முற்றிலுஞ் சிற்பசாஸ்திர விதிகளுக்கமைவாகவும் ஆகம சாஸ்திரங்களிற் கூறிய பிரகாரமாகவும் இக் கோவிலை ஸ்தாபிக்க முடிவு செய்து அதற்கு வேண்டிய சிற்பாசாரிகள், சிவாச்சாரியர்கள், சேவகர்கள் இன்னும் மற்றும் வல்லுஙர் களையுங் திரவியம், பொன், பொருள் ஆகியவற்றையும் அனுப்பிக்கவுக்கும்படி இளவரசி தனது தங்கதைக்குத் திருமுகம் அனுப்பினான்.

கோவில் கட்டுதல்

தனது மகள் தனக்குண்டான பிணி மாறப் பெற்று ஒரு கந்தசவாமி கோவிலைக் கட்டுவிக்க முற்பட்ட செய்தியை மதுரைமன்னன் – திசையுக் கிரப் பெருவழுதி – அறிந்ததும் மன மகிழ்ச்சி யடைந்து உள்ளப் பூரிப்போடு கட்டிடம் சமைக்க வல்ல சிற்பாசாரியர்களையும், ஏனைய வல்லுநர் களையுங் தேவையான பொருள்களையுங் திரவியங் களையும் உடனேயே அனுப்பிவைத்தார். ஒரு சுபமுகர்த்தத்திலே இவையாவும் மாவிட்டபுரத்திற்கு வந்தடைந்தன. சாஸ்திரவிதியின் பிரகாரம் அஸ்தி வாரமிடப்பட்டு ஆலய நிர்மாண வேலைகள் துறித மாக நிகழ்ந்தன.

இவ்வாலயத்தின் மூலஸ்தானத்திலே ஸ்தா பிக்கவேண்டிய கந்தசவாமி, தெய்வானையம்மன், வள்ளியம்மன் விக்கிரகங்களைச் சமைப்பதற்குத் தமது இராஜதானியிலுள்ள சிற்ப வல்லுநர்களை அழைத்தான் ; விதிகளுக்கமைவானதும், உத்த மோத்தமமான விசேஷங்களைக் கொண்டதும், உரிய இலக்ஷணங்களோடுள்ளதுமான விக்கிரகங்களை உருவாக்குவதற்கு ஏற்பாடுகள் செய்தான். உரியகாலத்தில் இவையாவுஞ் செய்யப்பட்டன.

விக்கிரகங்கள் வருதல்

திசையுக்கிரப் பெருவழுதி மன்னன் தான் உருவாக்கிய இந்த விக்கிரகங்களை இங்கு அனுப்பி வைக்க விரும்பினார். அவற்றைத் தாங்கிச் செல்வதற்கும் நித்திய கைமித்தியங்களைப் பிழையில்லாது

சரிவர நடப்பித்தற்கும் தில்லை மூவாயிரவரில் ஒருவரை இங்கு அனுப்ப எண்ணினான். அதனால் அச்சிவாலயத் தலைவருக்குத் தன் எண்ணத்தை அறிவித்து உடனே தில்லை மூவாயிரவருள் ஒருவரை அனுப்பிவைக்கும்படி கட்டளையிட்டான். இதனைக் கேட்ட தில்லை மூவாயிரவர், ‘தோணியேறுவதும் கடல்கடஞ்சு குடியேறுவதும், மகாதோஷமாக எமக் கிருக்கையில், அரசன் இப்படிக் கட்டளை பிறப்பிக் கிருனே, யாம் யாதுசெய்வோம்,’ என ஏங்கினர். அதனால் தில்லைச் சிவாலயத்திலேயே பட்டினிகிடஞ்சு கவலையோடு வாடினார்கள். தமது நித்திய கர்மானுஷ்டானங்களைச் சரிவர் நடாத்தியும், எள்ளளவேனும் தமது சமயாசார ஒழுக்கங்களிற் பிறழாது ஒழுகியும் வருபவர்களான இத் தில்லை மூவாயிரவரது வருத்தத்தைச் சிவபெருமான், அறிந் தார். அவர் அவ் மூவாயிரவரது முதல்வரின் கணவிற்குறேன்றி “நகுலமலைச் சாரலானது அங்குள்ள புண்ணிய தீர்த்தத்தினாலும் சிவாலய மகத்துவத்தினாலும் மகாதிவ்வியகேஷத்திரமாக விளங்குகிறது. காசிப் பிராமணர்களும் அங்கு வதிகிருர்கள். முக்கால ஞானிகளும் தபசிரேட்டர் களும் அங்குள்ளனர். பிராமணர்கள் தங்களது மேலான நியமகிட்டைகளை வழுவாமற் செய்வதற்கு மரக்கலங்களில் இராத்தங்காமல் ஏறலாம். நகுல முனிவரும் அவருடன் இன்னும் பல முனிவர்களும் ஆங்கிருக்கையில் அங்கு போவதையிட்டு யோசிப்பதென்னை? யாதொரு யோசனையுமின்றி ஒருவரை அங்கு அனுப்புத்” எனப் பணித்தார். இவ்வுக்தராவையறிந்த யாவருங் கவலை தீர்ந்து தீட்சிதராகிய பெரியமனத்துள்ளார் என் பவரை

நியமித்து சோழராசனிடம் அனுப்பிவைத்தனர். சோழராசனும் மகிழ்ச்சியடைந்து தீட்சிதருக்கு வேண்டிய யாவற்றையும் நல்கி, கந்தசவாமி, தெய்வானையம்மன், வள்ளியம்மன் விக்கிரகங் களையும் ஏனைய விக்கிரகங்களையுங் தீட்சிதர்க்கையில் ஒப்புவித்து ஒரு சுபமுகர்த்தத்திலே மரக்கலத்து நாடாக இங்கு அனுப்பிவைத்தார்.

ஒருகால் மக்கள் கூட்டங் கூட்டமாக கயா வுக்கு யாத்திரைபோக மரக்கலமேறுங் துறைமுக மாக ஓரிடத்தை, இப்பகுதிச் சமுத்திரக் கரையோரமாக, நியமித்திருந்தனர். அதனால் அவ்விடம் ‘கயாத்துறை’ என வழங்கப்பட்டுக் ‘கசாத்துறை’ என மாறியது.

காவிரிப்பும் பட்டினத்திலிருந்து விக்கிரகங் களையும், தீட்சிதரையும், ஏவலாளர்களையும் இன் நும் வேறு பொருள், பண்டம், திரவியம் ஆகியவற் கறையுங் கொண்டு புறப்பட்ட மரக்கலம் சுபஞரேத் திலே இக் கசாத்துறைக்கு வந்தெத்தியது. இச் சுபசெய்திக்காகத் துறைமுகத்திலே காத்திருந்த மாருதப்பிரவல்லியும், இருஷிகள் பலரும், மகா ஐனங்களும் மரக்கலத்தைக் கண்டதும் உள்ளம் பூரிப்படைந்தனர். எல்லோரும் ஆனந்தக்கண்ணீர் ஊற்றெறடுக்கக் துதிப்பாடல்களைப் பாடினர். வாத்திய இசைகள் ஒவ்வுக்கக் ‘காங்கேயன்’ என்னும் மறுபெயர்கொண்ட கந்தசவாமி விக்கிரகமும் தெய்வானையம்மன் வள்ளியம்மன் விக்கிரகங்களும் மரக்கலத்திலிருந்து இறக்கப்பட்டவுடன் ஏனைய பொருள்களுங் கிரமமாக இறக்கப்பட்டன.

தீட்சிதரின் ஆலோசனைக் கிணங்க இக் கயாத் துறைக்கு, — ‘காங்கேயன்’ எனும் மறுநாமங்

கொண்ட கந்தசுவாமி விக்கிரகம் இங்கு இறக்கப்பட்டமையால் — காங்கேயன்துறை என நாம மிடப்பட்டது. அன்று முதல் இன்றுவரை இத்துறை முகம் ‘காங்கேயன்துறை’ என்றே வழங்கி வருகிறது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்திற் பிரதிஷ்டை செய்யவேண்டிய விக்கிரகங்களும் மற்றும் பொருள்கள், திரவியங்கள் யாவுங் தீட்சிதரின் மேற்பார்வையில் அவருக்கென நிர்மாணிக்கப்பட்ட அக்கிரகாரத்தில் வைக்கப்பட்டன. இவருக்கு உதவியாக மகாவட்டன் என்ற தளபதி யும் ஆலய நிர்மாண வேலைகளை மேற்பார்வை செய்து வந்தான். சுற்றுமதில்கள், கோபுரங்கள், ஊழியர்களுக்கான விடுதிகள், சாலைகள் யாவும் விரைவாகவுஞ் சிறப்பாகவுங் கட்டப்பட்டன.

உக்கிரசிங்கசேனனின் காதல்

இங்காளில் உக்கிரசிங்கசேனன் தனது இராச்சிய பரிபாலனாத்தைச் சுற்றிப்பார்க்க எண்ணி ஒரு யாத்திரையை மேற்கொண்டபோது நகுலேசப் பெருமானைத் தரிசிக்க வந்திருந்தான். அங்கு வழமையின்படி நகுலேசப் பெருமானைத் தரிசிக்க வந்திருந்த மாருதப்பிரவல்லியைக் கண்டான். இராஜகன்னிகையை யொத்தவளாகவும், அழகும் யெளவனும் மிகுந்தவளாகவுங் காணப்பட்ட மாருதப்பிரவல்லியைக் கண்ட உக்கிரசிங்கசேனன் தன்னையே மறந்து இவள் மேற் காதல் கொண்டான். பின்னர் அரசன் தனது மந்திரிகள் னாடாக மாருதப்பிரவல்லியின் வரலாற்றை யறிந்து அவள் நடப்

பித்துவரும் ஆலயானிர்மாணங்களையுங் கண்ணுற்று, அவளோடு உரையாட எண்ணித் தூதர்களை அனுப்பினான். தூதர்கள்மூலம் உக்கிரசிங்கசேனானை அறிந்த மாருதப்பிரவல்லி அரசனது நேர்முக உரையாடலுக்கு மறுத்தாள். இதனைத் தூதர்கள் அரசனிடஞ் சென்று தெரிவித்தனர். எப்படியாவது இவளோடு பேசவேண்டும் என்ற மனப்பான்மை மேவிடவே, அன்றிரவு சேடியர், காவலர் தூங்குஞ் சமயம் பார்த்து அவள் உறையுமிடத்தை யடைந்து உக்கிரசிங்கசேனான் அவளைக்கவர்ந்து தானிருந்த பாளையத்திற்குக் கொண்டு சென்றான்.

மாருதப்பிரவல்லி பட்டத்தரசியாதல்

மாருதப்பிரவல்லி இச் செயலைக் கண்டித்து, தான் பூண்டிருக்கும் விரதம், நடாத்தும் ஆலயானிர்மாண வேலைகள் ஆசியனவற்றை எடுத்துரைத்தாள். அரசனும் இவற்றை உணர்ந்து அவளின் விருப்பப்படியே எதையும் நடாத்தச் சம்மதித்துத் தனது பாளையத்திலிருந்தே கோவில் நிர்மாண வேலைகளைச் செய்துவருவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வைத்தான். மறுஞாட்காலை தனது எஜுமானியைக் கானது மிகவுங்குயரமும் பரபரப்புமடைந்த காவலர்கள், அமைச்சர்கள் யாவருங் துடிதுடித்து, எங்குங் தேடியுங்கானது, ஈற்றில் உக்கிரசிங்கசேனான் பாளையத்தில் அவள் இருப்பதை அறிந்தனர். ஆங்குச் சென்று தங்களது நிலையை எடுத்துரைத்து “நாங்கள் இனி என் செய்யலாம்?” எனக் கேட்க, அரசன் “மாருதப்பிரவல்லி என் பட்டத்தரசியாகவிட்டாள். இந்தச் சுபசெய்தியை உங்கள்

மன்னனிடம் உடனே அறிவியுங்கள்” எனக் கூறி வழிச்செலவிற்குப் பொருள்களுங் கொடுத்தனுப்பினான். அவ்வண்ணமே, மாருதப்பிரவல்லியின் சமாச்சாரத்தைத் தூதுவர்கள் அவள் தங்கை திசையுக்கிரப் பெருவழுதியிடம் அறிவித்தனர். மன்னன் உடனே மந்திராலோசனை நடாத்தி மனமகிழ்ந்து உள்ளப்பூரிப்போடு உக்கிரசிங்க சேனன்-மாருதப்பிரவல்லியின் விவாகத்தை அங்கீகரித்தான். இக் கோவிலின் திருப்பணி வேலைகள் பூர்த்தியான பின்புதான் தமது விவாகத்தை நடாத்தவேண்டுமென்ற இளவரசியின் பிடிவாதத் தின் காரணமாக உக்கிரசிங்க சேனன் தனது தலை நகருக்குச் செல்லாது இத் திருப்பணி வேலைகளைத் துரிதமாக முடிப்பதற்கான கடமைகளில் ஈடுபட்டான். இதனால், திருப்பணிகள் வெகு சீக்கிரம் முடிவடைந்தன. ஆனிமாத உத்தரநகூத்திரத்தன்று எல்லா மூர்த்திகளுக்குங் கும்பாடிஷேகர்கள் செய்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருபத்தைந்துநாள் மகோற்சவங்களும் நடைபெற்றன. மாருதப்பிரவல்லி, ஆடி அமாவாசைத் தீர்த்தம் ஈருகவுள்ள எல்லா உற்சவங்களையும் தரிசித்து, ஆலய கிர்வாகளுக்கு செவ்வனே நடைபெற்று வரவேண்டிய ஒழுங்குகளைச் செய்து வைத்துத் திட்சிதரிடம் யாவற்றையும் பொறுப்பளித்து, அவரிடமும் நகுலமுனிவரிடமும் மற்றும் ஏனையோரிடமும் விடைபெற்றுக்கொண்டு முக்கிய பிரமுகர்கள் புடைகுழு உக்கிரசிங்க சேனனுடன் கதிரைமலைக்கு ஏனைள்.

அரசகுமாரி தனது கண்காணிப்பிற் கட்டுவித்துக் கும்பாடிஷேகர்களுக்கு செய்து வைத்தமைபற்றி நகுலச்சிப் புராணத்திற் பின்வருமாறு வர்ணிக்கப் பட்டிருக்கிறது :

“ நீல்பெருங் கோயிலு சிகிள் கோபுரஞ்
குழ்தரு நெடுமதில் சூடர்கள் கான்றுறத்
தாழ்வகன் றிமேறு கோடுங் தந்துஙன்
நாளினிற் கந்தவேள் தலை நயப்புடன்.”

“ செப்பருங் கும்பதா பனங்கள் செய்திடா
தொப்பிலா மறைமுறை யோளிரு நல்லருள்
வைப்பினு வாகன பதிட்டை தன்னைமுன்
தப்பிலாக் குமாவேள் தனக்குச் செய்தனள்.”

உக்கிரசிங்கசேனராஜ னுக்கும் மாருதப்பிர
வல்லிக்கும் கதிரைமலையிற் சோழ அரச பரம்பரை
மரபிற்கமைவாக வெகு உற்சாகத்தோடும் விமரிசை
யாகவுங் திருமணாம் நடந்தேறியது. சிலகாலஞ்
சென்றபின் மாருதப்பிரவல்லி தலயாத்திரை
செய்துவரும்போது கோணேச கிரிக்குச் சென்று
தீர்த்தமாடிக் கோணேசரைத் தரிசித்து அங்குள்ள
பூசகர்க்குப் பட்டாடையும் பொன்னும் மணியும்
வழங்கி அவர்களது ஆசிகணையும் பெற்றனள்.
இப்படியிப்படியே எங்கெங்கு சென்றாலோ அங்
கெல்லாங் தானதர்மங்கள் இயற்றி ஆலயங்களைக்
கட்டுவித்து மீண்டும் நகுலகிரிக்கு வந்து நெடுங்
காலமாக மாவிட்டபுரம் கந்தசுவாமியரை வணங்கி
நல்லருள் பெற்றுக்கொண்டு கதிரைமலைக்கே நிரங்
தரமாக வாசஞ் செய்யும் நோக்கத்தோடு புறப்
பட்டாள்.

மாவிட்டபுராத்தினம்

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மேற்
பார்வை நிர்வாகம், பராபரிப்பு ஆதியாம் பொறுப்
புக்களைப் பெற்றுள்ள தீட்சிதர் பெரியமன்றத்துள்ளார்

பிரமச்சாரியாராகவே வாழ்ந்து வருவதைக் கண்ட மாருதப்பிரவல்லி, தில்லைவாழ் அந்தனைப் பெண்கள் கடல் கடந்து வரமாட்டார்கள் எாத லால், தீக்ஷிதருக்கேற்ற ஒரு பெண்ணைத் தேட ஆரம்பித்தார். கீரிமலையில் வாசஞ் செய்துவந்த சாம்பசிவ ஜயரின் மகள் வாலாம்பிகையைத் தீக்ஷித ருக்கு வீவாகஞ் செய்துவைத்தனள். அப்பெண்ணைன் பெயரைத் தில்லைநாயகி என மாற்றிக் கோவிலின் தெற்கு வீதியிலுள்ள அக்கிரகாரத்திலே குடி யேற்றி அவர்களுக்கு வேண்டிய எல்லா வசதி களையுஞ் செய்து கொடுத்தாள். அன்று தொடக்கம் இன்றுவரை இக் கோவிலின் ஆதினகர்த்தாக்கள் பரம்பரை பரம்பரையாக இவ்வக்கிரகாரத் திலேயே வாசஞ் செய்து வருகிறார்கள். கோவீற் கலைஞர்களைக் கொரவித்தல், அவர்களுக்கு வருஷப்பிறப்புத் தினத்திலே உடை தானியம் வழங்கிவருதல் ஆதியாம் உபசரணைகள் இன்றும் இவ்வக்கிரகாரத்திலிருந்தே நடைபெற்று வருகின்றன. ஆதியில் தீட்சிதர் பெரியமனத்துள்ளார் பொறுப்பில் எப்படி ஆலய நிர்வாகம், பரிபாலனம், பொருட் சேகரம் ஆதியன இருந்ததோ அதே போல், அவரைத் தொடர்த்து வந்த ஆதினகர்த்தாக்களும் அதேபிரகாரம் பொறுப்பேற்று நடாத்திவந்துள்ளனர். ஆதிகாலச் சில சிற்னங்களை இன்றும் இவ் அக்கிரகாரத்திற் காணமுடிகிறது.

மகோற்சவ ஆரம்ப காலத்தின் முதன் நாள், உற்சவங்களுக்கான திரவியங்கள் முதலானவற்றையும் இவ் அக்கிரகாரத்திலிருந்தே மங்கள வாத்தியங்களுடன் கோவீற் கலைஞர்கள், சிப்பங்கிகள்

புடைகுழ ஆதீனகர்த்தாவின் தலைமையிற் சிவாச் சார்யர்கள் எடுத்துச் செல்வர். இன்றும் இவை நடைபெற்று வருகின்றன. சோழ அரசு குடும் பத்தினரால் அமைக்கப்பட்ட இவ்வாலயத்தில் அன்று முதல் இன்றுவரை மரபு பிறமாது புதுச் செருகல்களைப் புகுத்தாது ஆதியில் அமைக்கப் பட்ட பிரகாரமே சுலக கிரியைகளுங் கருமங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கண்டுபாடு

உக்கிரசிங்கசேன னும் மாருதப்பிரவல்லியும் கதிரைமலையிலிருந்து சிலகாலஞ் சென்றபின் செங்கடக நகரியை இராசதானியாக்கி அங்கிருந்து அரசாண்டு வருங்காலத்திற் சுலக இலட்சணங்களையுமடைய ஒரு புத்திரணையும், மகாலட்சமிபோன்ற ஒரு புத்திரியையும் பெற்றெடுத்தனர். இவர்களுக்கு ‘நரசிங்கராஜன்’ என்றும் ‘செண்பகாவதி’ என்றும் நாமமிட்டனர். வயது வந்ததும் இவர்களுக்குத் தகுந்த விவாகத்தை நடாத்தி மகனுக்கு முடிகுட்டி அரசாள வைத்து, சில நாட்கள் செல்ல உக்கிரசிங்கசேன மன்னன் இறைவனாடி சார்ந்தான். நரசிங்கராஜன் ‘செயதுங்கவரராஜசிங்கன்’ எனும் பட்டத்துடன் முடிகுட்டப்பெற்று முழுஅரசாட்சியையும் ஒப்புக்கொண்டான். மாருதப்பிரவல்லியோ சிவாலய தரிசனத்திலுங் தீர்த்த யாத்திரையிலுங் தனது காலத்தைக்கழித்தாள். ஈற்றிற் கதிரைமலையிலே தங்கியிருந்தகாலை இறைவனாடி சேர்ந்தாள்.

சிங்கையாரியனும் புவனேசுபாகுவும்

இலங்கையில் அரசாட்சிசெய்த சோழ அரசர் களும் மற்றும் பெரிய உத்தியோகத்தர்களும் இவ்வாலயத்தின்மீது அதிக அக்கறைசெலுத்தி வந்த

னர். இக்கோவிலின் அமைப்பு, கோவிற் கலீஞர்களது திறமை, பூசைகளின் மகிமை, சுற்றுடலின் அழகு ஆதியன எல்லோரையுங் கவர்ந்தன. நல் ஹார்க் கந்தசவாமிகோவில் திருப்பணி வேலைகளைச் செய்த சிங்கக்யாரிய மகாராஜனும் மந்திரி புவனேக பாகுவும் நகுலகிரிக்குச் சென்று தீர்த்தமாடி, சிவாலய தரிசனஞ் செய்துகொண்டு மாவிட்டபுரம் கந்தசவாமி கோவிலையும் வலம்வந்து, சிவாமி தரி சனஞ் செய்துகொண்டு தீக்ஷிதரது அக்கிரகாரத் திற்குச் சற்று இளைப்பாற வந்தனர். அப்போது நண்பகலரதலினால் இவர்களுக்கு விருந்திட முனைந்த தீட்சிதர் பெரியமனத்துள்ளாரின் குமாரர் சிதம்பர தீட்சிதீரின் மகனுர் சின்னமனத்துள்ளார் சுறுசுறுப்புடன் அறுசுவை உணவைத் தயாரித்தளித்தார். விருந்தோ வெகு கச்சிதமாகவும் மகாவுசிதமாயு மிருந்ததினால் அவ்விருந்திற் பரிமாறிய ஒவ்வொரு பதார்த்தத்துக்கும் ஒவ்வொரு பாட்டை உடனுக்குடனுகவே மந்திரி புவனேகபாகு பாடினார். இப்பாடல்கள் அனேகம் கைக்குக் கிடைக்கவில்லை. இரு பாக்களே கைக்குக் கிட்டியவை.

அவை பின்வருமாறு :

“இன்னமுத விண்டுவினேர்க் கீந்தசெய லண்ணதுவாம் மன்னவனுங் தொக்க வருதிலியும்—நன்னரு(ண)ன அன்னமளித் திங்நாளி லாதாவு தந்துளின்ற சின்ன மனத்தான் செயல்.”

“சின்ன மனத்தான் செயும்விருந்திற் சாற்றுருசி அன்னதனை விண்ணே ரறிந்திருந்தால்—முன்னலைவாய் வெற்பதனைக் காவியும்த்து வேலைகடைத் தேயுலைதல் அற்பமெனத் தள்ளுவரே யாம்.”

இப்படியே விருந்து முடிந்ததும் ஆலய வீசாரணைகளை நடாத்தி ஆலயத்திற்கு வேண்டிய ஒழுங்குகளையுஞ் செய்துகொண்டு திரும்பினார். அன்றமுதல் இற்றைவரவர் இலங்கையை யாண்ட தேசாதிபதிகள், பிரதம மந்திரிகள், மற்றும் பிரபல முக்கியஸ்தர்கள் வடபகுதிக்கு வருங்காலை இக் கோவில் ஸ்தலத்துக்கும் வந்து ஆதினகர்த்தாக்களைச் சந்தித்து வேண்டிய உதவிகளைச் செய்து கொடுப்பதோடு அவர்கள் அளிக்கும் வரவேற்புபசாரங்களிற் பங்குபற்றி வருவதுங் குறிப்பிடத் தக்கது.

பறங்கியர்களின் கொடுமை

கோவில் பெருமையோடுஞ் சிறப்போடுஞ் தெய்வீக சக்தி யோடும் விளங்கிய மாவிட்டபுரம் பிறமத அரசாட்சியாளர்களின் மனதிற் பொறுமையை உண்டாக்கியது. வியாபாரத்தை அடிப்படையாகக்கொண்டு நாடு பிடிக்கும் நோக்கோடு ஈழநாட்டிற்கு வந்த பறங்கியர் தங்கள் சமயத்தைப் போதிக்கவும் தங்களது ஆட்சியை நிலைநாட்டவுஞ் திட்டங்களை வகுத்தனர்; ஆலயங்களை இடித்தும் சைவமரபோடு வாழ்ந்த சைவர்களுக்குக் கேடு விளைவித்தும் சிவாசாரியர்களுக்குத் தீங்கிழழுத்தும் பற்பல கொடுமைகளை விளைவித்தனர்; மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலையும் இடித்தனர்; அங்குள்ள வேதியர்களைத் துன்புறுத்தி இடம்விட்டு ஒடச் செய்தனர்; கோவிலை இடித்த கற்களாற் கோட்டைகளையும், தங்கள் மதக்கோட்பாடுகளுக்கமைவான ஆலயங்களையுங் கட்டினர். மாவிட்டபுரம் கந்தசுவாமிகோவிலை இடிக்கும்போது அப்போ

திருந்த வேதியர்களும் பணிவிடைகாரர்களும் அங்குள்ள விக்கிரகங்களையுந் தளபாடங்களையுந் திருமஞ்சனக் கிணற்றுளிட்டுப் பாதுகாப்போடு மூடி வைத்தனர். *கோவிற் பணிவிடைகாரருக இருந்த ‘குமாரசாமி’ அல்லது ‘சங்கிலி’ எனும் பண்டாரம் இவ்வாலய வரலாற்றையும் சம்பவங்களையும் ஒழுங்குத் திட்டங்களையும் அடக்கிய செப்புப் பட்டயத்தைக் கவர்ந்துகொண்டு மட்டக்களப்புக்கு ஒடியதாகச் செய்தியொன்றுண்டு. பறங்கியர் காலந் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரை, இவ்வாலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட இடத்தை இக் கோவிலைச் சார்ந்தவர்கள் மிகுந்த பயபக்தி யோடு கண்ணுங் கருத்துமாகப் பேணி வந்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சியில் ஆஸயவளர்ச்சியும் ஆதினகர்த்தாக்கங்கும்

ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பமானதும் ஈழ நாட்டிலுள்ள பல்வேறு மதத்தினருங் தத்தமது சமய அநுட்டானங்களை நடாத்தச் சுதங்கிரங் கொடுக்கப்பட்டது. அப்போது இக் கோவிலின் பரிபாலகராக வரவேண்டிய சபாபதி ஜியர் அவர்கள் மகிழ்ச்சி பொங்க மீண்டும், இக் கோவில் பொலிவுடன் விளங்கவேண்டு மெனக் கருதி, அதற்கான ஆயத்தங்களைச் செய்தார். வெகு விரைவிலே சுற்று மதில்கள், பிரகாரங்கள், மண்டபங்கள் ஆதியனவற்றை நிர்மாணித்து விக்கிரகங்களையும் அவ்வவ்வு ஸ்தானங்களில் ஸ்தாபித்து ஆனி உத்தர நகூத்திரத்தில் மகாகும்பாபிஷேகத் தையுஞ் செய்துவைத்தார்.

* யாழ்ப்பாண வைபவமாலையில் இங்கிழிம்சி குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் கச்சேரியிலுள்ள கோவில் களின் இடாப்பின் பிரகாரம் இப்போதுள்ள கோவில் 1782ஆம் ஆண்டில் குமாரசாமிக்குருக்கள் சபாபதிக்குருக்கள் அவர்களாற் கட்டப்பட்டதென அறியப்படுகிறது. ஆகம விதிகளிற் கமைவாக உரிய இலக்ஷணங்களோடு அமைக்கப்பட்ட இவ் வாலயம் ஈழமண்டலம், பாரததேசம், தூரகிழக் குத் தேசங்களான சிங்கப்பூர், மலேயா, போர் னியோ போன்ற இடங்களிலெல்லாம் பிரசித்த மடைந்தது. மாவைக் கந்தனை நினைந்து வழிபடுங் கால் அவரவர்கள் தங்கள் இஷ்டசித்திகளைப் பெற்று உய்வுற்றனர் என்பதற்குப் பல சான்றுகள் உள். நெறிதவருது தமது நித்திய கர்மா னுஷ்டானங்களைச் சரிவர ஆற்றிவந்த அந்தணர்கள் இக்கோவிலை மிகவுங் தூய்மையாகவும், பயபக்தி யுடனும் நிர்வகித்து வந்ததாலும் உரிய உற்சவம், பூசை, ஆராதனை ஆகியவற்றை முறையாக நடாத்தி வந்ததாலும் இக்கோவிலின் மகத்துவம் எங்கும் வியாபித்திருந்தது.

இவ் ஆதினகர்த்தா சபாபதிக்குருக்களவர்கள் தெய்வீக இலக்ஷணங்கள் பொருந்திய உத்தமியான பறுபத அம்பாளை விவாகஞ் செய்திருந்தார். அவ்வம்மையார் நேரந்தாழாது ஆலயவழிபாடு செய்தும் ஆலய சேவைகளே தன் பெருங்கடமை என நினைத்தும் வீரதங்களை முறையாக அனுஷ்டித்தும் வருவாராயினர். சபாபதிக்குருக்கள் வயோதிப விலையடைந்ததும் இக்கோவிலின் நிர்வாகப் பொறுப்பதிகாரங்களை குமாரசாமி ஐயர் சொக்காத ஐயர் அவர்களுக்கு 13-12-1825-ல் கையளித்திருந்தார்.

சபாபதிக்குருக்களவர்கள் நாற்பத்திமூன்று வருட காலமாக இக் கோவிலின் திருப்பணி வேலைகளையும், வேண்டிய திருவாபரணங்கள், வாகனங்கள், தட்டுமுட்டுத் தளபாடங்கள் யாவற்றையுஞ் சேகரித்ததோடு, நித்திய நெமித்தியங்களைச் சரிவர நடாத்துவிக்க அதற்கேற்ற தர்மசாதனங்களையும் ஆக்கி வைத்திருந்தார். இதனால் இவருக்குப்பின் ஆதினகர்த்தாவாக வந்த சொக்கநாத ஐயர் தனது நிர்வாகத்தில் ஒருவித இடையூறுமின்றி மிகுந்த விசுவாசத்துடன் இக் கோவிலைச் சரியாக இருபத்தைந்து வருடத்திற்கு எவருங் குறைகூடியவன்னை நடாத்திவந்தார். இவர் தனது தேக அசௌகர யத்தை உணர்ந்தும், கோவில் முறைமையாக நடாத்தப்படல் வேண்டும் எனக் கருதியுங் தனது மூத்த சூழாரங்களைப்பற்றி குருக்கள் அவர்களுக்கு 27-12-1850ஆம் ஆண்டில் இக் கோவிலின் முழுப் பொறுப்பதிகாரங்களைக் கையளித்தார். இக் குருக்களோ தனது தந்தை, பாட்டன் ஆகியோரி ஒவ்வொரு மாதம் மாற்றப்பட்ட சூரியன் முன் கொண்டிருந்தார் ; வெகு ஜனங்களின் பாராட்டிற குள்ளானார். கோவில் வீதிகளிலே சமய வளர்ச்சிக் கான பிரசங்கங்கள், சமய வகுப்புக்கள் ஆதியன வற்றையும் நடாத்தி வந்தார். ஒல்லாந்தர் ஆட்சி யிலே மதம் மாற்றப்பட்ட சைவர்களைத் தகுந்த பிரா யச்சித்தஞ்சையில் சிவதீட்சை கொடுத்து மீண்டும் சைவர்களாக்கினார். இவர்காலத்திலே திருப்பணிகள் யாவும் பூர்த்தியாயிருந்ததால், சமய வளர்ச்சியிலுள்ள சைவர்களுக்குச் சமய அனுஷ்டானங்களைச் செய்யும் முறைபற்றிக் கற்பிப்பதிலும் அவதானங் செலுத்தி னார்.

கோவிலின் வளர்ச்சி

இவர் இக்கோவிலை நிர்வகித்துவந்த இருபத்துநால்த்துவருட காலத்திலும் இக்கோவிலும் சுற்றுடலும், சைவ கலாச்சாரத்தோடு மினிரங்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சிறப்புடனும் மகத்துவத்தோடும் விளங்கிய இக்கோவிலுக்கு யாத்திரிகர்கள் பெருமளவில் வரத்தொடங்கினர். இவர்களின் வசதிக்காகக் கோவிலின் வீதியோரமாகப் பல தர்ம மடங்களைக் கட்டுவிக்கவும் முனைந்தார். இவரும் உடல்நலம் குன்றியிருந்தமையால் இவ்வாலய வளர்ச்சியை முன்னிட்டுத் தனது ஏகபுத்திரியாகிய வேதநாயகி அம்மையாருக்கு 27 - 12 - 1875ஆம் ஆண்டில் இக்கோவிலின் நிர்வாகப் பொறுப்புத்திரங்களைக் கையளித்தார். வேதநாயகியம்மையாரோ சிறந்த சிவபக்தி பூண்டவர்; வீரதங்கள் யாகவையுங் தவரூது கடைப்பிடிப்பவர்; ஆலயசேவையை உயிரிலும் மேலானதாகக் கருதிச் செயலாற்றுபவர்; என்றென்றும் தன் தங்கதயின் பக்கஞ் சார்ந்து வேண்டிய ஆலயசேவைகளைக் கவனிப்பதிற் சளைக்காதவர். ‘விளையும் பயிரை முளையிற் தெரிய’ மென்ற முதுமொழிக் கிணங்க வேதநாயகியம்மையும் இன்ப முகத்துடன் எதையுஞ் சகித்துக்கொள்ளுங் தன்மையையுடையவராக இருந்தார்; பக்தர்களின் வசதிக்கேற்ப வேண்டிய ஒழுங்குகளைச் செய்வதிற் பின்னிற்கமாட்டார். பெற்றேர்கள், அழகிலுங் குணத்திலும் ஆற்றலிலும் அறிவிலும் மேன்மைகொண்டுள்ள வேதநாயகி அம்மைக்கு ஏற்ற பருவகாலத்திலே ‘சாமிக்குருக்கள்’ எனும் நெறிதவரூது வாழ்ந்துவந்த அந்தனைனை மனைளரை

மாலை சூட்டி வதுவை செய்துவைத்தனர். இவ் விருவரும் மிகுந்த பயபக்தியுடன் வாழ்ந்து வருங்காலை, இவர்கள் பிரமச்சர்யத்தோடு ஒத்த கடுமையான விரதங்களை அனுஷ்டித்து வருவதை யுணர்ந்த தங்கையார், சகல இலக்ஷணங்களையுங் கொண்ட திடகாத்திரமான ஆண்மகவொன்றை இவர்கள் பெற்றெடுக்க வேண்டுமென ‘கார்த் திகை வீரதம்’ அநுஷ்டித்துவந்தார் என ஒரு கடை யுண்டு.

இாத்தினக் குருக்கள்

கார்த்திகை மாதம் சிங்கலக்கினமுஞ் சுவாதி நகூத்திரமுங் கூடிய சுபதினாத்திலே தமக்கோர் பேரன் பிறங்கிருக்கிறான் என்றதனாலும், தமது வீரதம் பலித்துவிட்டதென்றதனாலும், இக்கோவிலை முறையாகவுங் திறமையாகவும் நிர்வகிக்க ஏற்றவ ரெனக் கோள்கள் மூலம் அறிந்ததனாலும், பேரன் சபாபதிக் குருக்கள் மிகுந்த உவகை கொண்டு பலருக்கு வீருந்துகள், வழங்கியும் வஸ்திரம், பொன், மணி, தானியம் முதலியனவற்றை உபகரித்தும் பேரனைக் கண்ணுங் கருத்துமாக வளர்த்து வந்தார். பேரன் சுப்பிரமணியசர்மாவோ பாட்டாவுடன் வீதி பவனிவருவதும் நிழல்போல எங்கும் சுழன்று வருவதுமாக இருந்தான். 27-12-1875ஆம் ஆண்டிலே, சபாபதிக் குருக்களவர்கள் தமது பேரன் ‘சுப்பிரமணியசர்மா’ பராயமடைந்ததும் அவரே இக் கோவிலின் நிர்வாகப் பொறுப்பதிகாரங்களை ஏற்று நடாத்திவர வேண்டுமென உறுதிமூலங் தீர்மானித்திருந்தார். சுப்பிரமணியசர்மா, தீட்சைகள் முறையாகப் பெற்று

சுப்பிரமணியக் குருக்களாகி ஈழநாட்டிலுள்ள அத்தனை பேரினதும் நன்மதிப்பையும் விரைவிற் பெற்று விட்டார்.

பேரரூல் ‘இரத்தினக்குருக்கள்’ எனச் சிறப்பாக அழைக்கப்பட்ட சாமிக்குருக்கள் சுப்பிரமணியக்குருக்கள் அவர்கள் 6-9-1897 ஆம் நாளில் இக்கோவிலின் ஆதினகர்த்தாவாகப் பொறுப்பேற்றிருந்தார். பொறுப்பேற்றவுடன் கோவிலின் அபிவிருத்தியிற் கண்ணுங் கருத்து மாகக் கடமையாற்ற ஆரம்பித்துவிட்டார். மாவிட்ட புரம் - கீரிமலை தெருவீதி அக்காலத்தில் ஓரடிப் பாதையாகவுஞ் சௌகரியமாகப் போக்கு வரத்துச் செய்யமுடியாத நிலைமையிலும் இருந்தது. சுவாமி தீர்த்தமாடப் போகும்போது பெருங் கஷ்டத்திற் குள்ளாவதை உணர்ந்த குருக்களவர்கள் அரசின ரோடு கலந்துரையாடி, அப்பாதை பெரிதாக்கப் படவேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்து, ஈற்றில் அரசினர் மூலமாகவே இப்பாதையைக் கற்பதித்த வீதியாகச் செப்பனிட வழிவகுத்தார். இறைவன் திருவருள் துணைகொண்டே எதுவும் நடைபெறும் எனும் கொள்கையோடு வாழ்ந்து வந்த குருக்களவர்கள் தேரோடும் மூன்றும் வீதியைச் செப்பனிட்டும், ஆலயக் குறைவேலை களைப் பூர்த்தியாக்கியும், கோவிலுக்குச் சேர்ந்த நிலபுலன்களைத் தமது நேரடி மேற்பார்வையில் நிர்வகித்தும், தென்னிந்தியாவிற்கு அடிக்கடி சுற்றுப்பிரயாணங்கள் செய்து அங்குள்ள பல ஆலயங்களைப் பார்வையிட்டும், இன்னும் இக் கோவிலின் மகத்துவத்தையும், புனிதத் தன்மையையும்,

பொருள்களையும் எப்படி அவதானமாகப் பேண வேண்டுமோ அதன்படி மிகவும் அவதானமாகப் பேணியும் வந்தார். இவரது நிர்வாகத் திறமையை முன்னிட்டு ஊர்மக்களும் வேண்டிய ஆதரவுகளை நல்கினார். மூன்று வீதிகளைக்கொண்டுள்ள இவ் வாலயத்திற்கு நாற்றிக்குகளிலும் இராஜ கோபுரங்கள் நிர்மாணிக்கவும் திட்டமிட்டிருந்தார். ஈடுபட்ட இரு இராஜகோபுர நிர்மாண வேலைகளில் ஒன்றுதான் பூர்த்தியடைந்தது. பூர்த்தியான மேற்கு வீதி இராஜகோபுரம் குருக்களவர்களது வல்லமையினுலேதான் கட்டுவிக்கப்பட்ட தெனத் தெரிகிறது.

குருக்களவர்களின் பணி

குருக்களது வீரம், சாதுர்யம், ஆற்றல், கவர்ச்சி கரமான தோற்றம் இவை யாவும் எல்லோரினதும் மனதைக் கவர்ந்தன. பொதுமக்களும், அக்கால அரசாங்க அதிபதிகளான வெள்ளையர்களும் குருக்கள் மேல் அதிக விசுவாசமும் கண்மதிப்புங் கொண்டிருந்தனர். இதனாலே கோவிற்றிருப்பணி வேலைகள் கஷ்டமின்றி நிறைவேற வாய்ப்பிருந்தது. வெள்ளி மயில்வாகனம், வெள்ளி துவஜஸ்தம்பம், வெள்ளி அங்கிகள், வெள்ளி ஷோட்சோபசாரங்கள், குடங்கள், தங்க ஆபரணங்கள் ஆகியவற்றையும், இன்னும் வீதிகளிற் கூறப்பட்ட பிரகாரம் அவ்வாவ் உற்சவாதிகளுக்குரிய வாகனங்கள் ஆகியவற்றையும் திறமையான கலைஞர்கள் மூலம் ஆக்கிவைத்தார். கோவில் வேலைகளைச் சரிவர நடாத்தப் பிரிவு பிரிவாக வேலைகளைப் பகிர்ந்து ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற ஒருவரைப் பொறுப்பாக அமர்த்

தினர். தினசரி பூசைக்கு மேளவாத்தியம் இசைக்க ஒழுங்குபடுத்தியதோடு தமது முன்னேர்கள் காலத்தில் எப்படியெல்லாம் பரம்பரை பரம்பரையாக இசையாளர்கள் இக்கோவிலிற் சேவைசெய்தார்களோ அவ்வண்ணாஞ் செய்வித்து வரவேண்டுமெனக் கருதி அதற்கான ஒழுங்குத்திட்டங்களையுஞ் செய்து வைத்தார். இதேபோலக் கோவிலுக்கு வேண்டிய நேரங்களில் வெள்ளைகட்டி அலங்கரிப்பதற்கும், பூமாலை கட்டுவதற்கும், இன்னும் வேறு பல வேலைகளுக்குங் தகுந்தவர்களை நியமித்து அவ் வேலைகளைக் கண்டமின்றி நடாத்துவதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்திருந்தார். இவ் ஒழுங்குகள் பல இன்றும் நடைமுறையில் இருக்கின்றன. குருக்கள்காலத்திலே ஆயிரக்கணக்கா னேர் தத்தம் நோய்கள் நீங்கப்பெற்றனர்; காவடியெடுத்தும், சங்காபிஷேகங்கள் செய்தும் தத்தம் நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.

தங்க முடி

எல்லாம் வல்ல முருகப் பெருமானுக்குத் தங்க முடியிடவேண்டுமெனக் குருக்கள் தீர்மானித்தார். இவரது எண்ணம் வெகுசீக்கிரத்தில் நிறைவுற்றது. குருக்களவர்களது உற்ற நண்பர்களு ளாருவராகும் குரும்பசிட்டி வாசியான ந. சின்னத்தம்பி (சட்டம்பியார்) அவர்கள் இத்தங்க முடியை சிர்மாணிப்பதற்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர். எவ்வளவு விரைவாகத் தங்கமுடி அமைக்கப் பட்டதோ அவ்வளவு விரைவாக அது மாயமாய்மறந்துவிட்டது. முடியைக் காணுது பெரும்

துயரத்திலாழ்ந்த குருக்க வைர்கள் நீர் அருங் தாமலும் அன்ன ஆகாரமின்றியும் பெரு நோன் பிருந்தார். முடி மாயமாகப் போன விதமும் அது இருக்குமிடமும் குருக்களவர்களுக்குக் கன விலே தென்பட்டது. முடியைக் களவாடிய பிரம் மாக்கள் அதைப் பாதுகாப்பிற்காகப் புதைத்த இடத்தில் வேறு யாரோ அதன் ஒரு பகுதியைக் களவாடிவிட்டனராம். கூடச் சேர்ந்தவர்தான் கவர்ந்துவிட்டார் என்றும் ஒருக்கதையுண்டு. இன்றும் இச் சோகக்கதை ஊரின் பல இடங்களிற் பேசப்படு கிறது. முதன்முதலாக இங்கு நடைபெற்ற திருட்டுச் சம்பவம் இதுவேயாகும். இத் திருட்டுச் சம்பவம் மூலம் குருக்களவர்களுக்கு இனட்பகை மலர் ஆரம் பித்துவிட்டது. இவர், தமது சகோதரராயினுஞ்சரி அல்லது மகனையினுஞ்சரி அல்லது உற்ற நண்பராயினுஞ் சரி யாராயினும் ஆலயவிஷயத்திற் குற்றங்குறை செய்யின் அவர்களை மிகவுங் கடுமையாகத் தண்டிப்பார்; இதனாலே இனத்தவர்களின் பகைமைக்கும் ஆளாகிவிட்டார்.

சமய வளர்ச்சி

குருக்களவர்கள் சைவசமயத்தை உலகெங்கும் பரப்பவேண்டுமென்ற விருப்பத்தை மனதிற் கொண்டிருந்தார். இதற்காக மக்கள் விரும்பி யேற்கக்கூடியதாகச் சமயச் சொற்பொழிவுகள், சங்கீத கதாப்பிரசங்கங்கள், கிராமிய நடனங்கள், விழாக்கள் ஆகியனவற்றை ஏற்பாடு செய்திருந்தார். கதாப்பிரசங்கங்கு செய்வோருக்குப் பரிசில்கள் வழங்கியும், நிதியுதவி புரிந்துங் கொரவித்து அவர்கள் அவ்வழியில் அதிக அக்கறை செலுத்த

உற்சாகப்படுத்தினார். கரகம், காவடியாட்டம் போன்றவற்றை முறையாக நடாத்த இந்தியாவிலிருந்தே கலெக்டர்களை வரவழைத்து அக்கலைகளை முறையாகப் பயிற்றுவித்தாரென இன்றுள்ள பலர் கூறுகிறார்கள். கோவில்களிலும் மடங்களிலும் கந்த புராணம், திருச்செந்தூர்ப் புராணம் ஆதியாம் புராணங்களை ஊர்மக்கள் படிக்கவுங் கேட்டறிய வும் ஏற்ற ஒழுங்குகளைச் செய்திருந்தார். குருக்களவர்கள் திருச்செந்தூர்ப் புராணத்திற்கு உரை சொல்லும்போது அதில் ஒரு தனிமகத்துவம் இருக்குமென்று இன்றும் பலர் கூறுகிறார்கள்.

இசை வளர்ச்சி

இதேபோல் இசை அபிவிருத்திக்கும் வேண்டியதைச் செய்திருந்தார். அக்காலத்தில் இன்றுள்ள சங்கீதபூஷணைப் பட்டதாரிகளைப்போல் வல்லுநர்கள் இருக்கவில்லை. ஆனால் நாதஸ்வர வித்து வான்கள்தான் இசையை மக்கள் இரவிக்கக் கூடியதாக வளர்த்தனர். ஆலயத்திலே சிறந்த நாதஸ்வர வித்துவான்களைச் சேவைக்கு அமர்த்தி னார். இசையாளர்களை வருடப்பிறப்பன்றும் தீபாவளி போன்ற பெருநாட்களின்போதும், தமது இல்லத்திற்கு அழைத்து அவர்களுக்கு வஸ்திரம், பொன், மணி ஆதியாம் கொடைகள் வழங்கிக் கொரவித்தார். சென்ற இரண்டாம் உலக யுத்த காலம்வரை இவ் வழக்கம் நீடித்து நிகழ்ந்து வந்ததை யான் அறிவேன். ஆலயத்திலே மிகவும் புனிதமானதும் உண்ணத்மானதுமான நாதஸ்வர இசையைத் தினமுங் கேட்கக்கூடியதாக இருந்தது.

சிறந்த நாதஸ்வர வித்துவான்களுக்குத் 'தங்காயனம்' (நாதசரம்) இந்தியாவிலிருந்து வர வழைப்பித்து இக் கோவிலிலே வைத்து அதனை அன்பளிப்பாகக் கொடுத்துக் கௌரவித்திருந்தார். இதனால் ஈழநாட்டு நாதஸ்வரக் கலைஞர்கள் மத்தி யிலே ஒரு புத்துணர்ச்சி யோங்கியது; ஒவ்வொரு வரும் தாம்தாம் பெரிய கலைஞரை வரவேண்டு மென எண்ணினர். ஈழத்து நாதஸ்வரக் கலைஞர் களைக் கௌரவிக்கும் நோக்கமாக இக் கோவிலிலே நடைபெறும் விழாக்களிற் பிறநாட்டுக் கலைஞர்கள் பங்குபற்றுதபடி ஆணித்தரமான சட்டத்தை யேற் படுத்திவிட்டார். இச்சட்டம் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. வேதகோஷங்கள், திருமுறைகளின் ஒசை, நாதஸ்வர இசை இவையாவும் ஒருங்கே சேர்ந்து எங்கும் பக்திப் பிரவாகமாகக் காணப்பட்டன. இதனால் பக்தர்கள் குழாம் அதிகரித்ததோடு அவர்கள் யாவரும் பக்தி மார்க்கத்தில் நின்று பூரிப்படைந்தனர்.

சுவாமியை அலங்கரிக்குங் கலை

சுவாமியைப் பூமாலைகளால் அலங்கரிக்கும் கலையைச் 'சாத்துப்படி' எனக் கூறுவர். பெருவாரி யான பூமாலைகளைக் கொண்டு விதம் விதமாகச் சாத்துப்படி செய்வித்த பெருமை குருக்களவர்களையே சாரும். பூஞ்சப்பரம், பூஞ்சாத்துப்படி செய்வத னால் பல மணித்தியாலங்கள் கழிகிறது என்பதை யுணர்ந்த குருக்களவர்கள் சாத்துப்படி அலங்கரிக்கும்போதும் பூஞ்சப்பரம் கட்டும்போதும் பக்தர்கள்

தமாவில் ஈடுபடாது ஏதேனும் ஒரு சமயசம்பந்த மான னிகழ்ச்சியில் ஈடுபட வழி வகுக்கவேண்டுமென ஆராய்ந்தார்.

புராணங்கள் கூறும் கதைகளை மக்களுக்கு நடிப்புமூலம் காட்டவேண்டும் மென்ற கொள்கையைக் கொண்டிருந்தார். வெள்ளோயர் காலத்தில் அதிகமான மக்கள் பல வசதிக்குறைவுகளாற் கல்வியறிவு பெற்றிருக்கவில்லை. புராண இதி காசங்களை நாட்டிய-நாடகமூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கமாகச் ‘சின்னமேளம்’ என இக்காலத்திற் கூறப்படும் நாட்டிய-நாடகத்தைக் கோவிலில் ஆரம்பித்துவைத்தார். பரதநாட்டியத் தோடு அமைவுடையதும் பண்பும் புனிதமும் வாய்ந்ததுமான அந் நாட்டிய-நாடகத்தை ஒழுங்கு செய்திருந்தார். அக்காலத்தில் ‘சதுர்’க் கச்சேரி என்றும் வழங்கப்பட்டுவந்தது. இந் னிகழ்ச்சி பெரிதும் வரவேற்கப்பட்டது; பிரமாண்டமான கூட்டங்கூடிவிடும். சொற்பகாலஞ் செல்ல இந்நாட்டிய-நாடகம் கீழ்த்தரமான வகையிற் செல்லுவதை அவதானித்த குருக்களவர்கள் அந் னிகழ்ச்சியை நீக்கவிட்டார். பெருங்கூட்டத்தை அமைதியாக்கும் பொருட்டுப் பாமரமக்களை அடித்தும் துன்புறுத் தியும் இச் சாட்டோடு தொங்கரவு கொடுத்தும் ஆலயத்தின் புனிதத்தன்மையைக் கெடுத்தும் இன்னும் தாங்கொண்டு துயரங்களைக் கொடுக்கும் சம்பவங்கள் விளைய அது ஏதுவாகிறது என்பதை உணர்ந்தே குருக்களவர்கள் இந் னிகழ்ச்சியை நிறுத்தினார்.

சங்கீத கதாப்பிரசங்கம்

இதற்குப் பதிலாகச் சங்கீதகதாப்பிரசங்கங்கள், சங்கீதக்கச்சேரிகள் ஆதியனவற்றை ஒழுங்குசெய் திருந்தார். நாட்டிய-நாடக சண்டியர்கள், அதன் மூலம் பிரபலமடைந்தவர்கள், இங் நாட்டிய நிகழ்ச் சியை நிறுத்தியதையிட்டுக் கொதித்தெழுந்தனர்; பல தொல்லைகளைக் கொடுத்தனர்; கோவிலிற் கூட்டஞ் சேராதபடி சூழ்சிகள் செய்தனர். இவையொன்றுக்கும் குருக்கள் சிறிதேனுங் தயங்கவில்லை. ஈற்றில் ஒருசிலர் குருக்களுக்கு விரோதியாகி எப்படி யெல்லாம் குருக்களுக்கும் கோவிலுக்கும் இடையூறு செய்யமுடியுமோ அவ்வளவுமிகளில் இறங்கினார். இவ் விரோதிகளுடன் தங்கமுடிச் சதிகாரர்களும் இனைந்தனர்.

நுண்கலை வளர்ச்சி

நுண்கலை வளர்ச்சியில் ஈடுபாடுகொண்ட குருக்களவர்கள் சப்பரம், சாத்துப்படி, பந்தல் அலங்காரம் போன்றவற்றிற் கூடியளவு அக்கறை கொண்டு அதிலும் ஓர் அபிவிருத்தியைக் கண்டிருந்தார். மாவிட்டபுரத்திலேதான் முதன் முதலாகப் பூஞ்சப்பரம் கட்டப்பட்டதெனக் கூறப்படுகிறது. இவ்வண்மையை இன்று கோவல்வீதியின் வடக்கே வாசஞ்செய்யவரும் குருக்களவர்களுக்கு அக்காலத் தில்லரு மந்திரி போன்று இருந்தவருமான சின்னாத் தம்பி கந்தையா அவர்கள் ஒப்புக்கொள்கிறார். இவருக்கு இன்று வயது 84 ஆகிறது. இவரின் தகப்பனாரும் இவருமாகச் சேர்ந்தே இப்பூஞ்சப்பரத்

தைக் கட்ட ஏதுவாயிருந்தனர் எனக் கூறுகிறார். இன்றும் இக் கோவில் விழாக்களில் ‘பூஞ்சப் பரம்’ கட்டுவது இவரும் இவரது மைந்தனை க. பொன் னுச்சாமியுமாவர். கார்த்திகைத் திருவிழா வன்றும் பத்தொன்பதாங் திருவிழாவன்றும் கட்டப் படும் பூஞ்சப்பரத்தைப் பார்க்க இன்றும் பல் லாயிரக் கணக்கானவர்கள் கூடினிற்பர். பூஞ்சாத் துப்படியும் பூஞ்சப்பரமும் கண்கொள்ளாக் காட் சியாக இருக்கும். இங்ஙனமாகத் தெய்வபக்தியை மக்களிடம் ஊட்டுவதற்காகப் பல வழிகளாலும் குருக்களவர்கள் பாடுபட்டார்.

கருங்கற்றிருப்பணி

சிற்பத்திற்கே டமைந்த கோவிலாக இக் கோவில் காட்சிதர வேண்டுமென எண்ணிச் சிற்பத்திற்கண் மிகுந்த கருங்கற்கோவிலைச் சமைக்க உடனேயே முற்பட்டார். இந்தியாவிலிருந்து திறமைசாலியான அமராவதி என்ற சிற்பாசாரி யின் தலைமையிற் கைதேர்ந்த சிற்பிகளடங்கிய ஒரு கோஷ்டியை வரவழைத்து வேலைகளை ஆரம் பித்தார். 1927ஆம் ஆண்டு ஆனிமாதம் கர்ப்பக் கிருஹம், அர்த்தமண்டபம் ஆகியவற்றைக் கருங்கற் சிற்பவேலையாய்க் கட்டி முடிப்பித்துக் கும்பாபிஷேகத்தையுங் தாமாகவே நடாத்திவைத்தார். ஒரே வருடத்தில் இப்படியான மகோங்கதமான காரியத்தைச் செய்துமுடித்த இவரது திறமை, சாதுர்யம், துணிவு ஆதியனவற்றை ஊர்மக்கள் வியந்து பேசினார். ‘இது முருகன் திருவருளதான்’

என்றுகூடப் போற்றினார். நாடெந்கும் இதே கசத்தான். ஆனால் தங்கமுடித் திருட்டுச் சதிகாரர் குழாம் குருக்களவர்களுக்கு விரோதமாகவே இருந்துவந்தனர்.

நுண்கலைகள் யாவும் பல்லவர் காலத்தைப் போற் புனிதமாகவும், பரிசுத்தமாகவும் வளர்க்கப் படவேண்டுமெனக் கருதியே கோவிலை மையமாக வைத்து எதையும் நடாத்தினார். உற்சவ காலங்களில் நிகழும் பூசை, ஆராதனைகள் அருளைத் தரும்; பலவித இசைகள் ஒருபால் முழங்கும்; சப்பரம், சாத்துப்படி இவையாவுங் கண்ணைப் பறிக்கும்; கதாப்பிரசங்கங்கள் மனத்தை ஈர்க்கும்; வாண வேடிக்கை உள்ளத்தைப் பரவச மடையச் செய்யும். ஈற்றில் இப்படியிப்படியே ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனதை இறைவன்பால் லயப்படுத்துஞ் சக்தி வாய்ந்தனவாக அமைந்துவிடும். உற்சவங்கள் யாவும் மாலை ஆரம்பித்து மறுநாட் காலை வரை நீடிக்கும். அக்காலத்து நாட்டின் நிலைமையை அவதானிக்கும்போது இப்படியான உற்சவங்கள் அவசியங் தேவையென்பது புலனுகிறது. இதனால், கோவிலுஞ் சிறப்புடன் பொலிந்தது. ஊர்மக்களும் தமக்குப் பிடித்தமான கலை நிகழ்ச்சிகளிற் பங்குபற்றத் திரண்டுவிடுவார்கள். இவ்வேளையில் சுவாமியைத் தரிசித்து வழிபாடு செய்யவும், சமயப் பிரசங்கங்களைக் கேட்கவும் கூடிய வாய்ப்பை மக்கள் பெற்றிருந்தனர். பக்தமார்க்கம் பரவ இடமளித்தது.

மின்சார விளக்கு அமைத்தல்

இரவு நேரங்களிலே தினசரிக்கூடும் பக்தர்களின் வசதிகளுக்காகக் கோயில் உட்புற வீதிகளில் வெளிச்சமிட எண்ணி மின்சாரமுலம் ஒளியைப் பரப்ப முற்பட்டார். 1934ஆம் ஆண்டளவில் முருகப்பெருமானது சரித்திரத்தை உணர்த்தும் வகையில், ‘வள்ளிதிருமணம்’ எனும் நாடக மொன்றினைத் தாமாகவே தயாரித்து ஊரிலுள்ள கலைஞர்களைக் கொண்டு உயரிய முறையில் நடிப் பித்துக் கோயிலின் தெற்கு வீதியில், பல்லாயிரக் கணக்கானேர் முன்னிலையில் அரங்கேற்றி வைத் தார். நாடகமோ மிகவும் உயர்தரமாயிருந்தது; உன்னதமான தயாரிப்பு. இதனால், தெற்குவீதி முழுவ தும் ஒரே ஜனக்கூட்டமாகக் காட்சியளித்தது. இந் நாடக மூலம் சேகரித்த பணத்தைக் கொண்டு கோவிலுக்கு மின்சார விளக்குகள் பூட்டி எங்கும் ஒளிமயமாக்கிவிட்டார். மினைத்ததும் உடன் முடித்து விடும் சக்தியைக்கொண்டவர் குருக்களவர்கள். முதன் முதலாக யாழிப்பானைக் குடாநாட்டிலுள்ள கோவில்களில் இங்குதான் மின்சாரம் அமைக்கப் பட்டது. எங்கும் ஒளிமயமாக இருப்பதைப்பார்த்த தும் ஆனங்கை கண்ணீர் சொரிந்து பெரும் பூரிப் படைந்தார். ஊர் மக்களும் அவருடன் சேர்ந்து களிப் படைந்தனர்.

குருக்களின் அமைச்சர்போன்ற மூவர்

குருக்களவர்களுக்குப் பக்கத் துணையாகப் பிரதான அமைச்சர்கள் போன்று மூவர் இருந்தார்கள்: கொல்லங்கலட்டி வாசியான விசுவநாத முதலியாரும், பன்னலை வாசியான விச்சுப்

பரிகாரியார் எனும் வைத்தியர் விசுவநாதரும், விழிசிட்டி வாசியான முகமாலை விதாணியார் எனும் க. புண்ணியழுர்த்திய மாவார்கள். சிறந்த கடவுள் பக்தியும், குரு வீஸ்வாசமுங் கொண்ட இவர்கள் குருக்களுக்கு எவ்விஷயத்திலும் உறுதுணையாக விளங்கினார். குருக்களவர்கள் 1943ஆம் ஆண்டு சிவபதமடைந்தபோது இவர்கள் பட்ட துயரும், விட்ட கண்ணீரும் சொல்லாற் கூற முடியாதவை. அன்று தொடக்கம் இவர்கள் ஊரின் பல விசேஷங்களிற் பங்குபற்றியதும் குருக்களவர்களையே நினைந்து விணைந்து வாடியிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. குருக்களவர்களின் கதையைப் பேச எடுத்தால் இவர்கள் துயரம் மேற் கொண்டு வீம்மி வீம்மி அழுவதை யான் நேரிற் பார்த்திருக்கிறேன். இவர்கள் இக் கோவீலின் வளர்ச்சிக்குப் பாடுபட்டதை ஊர் மக்கள் நன்கு அறிவர். குருக்களவர்களின் பூரண நம்பிக்கைக்கு இம் மூவரும் பாத்திரராக இருந்தனர்.

இக் குருக்களவர்கள் 42 வருஷங்களில் இக் கோவீலின் வளர்ச்சிக்காக எவற்றையெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றைத் திறமையாகவே நடத்துவித்து வைத்தார். “ஆலயமானது பிரஜை களின் இஷ்டங்களையெல்லாம் பூர்த்திசெய்வதற்காகவே தோற்றுவிக்கப்பட்டது”:

‘தேனேதம் காரிதம் துங்கம்,
தூர்ஜ்ஜேர் மந்திரக் கிருஹம், பிரஜானம்
இஷ்டசித்யர்த்தம் சாங்கரீ பூதிமிச்சிதா’

என்று பல்லவகாலத்துக் கல்வெட்டிற் கூறப்பட்ட பிரகாரம் “நுண்கலைகள் யாவும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படவேண்டு மாதவின் அக்கலைகளின் பிறப்பு, தோற்றம் ஒரு தெய்வீகம் பொருங் தியதாக அமைய வேண்டும்” என்னும் நெறியைப் பின்பற்றியும் “பிரஜைகள் விரும்பிய வழியிற் கடவுளையடையக் கோவில்களை மையமாகக் கொண்டு யாவும் நடாத்தப்பட வேண்டும்” என ஆகமங்களிற் கூறப்பட்டவற்றை மனதிற் கொண்டும் குருக்களவர்கள் அதற்கேற்றவாறு செயலாற்றினார்.

* இனப்பகையும் கஷ்டங்களும்

1936ஆம் ஆண்டுவரை பல திருப்பணிகளை முடித்தும், தம் முன்னேர் நாடாத்திவந்த பிரகாரம் கோவிலை நிர்வகித்தும் இயல், இசை, நாடகம், சிற்பம், ஓவியம் ஆகிய நுண்கலைகளில் ஆர்வத்தை யண்டுபடுத்தி, காலத்திற்கேற்றவாறு திட்டங்களையமைத்தும், மக்களை அவ்வழியிற் பழக்கியும், இவ்வாருகப் பெருநன்மைகளையும் ஆற்றி வந்த குருக்களவர்களுக்கு இனப்பகைமூலம் கஷ்டங்கள் தோன்ற ஆரம்பித்தன. வெள்ளையர்களின் அரசாட்சியில் மதிப்போடு அவர்களது போற்றுதல் களுக்குக் குருக்கள் ஆளாகியிருந்தார். வெள்ளைக்கார அரசாங்க அதிபர்கள் எதை எதைச் செய்கிறார்களோ அதனை இவருஞ் செய்வார். சோடிக் குதிரை பூட்டிய குதிரைவண்டியில் தேசாதிபதி வருவதாக இருப்பின் குருக்களவர்களும் அதே பிரகாரம் சோடிக்குதிரை பூட்டிய இரத்தில் எழுந்தருள்

வார். இப்படியே அரசினராலும் பொதுமக்களாலும் போற்றப்பட்டு ஓர் இராசரீக வாழ்க்கை வாழ்ந்து வந்த குருக்களாவர்களுக்குப் பொருமையிகுந்த இனப்பகை சூழ்ந்தது. கோவிலின் பூஷைப் பங்கிற்கு வழக்குகள் ஆரம்பமாயின. குருக்களுக்கு மாருன தீய குணங்களைக் கொண்ட விரோதிகள் ஒருங்கு திரண்டனர். உடல்நலங் குன்றியது. இக் காலத்திலேயே மேற்கு இராஜகோபுரத்தைக் கட்டுவித்துவிட்டார். குருக்களாவர்களது கடைசி வேலை இதுவாகவே அமைந்தது.

வழக்குகள் ஒருபக்கம், தீமைகளைச் சுதாசெய்துவரும் பகைவர்களது தொல்லைகள் இன்னெருபக்கம், ஆலயப்பொருள்களைத் திருடும் திருடர்களின் அசியாயங்கள் வேறுபக்கம்; இப்படி இப்படிப் பல தொல்லைகள் தோன்றவே, கோவிலின் வளர்ச்சியுங் குன்ற ஆரம்பித்தது. குருக்களின் இரண்டாம் குமாரரான ‘சோமசுந்தரம்’ எனும் சோழச்சாமியார் இளம் வயதிலேயே தமதாசார நெறியினின்று விலகி பூணுலையும் இழந்து, காவியுடுத்துப் பரதேசியாகினார். இவர் வெகுகாலம் இந்தியாவிலே தங்கிவிட்டுப் பின் இங்குவந்து தமது தங்கையாரோடு இக் கோவிலில் உரிமை வேண்டுமென எதிர்த்தார். எவ்வளவோ உபதேசித்துங் கேட்டாரில்லை. ஈற்றில் இக்கோவில் பொதுவரிமைச் சொத்தெனக் குருக்களாவர்களின் விரோதிகளுடன் இவருஞ் சேர்ந்து வழக்காடி னார். ஒன்றுக்குமே அஞ்சாத குருக்களாவர்களைச் சுற்றி வழக்குகளின் கஷ்டங்கள் ஒரு

புறமும் உட்பகை இன்னெருபுறமுங் கோவிற் பொருள்களைத் திருடும் திருடர்களின் தொல்லைகள் வேறொருபுறமுங் தோன்றி நெருக்கின. இங்கிலீயில் இரண்டாம் மகாயுத்தம் காரணமாக எழுந்துள்ள பஞ்சமுங் தோன்றிற்று. அத்தோடு வயோதிப மும், உடல்நலக் கேடும் ஒன்றுசேர்ந்தன.

வரப்பேறு

பெருங்தொகையான மக்கள் குருக்களவர் களின் ஆசியோடு இக்கோவிலில் ஆற்றிய தொண்டிலை இஷ்டசித்திகளைப் பெற்றனர். இலங்கை வானெனுவியிற் கடமையாற்றும் சண்முக நாதன் (சானு) அவர்களது பெற்றேர் கிறிஸ்தவர் களாக இருந்தனர். பின்னோவரம் வேண்டிக் குருக்களை அனுகியபோது குருக்களவர்கள் ஆசிர வதித்துத் திருநீறு வழங்கிச் சிவனெனிபாத மலைக்குப் போய்வருமாறு பணித்தார். அங்குனம் யாத்திரை போய்வந்ததும் மகவொன்றைப் பெற்றெடுத்தனர். இவரைக் கந்தசுவாமிகோவிற் சுவாமியாருக்கே கையளித்தனர். இம்மகவுக்கு, சண்முகநாதன் எனக் குருக்களே நாமகரணஞ் சூடினார். இதைப்போலவே சைவமாபு பிறழாது வாழுந்துவரும் விழிசிட்டி மக்களுள் ஒருவரான பண்டிதர் வே. சங்கரப்பின்னோ அவர்களும் நெடு நாட்களாக மக்கட்பேறு இல்லாது வருந்துகையில் குருக்களவர்களது ஆசியின்படி பன்னிருவருடும் ஒவ்வொரு கார்த்திகை விரதத்தையும் அனுட்டித்து வந்தார். இவருக்கு அழகான மேனியுடன் ஒரு புத்திரன் கிடைத்தான். இவருக்குக் ‘கந்தசாமி’

எனப் பெயரிடப்பட்டது. இவரும் சமயானுஷ்டா
னங்களைக் கிரமமாக ஆற்றிவருகிறார். இப்படி
யிப்படியே பலர் இஷ்டசித்திகளைப் பற்பலவழியிற்
பெற்றிருக்கின்றனர்.

குருக்களின் மறைவு

துரியோதனன் அவையிலே நடைபெற்ற சூதாட
டத்திற் பஞ்சபாண்டவர்கள் எப்படியெல்லாம் தம்
உடையைகளைச் சூழ்சிக்காரரின் மூன் இழந்த
னரோ, அதேபோலத் தமது பொருள், பண்டம்,
உடையையாவற்றையும் இழந்து 1943ஆம் ஆண்டு
கார்த்திகைமாதம், ‘முருகா சரணம்’ என்று எங்
ஞேரமும் உச்சாடனம் பண்ணிக்கொண்டிருக்கை
யில், தேவார திருவாசகங்கள் ஒருபால் முழங்க,
அர்த்தஜாமப் பூசை முடிந்து முருகப்பெருமானது
விழுதி தீர்த்தம் சந்தனப் பிரசாதங்களைப் பெற்றுக்
கொண்டதும் குருக்களவர்கள் இறைவனடி
சேர்ந்தார். இவ்வாலயத்தை நிர்வகித்தவர்களுள்
மீகக்கூடியகாலம் (46 வருஷங்கள்) ஆலயபரிபால
னஞ் செய்த பெருமை சாமிக்குருக்கள் சுப்பிர
மணியக் குருக்களுக்குத்தான் உண்டு. இவர்
சமய வளர்ச்சியில் ஈழநாடும் பாரதநாடும் பெரு
மிதங் கொள்ளத்தக்க அரும் பெருஞ் சேவைகளைச்
செய்ததை இன்றும் மக்கள் போற்றி விற்கின்றனர்.

ப்ரம்மாய் துரைசாமிக்குருக்கள்

28-11-1943ஆம் நாளிற் குருக்களவர்களின்
முத்த குமாரரான துரைசாமிக் குருக்கள் அவர்
கள் மரணசாதன உறுதியின் பிரகாரம் ஆலய
நிர்வாக-உரிமைகளைப் பெற்றிருந்தார். அவர் இவ்

வாலயத்தைப் பொறுப்பேற்றிருந்த சமயம் பயங்கர மான சூழ்நிலை நிலவியது. தங்கையின் வழக்குகள், தீயவர்களது தீராத பகுகமையின் வீணாவுகள், தங்கையாரது கடன் தொல்லைகள், கோவிலில் உடனடியாகப் பூர்த்தியாக்க வேண்டிய திருப்பணி வேலைகள், தேர்களின் முறிவு, இரண்டாவது மகாயுத்தம் காரணமாக எழுந்துள்ள பெரும பஞ்சம், வறுமை, இவை யாவும் ஒன்று சேர்ந்து இவரைக் கலக்கின. எனினும் அஞ்சா செஞ்சுடன் அவர் தமது பணிகளை யாற்றினார். வழக்குகள் நடாத்தினார் விட்டபாடில்லை. வழக்குகள் யாவும் நேரமையற்றனவாகவும் அடாத்தானவையாகவுங் காணப்பட்டன. இதனைக் கோவிலின் சேவையிலுள்ள இசையாளர்கள், சிப்பங்குகள், உபயகாரர்கள் யாவரும் அறிந்திருந்தனர். கோவிற் பணி விடைக்காரர்கள் தங்கள் ஊதியத்தைக் கொடுத்துக் குருக்களவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தனர். இப்படியிப்படியே இக்கோவிலோடு சம்பங்தப்பட்ட அனைவரும் குருக்களுக்கு உதவிபுரிய முன்வந்தனர்.

வழக்குகள் வெற்றியும் தோல்வியுமாக மாறி மாறி நிகழ்ந்தன. இதனால், கோவில் சீரழிய ஆரம் பித்ததோடு பக்தி மார்க்கமுங் குன்ற ஆரம்பித்தது. குருக்களவர்கள் இக்கோவிலோடு கிராமமும் நாடும் அழியப்போகின்றனவே என உணர்ந்து இக்கோவிலிப் பொதுத் தர்மச் சொத்தெனப் பிரகடனப்படுத்திவிட்டுப் பரிபாலன உரிமைக்கு வாதாடினர். அதில் வெற்றியுங் கண்டு பரம்பரை ஆதின உரிமையை நீதிமன்ற மூலம் பெற்றுவிட்டார். தலைமுறை தலைமுறையாக வேதசிவாகமாக

வேதசிவாகம்

களின்படி முறையாக அந்தனர் குலத்தாரால் கிர்வகிக்கப்பட்டுவரும் இவ்வாலயம், ஒரு சிலரின் விஷமத்தனத்தாற் கைமாறிப் பாழாய்ப் போகப் போகின்றதே என ஏக்கங்கொண்ட மக்கள் இவ் வழக்கின் முடிவைக் கண்டு சந்தோஷம் கொண்டனர்; கோவிலின் வளர்ச்சிக்காக வேண்டியதைச் செய்ய முன்வந்தனர்; திருப்பணிகளுக்கு ஆதரவளித்தனர்; விரைவில் தேர்கள் ஐந்தையும் புதுக்கியும் திருத்தியும் அமைப்பித்தனர். தேர்த் திருப்பணிகளை காரைக்குடி சோமசுந்தர ஸ்தபதியின் குழுவினர் இங்கு வந்து இயற்றினர். மேற்கு இராஜ கோபுர விமானம் முடிவைத்துக் கும்பாபி ஷேகஞ் செய்து நிறைவேற்றப்பட்டது. குறை வேலை யோடு காணப்பட்ட வெள்ளித் துவஜஸ்தம்பத்தை மீண்டும் புதிதாக்கினர். இவ் வெள்ளி வேலையை வீரபத்தீர ஆசாரியின் குழுவினர் செய்து முடித் தார்கள். அது இன்றும் கம்பீரமாகக் காணப்படுகிறது. வாகனங்கள் பல செப்பணிடப்பட்டும், புதிதாகச் செய்யப்பட்டுமூன்றான். மண்டபங்கள் பல திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

இந்தியச் சிற்பிகள் யாவரையும் ஆதினகர்த்தா அவர்கள் காரைக்குடி செல்லக்கண்ணு ஸ்தபதி மூலங் தேர்ந்தெடுத்தார்கள்.

திருப்பணி வேலைகளின் நிறைவு

ஈற்றில் தமது தந்தையார் இக்கோவில், சிற்ப நூலின்படி கருங்கற் கட்டிடங்களாக இருக்க வேண்டுமென்று ஆரம்பித்த வேலைகள் பூர்த்தி யடையாததை முன்னிட்டு, அக் குறை வேலைகளைப் பூர்த்தி செய்து கைவக்க எண்ணித் திருப்பணி

வேலைகளைத் தொடக்கி வைத்துள்ளார். மகாமண்டபம், நிருத்தமண்டபம் ஆதியன விரைவிற் பூர்த்தி யாகும் நிலையில் இருக்கின்றன. நிருத்த மண்டபத் திருப்பணியை மாவிட்டபுரம் - பளை வாசியான ஸ்ரீமான் ஆ. திருஞானசம்பந்தர் அவர்கள் செய்து வருகிறார். இம் மண்டபம் மிகுந்த கவர்ச்சிகரமாக அமைகின்றது. இவ் வேலைகளைக் காரைக்குடி வாசியான பெரியசாமி ஸ்தபதியின் மேற்பார்வையில் அவரது சிற்பக் கலைஞர் கோஷ்மரினர் இயற்றி வருகின்றனர். இப்படியாகக் கோவீலின் திருப்பணிகள் முறையாகவுஞ் சீராகவும் நடைபெற்று வருகின்றன.

ஈசவசமயிகள் தத்தம் நேர்த்திக்கடன்களைத் தீர்க்கும் வண்ணம் பாரத நாட்டிற்கு யாத்திரை செய்து வருவது வழக்கம். சிறப்பாகச் சிதம்பரம், திருச்செங்குரார், பழனி ஆதியாம் இடங்களுக்கே யாத்திரை செல்வர். பலவித காரணங்களாலும் மக்கள் இப்புண்ணிய கேஷத்திரங்களுக்கு யாத்திரை செய்ய இயலாது தவித்தார்கள். இதனை முன்வைத்து, சிதம்பரத்திலிருந்து தீட்சிதர்மூலம் உருவாக்கப்பட்ட சிதம்பரேஸ்வர் சமேத சிதம்பரேஸ்வரர் உருவங்களை வரவழைத்து இங்கு ஸ்தாபித்தமையால் மக்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றக் கூடிய வசதியிருக்கிறது. சமீபத்தில் மேற்கு இராஜகோபுரத்தை வாயிலாகக் கொண்ட தண்டாயுதபாணி சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இன்று மாவிட்டபுரம் தெய்வீக ஒளி வீசி எங்கும் திருவருள் நிரம்பப் பெற்ற மகிழ்மயைக் கொண்டுள்ளது.

ஊரின் பல இடங்களிலிருந்தும் அடியார்கள் மாவிட்டபூர் முருகனைத் தரிசிக்கக் கூட்டங் கூட்ட மாக வருகிறார்கள். ஆலயத்தில் பூசைகள் யாவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தீராத வியாதி களை மாற்றியும் அடியார்களுக்கு இஷ்ட சித்திகளைக் கொடுத்தும் முருகன் அருள்கின்றார்கள். தெய்வீகக் கலைகளான முத்தமிழ்க் கலைகளையும் முத்தமிழ்க் கலைமன்றம் என்ற ஸ்தாபனம் முறையாக நடார்த்தி வருகிறது. இவேல் சமயம், பண், இசை, நடனம் என்பன பயிலும் வகுப்புக்களும், ஓவிய, சமஸ்கிருத வகுப்புக்களும், வசந்தன், காவடி போன்ற கிராமிய நடன வகுப்புக்களும் நடார்த்தப்பட்டு வருகின்றன.

பிரதமர்கள், அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் மாவிட்டபூரத்தின் வளர்ச்சியை நேரில் வந்து பார்வையிட்டும், பெருமானைத் தரிசித்தும், கோவீல் வளர்ந்துவரும் அழகினைப் பார்த்தும் எல்லையற்ற மகிழ்ச்சியோடு செல்கின்றனர்.


இன்றைய மாவிட்டபூரம்

ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணைக் குடாநாட்டில் யாழ்ப்பாணைப் பட்டினத்திலிருந்து பத்து மைல் வடக்கே அமைந்த ஊர்தான் ‘மாவிட்டபூரம்’: இத் தெய்வீக ஸ்தலத்திற்குக் கிழக்கே பளை, வீமன் காமம், மயிலிட்டியும், தெற்கே தெல்லிப்பழையும், மேற்கே கொல்லங்கலட்டி, பன்னைலை, கீரிமலையும், வடக்கே போயிட்டி, காங்கேசன்துறை, கையிட்டி ஆதியாம் ஊர்களும் எல்லைகளாக அமைந்திருக்

கின்றன. பல வருணத்தவர்களும், பல தொழில்களைச் செய்யவர்களும் இங்கு வாழ்கிறார்கள் வெற்றிலை, கழுகு, தானியவகைகள், கிழங்கு வகைகள் ஆதியனவே முக்கிய பொருள் வருவாய்ப் பயிர்களாக இங்கு பயிரிடப்படுகின்றன. இங்கு காணப்படும் தென்னைகள் பல, கோவிலிற்கென விடப்பட்டுள்ளன. உரிய காலங்களில் அதன் வருவாயைக் கோவிலிற் சேர்ப்பது வழக்கம். வீரதகாலங்களிலும் மற்றும் விசேஷ காலங்களிலும் மக்கள் கரும் வீரதம் பூண்டு மீருந்த பயபக்தியுடன் ஆலயதரிசனஞ் செய்துவருகிறார்கள். மாவிட்டபுரத்திற்குப் புகைவண்டி மூலமாகவும், தெருக்கள் மூலமாகவும் மிகவுஞ் சுலபமாக வந்தடையலாம். பஸ்ஸி வீமான விலையம் இங்கிருந்து கிழக்கே இாண்டு மைல்களுக்கப்பால் இருக்கின்றது. காங்கேசன்துறைத் துறைமுகம் வடக்கே ஒரு மைலுக் கப்பாலும், தீரிமலை நன்னீருந்தறுக்கள் மேற்கே ஒன்றரைமைலுக்கப்பாலும் இருக்கின்றன. மாவிட்டபுர எல்லையை யடைந்ததும், பச்சிளம் பயிர்கள் வரிசை வரிசையாகத் திகழும் காட்சியும், மஞ்சினை மிஞ்சம் கொண்டல்சேர் கோபுரத்தின் கவினுறுகாட்சியும் பார்ப்பதற்கு மிகவும் இரம்யமாயிருக்கும். இதேபோல, கோவிலின் உட்புற அமைப்பு வேலைகளும் வீதம் வீதமான அழகைத் தந்து மனதைத் தம்பால் ஈர்த்துவிடுகின்றன. இங்குள்ள வாகவாங்களும், சிற்பத்தோர்களும் எல்லையற்ற அழகைக் கொண்டுள்ளதால் அவற்றைத் திரும்பத் திரும்பப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் ஏற்படும்.



வெள்ளிக் கொடித்தம்பம்



கீரிமலை நகுலேஸ்வர ஞாயி - சிற்ப விமானம்



இடும்பன் வாகனத் திருவிழா




தேரோடும் வீதியில் அடியார்கள்
அங்கப் பிரதிட்டை செய்கின்றனர்



திருக்கார்த்திகைக்ட் / திருவிழா



திருக்கார்த்திகை விழா – காவடியாட்டம்



வேட்கைத் திருவிழாக் காட்சி



வேட்கைத் திருவிழாக் காட்சி

கோவிலின் அமைப்பு

இக் கோவிலில், விக்கினேஸ்வரர், சந்தான கோபாலர், மகாலட்சுமி, சிதம்பரேஸ்வரி சமேத சிதம்பரேஸ்வரர், வைரவர், நவக்கிரகங்கள், சண்முகர், முத்துக்குமாரசுவாமி, சுப்பிரமணியர், சந்திர சேகரர், மழுரம், பலிபீடம் ஆதிய விக்சரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. கார்பக்கிரு ஹத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் வள்ளி தெய்வானை மேத கந்தசுவாமி பிம்பங்கள் சோழர்காலச் சிற்பவாவினைக் கொண்டு மிகவும் அழகாகக் காட்சியளிக்கின்றன. மயிலின்மீது இரு செதிகளோடும் வீரவேல், வெற்றிவேலோடும் அருள் சுரந்துகொண்டு நிற்கும் திருவருடகாட்சி வார்த்தைகளாற் கூறமுடியாதது. அங்கு ஆதிகால விக்கினேஸ்வரரும், கதிரவேலும், சிவலிங்கமும் இருக்கின்றன. கர்ப்பக்கிருஹம், அர்த்தமண்டபம் ஆதியன கருங்கற்களாற் சிற்பவடிவோடு கட்டப்பட்டு 1927ஆம் ஆண்டிற் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மகாமண்டபம், ஸிர்த்தமண்டபங்களின் கருங்கற்திருப்பணி வேலைகள் நடைபெற்றுவருகின்றன. விரைவில் பூர்த்தியாகும் நிலையில் காட்சியளிக்கின்றன. ஸ்தம்பமண்டபம், வஸந்தமண்டபம், தட்டிமண்டபம், வேட்டைமண்டபம் ஆதியனவும் முறையாகக் கட்டப்பட்டிருக்கின்றன. யாகசாலை, பாகசாலை, களஞ்சியம், இன்னும் வேறும் பல மண்டபங்களும் இங்குள்ளன. இக் கோவிலில் அசையாபணிக் கோபுரம் ஒன்றுதான் இப்போது உண்டு.

முன்று சுற்றுப்புறவீதிகள் இங்குள்ளன. வாரங்தோறும் சுக்கிரவாரத்திலும், மாதங்தோறும் வரும்

கார்த்திகையிலும், சித்திரை, கத மாதச் சங்கிராந்தி புண்ணியகாலத்திலும், உள்வீதியில் முத்துக்குமார் சுவாமி உற்சவமூர்த்தியாக வலம் வருவார். ஏனைய உற்சவாதி தினங்களில் மூன்றாம் வீதியிலும் சுவாமி பவனி வருவார். இரண்டாம் வீதியின் வடபால் சிறந்த கர்த்தவனம் இருக்கின்றது. அந்த நக்தவன வர்சா ஒரு பிரமாண்டமான ‘காஞ்சிமா’ நிற கின்றது. இதுதான் இத் தலவிருக்ஷமாகும். வீதிக் கோரமாகப் பல கூபங்கள் இருக்கின்றன. பல தர்ம மடங்களும் கட்டப்பட்டுள்ளன. உற்சவாதி காலங்களிலும் மற்றும் ஏனைய விசேஷ காலங்களிலும் சில மடங்களில் ஆன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. கோவிலின் தென்பால் நுண்கலைகளான, இயல் இசை நாடகம், நடனம், ஓவியம், சிற்பார் ஆதியனவற்றைப் பயிற்றுவிப்பதற்குப் பிரமாண்டமான ஒரு கலாச்சார மண்டபத்தை நிறுவ இங்குள்ள ‘முத்தமிழ்க் கலைமன்றம்’ என்ற கலாச்சார ஸ்தாபனம் முயன்றுவருகிறது. இந்த ஸ்தாபனத்தார் பல கலைகளையும் பயிலக்கூடிய ஒரு பல்கலைக் கழகத்தையும் நிறுவ உத்தேசத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பூசை, கிரியை முறைகள்

இக்கோவிலில் நடைபெற்றுவரும் பூசைகள் கிரியைகள் யாவும் ஆதிகாலத்திருந்து வேத சிவாகம முறைப்படி இன்றும் நடைபெற்று வருகின்றன. உடைக்காலம் அதிகாலையிலும், காலசந்தி காலை லும், உச்சிக்காலப் பூஜை நண்பகலிலும், சாயரட்சை சாயங்காலத்திலும், இரண்டாம் காலங்

ஷஜ இரவிலும், பின்னர் அர்த்தஜாமப் ஷஜ
முன்றும் நாலாஞ் சாமங்களிலும் நடாத்தப்பட்டு
வருகின்றன. இப்ஷுஜைகள் சில சமயங்களிலே
தாமதித்தும் நடைபெறுகின்றன. இக் கோவிற்
ஷஜைகளின் போது ஆதிகாலத்துக் கலைஞர்களின்
சந்ததியின்றே இன்றும் பணிபுரிகிறார்கள். இங்கு
இசையாளர்களில் நாதஸ்வரக் கலைஞர்களுக்கே
முதன்மையான ஸ்தானம் வழங்கப்பட்டிருக்கிறது.
இவர்கள் இவ் ஆதினத்தின் சார்பில் தேர்த்
திருவிழாவன்று கொவிலின் உட்துவார கோபுர
வாசலில் வைத்து ஷண்முகப் பெருமான் முன்
ஈலையிற் பக்தர்கள் டுண்டும் ஆதினகர்த்தாவால்
கெளரவிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. இங்கு
நாதஸ்வரம் வாசிப்பவர்களுக்கு நிபந்தனைகள் பல
உண்டு.

இவர்களின் அனுமதியின்றி எப்படிப்பட்ட
வித்துவானயிருந்தாலும்சரி இக் கோவிலில் நாதஸ்
வரம் வாசிக்க முடியாது. காலஞ்சென்ற இராஜரத்
னம்பிள்ளை, காருக்குறிச்சி அருணசலம்பிள்ளை
ஆகியோர் ஈழநாட்டிற்கு வந்திருக்ககயில் இவர்
கள் இங்கு நாதஸ்வரம் வாசிப்பதற்கு எவ்
வளவேர முயன்றும் முடியவில்லை. முக்கிய கார
ணம் அவர்கள் இவ்வாதினத்தின் இசையாள
ருக்குரிய நிபந்தனைகளை ஏற்கவில்லை. இதைப்
ரீபாலவே, வெள்ளைகட்டும் கலைஞர்களும் தேரி
ன்று உள்வீதியிலுள்ள திருமஞ்சனக் கணற்
நடியில் வைத்துக் கெளரவிக்கப்படுகின்றனர்.
இவர்களும் இங்கு பரம்பரை பரம்பரையாக இக்
கலையில் ஈடுபட்டுவருகின்றனர். இக் கலைஞர்கள்

ஆனைக்கோட்டை, மாவிட்டபுரம், வீமன்காமம், தையிட்டி ஆதிய இடங்களிலிருந்து தத்தம் சேலை களைச் செய்துவருகிறார்கள். சிற்பவேலை, மரவேலை, இரும்புவேலை இன்னும் இக்கோயிலுக்கு வேண்டிய பல தொழில்களைப் புரியும் கலைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் அன்றைய தினத்திற்கௌரவாளிக்கப்பட்டுச் சன்மானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கோவில் உற்சவங்கள்

இக்கோவிலில் நடைபெறும் பல்வேறு உற்சவங்களுள் தைப்பூசத் திருநாளும், ஆனி, ஆடி மகோஷ்ட வாதிகளும், ஜப்பசி ஈக்கிர வாரம், கந்தசஷ்டி வீழாக்களும், கார்த்திகையில் வரும் திருக்கார்த்திகை விழாமும் மிக மிகப் பிரசித்தமானவையாகும்.

தைப்பூசத் திருநாளன்று ஏண்முகப் பெருமான் தேரின்மீதிவர்ந்து அடியார்களுக்கு அருள் தரும் காட்சி டார்க்கப் பார்க்கப் பரவசம் ணட்டுஉ. ஆனிமாத பூர்வ பக்ஷி ஷீஸ்தியில் துவஜாரோஹண மாகித் தொடர்ந்து இருபத்தைந்து நாட்களுக்கு உற்சவங்கள் நடைபெறும். ஐங்காம் திருநாளன்று ஏண்முகப் பெருமான் திருநடனமாடும் உற்சவம் நடைபெறுகிறது. இங்நடனம் வாத்திய இசை, பஜனை ஆதியவற்றேடு நடைபெறுங் காட்சியுங் கோலமும் தன்மையும் வேறெங்குங் காண முடியாதவை. கார்த்திகைத் திருநாளன்று அஙேகர் காவடியெடுத்தும் நாள் பூராவும் மாவிளக்கேற்றி சகல்ரநாமார்ச்சார்கள் செய்வித்தும் தத்தம் வழிபாடுகளை இயற்றுவர் பிள்ளைவீற்றல், அன்னப்பிராசனம், அளள

வரசு வழங்கல், மற்றும் தத்தம் நேர்த்திக்கடன் களைப் பூர்த்திசெய்தும், அபிஷேகம் செய்வித் தும் தங்களது வழிபாடுமுறைகளை அடியார்கள் செய்வர். அன்றிரவு மும்மூர்த்திகளும் பூஞ்சப்பரத் தில் வீதிவலம்வருங் காட்சியும், பகலில் மயில் மீதேறிக் கந்தசவாமியார் வீதிவலம் வருங் காட்சியும் கண்கொள்ளாக் காட்சியாகவிடும். இருபத்திரண்டாங் திருநாள் ‘மிருகயாத்திரை’ என்னும் வேட்டைத்திருநாளாகும். அன்றும் இங்கு ஒரு தனிச் சிறப்பை மக்கள் காண்பார்கள். இருபத்து மூன்றுங் திருநாள் ஏறிய சப்பரத் திருநாளாகும்.

ஒவ்வொன்றும் நூற்றாரளவிலிருக்கும் நான்கு வடக்கயிறுகள் பூட்டிய இப்பெருஞ் சப்பரத்தை இழுப்பதற்குப் பத்தாயிரத்துக் கதிகமானவர்கள் வேண்டும். இப்பெருஞ் சப்பரம் அசையும்போது ‘இது ஒரு அசையுங் கோபுரமோ’, எனவும், ‘மாமலையொன்று ஊர்கிறதோ’ என்றும் மக்கள் வீயப்பறுவர். இச் சப்பரத் திருவிழாவைத் தரிசிக்க இலங்கை யெங்கனுமிருந்து பக்தர்கள் பெருந்திரளாகக் கூடிவிடுவார்கள். இவர்கள் அடுத்தநாள் நடைபெறும் பஞ்சரதோற்சவத்தையும் ஆடி அமாவாசைத் தீர்த்தோற்சவத்தையும் தரிசித்துத்தான் தத்தம் இல்லங்களுக்கு ஏகுவார்கள்.

பஞ்சரதோற்சவம்

இருபத்திநாலாங் நாள் உற்சவம் பஞ்சரதோற்சவமாகும். விக்னேஸ்வரர், கந்தசவாமி, சந்திரசீசகரர், ஷண்முகர், தண்டேஸ்வரர் ஆதியாம் மூர்த்திகள் வரிசையாகத் தேரின்மீதிவர்ந்துவரும் காட்சி உண்மையிற் பார்ப்பதற்கு இரம்மியமான

தாக இருக்கும். அதிகாலையில் ஷண்முகப் பெருமான் மயிலோடு வள்ளி தெய்வாணையம்மன் சமேதராய் முறையாக அலங்கரிக்கப்பட்டுச் சிம்மாசனத் தின்மீது திருநடனத்துடன் ஆடி அசைந்து அசைந்து வந்து தேரிலேறும் காட்சியும், அதேபோல, அன்று மாலை பக்தர்குழாம் புடைகுழ, நாதஸ்வர இசை ஒருபால் முழங்க, சங்கு சேமக்கல வாத்தியங்கள் ஒருபால் முழங்க, முருகநாம கீர்த்தனைகள் ஒருபால் இசைக்க, இன்னிசை ஒருபால் ஒலிக்க, தேவர்களை யொத்த அந்தணர்கள் பூமாரி சொரிய, ஷண்முகப் பெருமான் ஆடி ஆடி அசைந்து அசைந்து தமது யதாஸ்தானத்தை அடையுங் காட்சியும் அடியார் உளத்தினைப் பக்திக் கடலிலாழ்த்தும். இக் காட்சி யைத் தரிசிக்க அன்று கூடும் மகாஜனங்களின் ஏதாவது கணக்கிலடங்காதது. உண்மையில் இவ்வையகத்தில் நாம் காணுங் திருவருட் காட்சியில் இதுவே முக்கியமானதாகும். இவ் வேணியிலே தான் இவ்வாலய ஆதீன நாதஸ்வர மேளவாத்தியக் கலைஞர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள்.

அன்றிரவு அடிடி அமாவாசைத் தீர்த்தத்திற்காக— கீரிமலை நகுலாசல சமுத்திர தீர்த்தமாடுவதற்காகச் சுவாமி எடுத்துச் செல்லப்படுவர்; தீர்த்தமாடி முடிந்ததும் அங்கு பத்தர்களின் வழிபாட்டிற்கு மாலைவரையும் அமர்ந்திருப்பர்; பின்னர் மிகுந்த கோலாகலத்துடன் கலை நிகழ்ச்சிகள் முன்புறப் படுவதற்கு பல்லக்கிற் கோவிலுக்கு எழுங் கருஞ்வார். இவ்விழாவை ‘ஆடி மஞ்சத் திருவிழு’ என்றழைமுக்கக்கூடியதாக அமைக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அன்றிரவு துவஜ் அ

ரோஹணமாகி மகோற்சவங்கள் தண்டேஸ்வர, ஆசார்ய உற்சவங்களோடு இறுதிக் கட்டத்தையடையும். இருபத்தாரும் நாள் தண்டாயுதபாணி உற்சவம் எல்லா உற்சவங்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்துவிடுகின்றது. இவ்வுற்சவம் 1964ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது. புராண வரலாற்றை முழுமையாக எடுத்துக் காட்டக்கூடியதாக இவ்வுற்சவம் அமைந்திருக்கிறது. மகோற்சவ காலங்களில் மூன்று பிரகார வீதிகளிலும் சனத்திரள் அதிகரித்துக்கொண்டேயிருக்கும். அங்கு பல்வேறு தற்காலிக வியாபார நிலையங்கள், பொலீஸ், சுகாதார நிலையங்கள், காரியாத்காரி கந்தோர், தண்ணீர்ப் பஞ்சர்கள் இப்படியிப்படியே பல தோந்றுவீக்கப்படும். சங்கீத கதாப்பிரசங்கங்கள், இன்னிசைக் கச்சேரிகள் ஆதியனவும் உற்சவ காலங்களில் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட வஸந்த மண்டபத்தில் நிகழும்.

விசேஷ விழாக்கள்

நவராத்திரி பூசைகளும் இங்கு நடைபெறுகின்றன. மானம்பூ என்றழைக்கப்படும் ‘விஜயதசமி’யிலன்று கந்தசவாமியார் இங்கிருந்து தெற்கே இரு மைல்களுக்கப்பா லுள்ள துர்க்கையம்மன் கோவிலுக்கு எழுந்தருளவார். அங்குதான் சமீவிருஷ்ட பூசையும் மகிஷாசர சம்ஹாரமும் நடாத்தப்படுகின்றன. பின்னர் அங்கிருந்து பற்பல கலீஞ்சிகழ்ச்சிகளோடு ஆலயத்திற்கு எழுந்தருளவார். அன்று வீதியோரங்களிலுள்ள வீடுகள், மண்டபங்கள், வியாபார நிலையங்கள் ஆதியன அலங்கரிக்கப்

பட்டிருக்கும்; வாசல்களில் நிறைகுடம் வைத்துச் சுவாமிக்குப் புஷ்பமாலைகள், பட்டு வல்திரங்கள் ஆசியன சாத்தி அடியார்கள் வணங்குவர். ஐப் பசியில் நடைபெறும் ஸ்கந்தஷூஸ்தி விழா மிகவும் புனிதமாகவும் முறையாகவும் நடைபெற்று வருகிறது. மக்களானைவரும் கடும் விரத மனுட்டித்து இவ்விழாவினைத் தரிசிப்பார்கள். விரதமனுட்டிப் போர் ‘திருச்செந்தூர்ப் புராணம்’ படித்தும், கேட்டும் மகிழ்வார்கள். சூரசம்ஹார விழாவும், திருக்கல்யாண விழாவுங் கண்கொள்ளாக் காட்சியாக விளங்கும். விரத மனுட்டிப்போர் யாவரும் முடிவில் சக்ஸ்ரங்காமார்ச்சனைகள் செய்து கோண்கை முடிப்பார்.

கார்த்திகை மாதத்துத் திருக்கார்த்திகையிலன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் மாவிளாக் கேற்றியும், நெய்விளாக்கேற்றியும் தத்தமது வழிபாடுகளை இயற்றுவார்கள். இரவு மும்முர்த்திகளும் எழுந்தருளிச் சொக்கப்பணை^{பாவஞ்சி} கொஞ்சத்தி, வீதிவலக்வந்து அடியார்களுக்கு அருள்தருவர். இங்கு கார்த்திகைச் சோமவாரங்களிற் சந்திரசேகரருக்கு விசேஷ பூஜைகள் செய்து வீதிவலம் எழுந்தருளச் செய்வது வழக்கம். மார்கழியில் திருவெம்பாவைப்பூக்களின் போது சிதம்பரேஸ்வரீ சமேத சிதம்பரேஸ்வரருக்குப் பூஜைகள்நடைபெறும். அம்பாள் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள்தருங் காட்சியும், ஆருத்ரா தரிசனத்திற்கு முந்தியதினத்தில் நடராஜப் பெருமான் தேரின்மீதிவர்ந்து வருங் காட்சியும் பக்தர்களைப் பரவுசமடையச் செய்துவிடும். அன்றிரவு விசேஷ அபிஷேகமானதும் அதிகாலையில்

ஆருத்திரா தரிசனம் நடைபெறும். இவ்வாலயத் தில் கந்தபுராணபடனம் வைகாசியில் ஆரம்பமாகி மகோற்சவ இரண்டாங் திருநாளன்று பூர்த்தி யடையும். பூர்த்திவிழாவன்று அந்தணர்களுக்கும் மற்றும் ஏனையோருக்குங் தானங்களுங் தெட்சஸீன களுங் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் திருச்செந்தூர்ப் புராணபடன முடிவிலும் பக்தர்கள் தானங்களை வழங்கி ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள்.

வளர்ச்சியும் ஊரின் செழிப்பும்

இக்கோவிலின் பூசைகள் மற்றுங் தொழில்கள் யாவுங் கோவில் ஆதினகர்த்தாவிள் கட்டளையின் பிரகாரமே நடைபெற்றுவருகின்றன. இங்கு எது வும் அவரது அனுமதியின்றி நடைபெறமாட்டாது. தில்லைவாழ் அந்தணர்களின் சந்ததியினரே இன்றும் முப்போதுக் திருமேனி திண்டும் அந்தணர்களாக மிகுந்த பக்திசிரத்தையோடு பூசனைகள் செய்துவருகின்றனர்.

இப்போது கோவிற் திருப்பணிகள் யாவும் வல்லுகர்களைக்கொண்டு நிறைவேற்றப்படுகின்றன. கருங்கல் வேலைகளைக் காரைக்குடியைச் சேர்ந்த பெரியசாமி ஸ்தபதியின் தலைமையில், தேர்ந்த சிற்பிகள் பலர் இப்போது செய்துவருகிறார்கள்.

மூர்த்திகள் பல அவ்வவ்விடங்களிற் பிரதிஷ்டை செய்யப்பட்டுவருகின்றன. வெகுவிரைவில் ஆரம்ப காலத்திருந்த பொலிவை இக்கோவிலும் சுற்றுடலும் பெற்றுவிடும் என்பதிற் சிறிதேனும் ஜய மில்லை.

இக் கோவில் விருத்தியடைந்து வருவதுபோல் ஊரும் அபிவிருத்தியடைந்து வருகிறது. கந்தப்பெரு மான் வீக்கிரகங்கள் வந்திறங்கிய துறைமுகத் தைக் கொண்ட காங்கேசன் துறையும், மாருதப்பிர வல்லியின் குருவான நகுலமுனிவரது நகுலேஸ் வர ஆலயமும், நகுலாசல தீர்த்தத்தைக் கொண் டுள்ள கீரிமலையும் இன்று பலவிதத்தினாலும் அபி விருத்தியடைந்துவருவது கண்கூடு. இங்கு, பல தொழிற்சாலைகள் உருவாக்கப் பெற்றிருக்கின்றன; சங்கங்கள் பல தோன்றியிருக்கின்றன; பாடசாலைகள் பல உள்ளன; நுண்கலை ஸ்தாபனம் ஒன்றுண்டு. இப்படியிப்படியே மக்களுக்குத் தேவையான பற்பல ஸ்தாபனங்கள் தோன்றியும், தோன்றுவதற்கு ஆயத்தமாகவும் இருப்பதைக் காண முடிகிறது.

போற்றுங்கள் போற்றும் பதி

பாரதநாடும் ஈழநாடும் போற்றும் பண்டிதமனி ச. நவநீதகிருஷ்ண பாரதியார், குருகவி பண்டிதர் மகாலிங்கசிவம் போன்ற அறிஞர்கள் வாழ்ந்த மாவிட்டபுரத்திலே இன்றும் அவ்வறிஞர்களது சீடர்கள், புலவர்களாகவும் கவிஞர்களாகவும் வித்துவான்களாகவும் வாழ்ந்துவருகின்றனர். மகாவித்துவான் சி.கணேசையர் அவர்கள் அயற்கிராமமான வருத்தலைவிளானில் வாசஞ் செய்த போதிலும் மாவை முருகனில் எல்லையற்ற பத்தியைக்கொண்டிருந்தார். இம் மகாவித்துவான் பாடிய மாவைச் சுப்பிரமணிய தோத்திர விருத்தம் அநுபந்தமாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றது:

சாலிவாகன சுகாப்தம் 1764ஆம் நூல்—சுப்பிரகாருதுஞ்சு (1842ஆம் ஆண்டு) ஆடிமாதம் முருகப் பெருமான் பேரிற் பாடியரங்கேற்றப்பட்ட. ஊஞ்சற் பாக்களை இயற்றியவர் திருநல்லீஸ்யூர் ம. சரவண முத்துப் புலவராகும். இவர் இக் கோவிலில் நெடுங்காலமாக வீரதங்கள் பல அனுட்டித்து வழிபாடு செய்து திருவருள் பெற்றார் எனப் பலர் கூறுகிறார்கள். மாவை முருகன் பேரில் ஈழத்துப் புலவர்கள் பாடிய பாமாலைகள் அதிகமுண்டு. என்கையிற் கிடைக்கப்பெற்றவையும் அவ்வைற் றின் ஆசிரியர்களது பெயர்களும் பின்வருமாறு:

1. சிலதனிப்பாடல்கள்—முத்துக்குமார கவிராயர்.
2. மாவைப்பதிகம், மாவை இரட்டைமணிமாலை, மாவைக் கலிவெண்பா—சன்னகம், அ. குமார சவாமிப்புலவர்.
3. மாவைக்கந்தர் அகவல், மாவைப்பதிகம், மாவைக்கந்தர் சிங்காரம்—க. மயில்வாகனம் பிள்ளை.
4. மாவைத்திருவீரட்டைமணிமாலை, ஆறெழுத்துப் பத்து—தெல்லிப்பழை, டி. பொன்னம்பலவிள் கீஸ்.
5. மாவைச் சுப்பிரமணிய தோத்திர விருத்தம்—வித்துவசிரோமணி சி. கணேசயர்.
6. மாவை மும்மணிமாலை—கரணவாய், செவ் வஞ்சிநாத தேசிகர்.
7. மாவைக்கதிர்காமவடி வேலவர்பதிகம், மாவைப் பதிகம்—வருத்தலீவிளான், க. சரவண முத்து.

8. மாவைக் கந்தசவாமிபேரில் பக்திரசக் கீர்த் தனைகள் — மயிலிட்டி, சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயர்.
9. மாவைப் பிள்ளைத்தமிழ்—ஏழாலை, பண்டிதர் மு. கந்தையா, B. A.
10. மாவை முருகன்—மாவை, க. சச்சிதானந்தன்.

இன்னும் எத்தனை எத்தனையோ பாடல்கள் பல இருக்கலாம். அவற்றைக் காணுமிடத்து அறி ஞர்கள் என்கைக்கு அனுப்பிவைத்தால், மிகமிக நன்றியறிதலோடு ஏற்று மறுபதிப்புக்களில் அவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

வளர்ந்துவரும் மாவிட்டபுரக் கந்தசவாமி ஆலயத்துக்கு நாமனைவரும் ஒன்றுசேர்ந்து எம்மால் முடிந்த தொண்டுகளை யாற்றவேண்டும். வேல் முருகன் புகழ்தரும் மாருதப்பிரவல்லியின் மாவிட்டபுரம் மாண்புடன் விளங்க நாமெல்லோரும் இறைவனைத் துதிப்போமாக.

மாவிட்டபுர இடப்பெயர் ஆராய்ச்சி

‘மாவிட்டபுரம்’ எனும் பெயர் இக்கிராமத்திற்கு எப்படி ஏற்பட்டதென்றும், இதற்கு முந்தீ இவ்விடம் என்ன பெயரோடு விளங்கிற்று என்றும் பலர் பலதரப்பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுச் சில முடிபுகளை வெளியிட்டுள்ளனர். சிலரது ஆராய்ச்சியின் முடிவுகள் பின்வருவனவாயுள்ளன:

1. சூரசம்ஹாரத்தின் பின்னர் சுப்பிரமணியப் பெருமான் கதிரைமலைக்கெழுந்தருள்ள செய்யுங்காலை இங்கு தங்கினுரெனக் கூறப்படுகின்றமையால் இவ்விடம் சுப்பிரமணியப்

பெருமானது அருள்பெற்ற இடமெனக் கூறப் படுகின்றது. எப்படியெனில், மாமரவடிவாகி நின்ற சூரை சம்ஹரித்ததால் மா-மாமர வடிவாகிய சூரன்; விட்ட - அவ்வடிவீனவிட்ட தேகிய, புரம் - ஸ்தலம்; ஆகவே, மாமர வடிவாய் நின்ற சூரன் அவ்வடிவீனவிட்ட இடமாதவின் ‘மாவிட்டபுரம்’ என வழங்கப்பட்டது எனச் சிலர் முடிவுசெய்துள்ளனர். இங்கு தலவிருஷ்டமாகப் பிரமாண்டமான தோர் மாமர மும், அண்மையிற் கடலிருப்பதனுற் கடலிலே மாமர வடிவாகிச் சூரன் நின்றுன் என்பதும் பொருத்தமாயிருப்பதைக் கருத்திற் கொள் எல் வேண்டும் என்பாரு முளர்.

2. மாருதப்பிரவல்லிக்குக் குட்டநோயும் குன்ம வலியும் நீங்கியதால், மா-பெருநோய், விட்ட-நீங்கிய, புரம்-ஸ்தலம். பெரியநோய் நீங்கிய ஸ்தலமானதால் மாவிட்டபுரம் என வழங்க லாயிற்று என்றுங் கூறுவார் உளர்.
3. இங்கு முன்பு ஒரு பிரமாண்டமான ஆலமர மொன்று இருந்ததாம். ‘புத்தகாய்’ என்ற புனித இடத்திற்குப் பெளத்தர்கள் யாத்திரை செய்யும்போது இந்த ஆலமரத்தடியிலே தங்கு வது வழக்கமாம். ஆகவே அவர்கள் மகா-பெரிய, யெற்றி - ஆலமரம், புரம் - நிற்கு மிடம். ‘மகாயெற்றிபுர’ என இவ்வீடத்தை அழைத்ததால் அப்பெயர் மாவிட்டபுரமென மாறியது எனவுங் கூறுவார் உளர்.

4. மாருதப்பிரவல்வியோடு ‘மகாவிட்டன்’ என்ற தளபதி என்பான் இக்கோவிலை நிர்மாணித்து வேண்டிய சகல ஏற்பாடுகளையும் செய்வித்ததனால் ‘மகாவிட்டன்பூரம்’ என இவ்விடத்திற்கு நாமமிட்டன ரென்றும், காலனுச் செல்லச் செல்ல ‘மாவிட்டபூர்’ மென்மாறியது எனவும் கூறுவார் உளர்.

இப்படியாகக் காலத்திற்கேற்றவாறு பல தரப்பட்ட ஆராய்ச்சிகள் புதுப்புதுக் கருத்துக்களுடன் தோன்றுவது இயல்பேயாகும். வீண் பிரயத்தனங்களிற் காலத்தைப் போக்காது, ‘கோவிற்கடவை’ என்ற பெருங்குறிச்சியில் நிகழ்ந்த அற்புதங்களை முன்னிட்டு இக்குறிச்சியில் நகுலமுனிவரின் சாபவிமோசனம் பெற்றபகுதி ‘நகுலேஸ்வரம்’ என்றும், இளவரசியின் குதிரைமுகம் நீங்கப் பெற்ற பகுதி ‘மாவிட்டபூரம்’ என்றும், காங்கேயன் விக்கிரகம் வந்திறங்கிய துறைமுகப்பகுதி ‘காங்கேசன்துறை’ என்றும் மூன்றுகப் பிரிவுபட்ட தெனக் கூறுவதை ஆதார பூர்வமான சான்றுகள் மூலம் நாமனைவரும் ஏற்போமாக.

அனுபந்தம்

७

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

மாவைக் கந்தகவாமிபேரிற் பாடிய

✓ ஊஞ்சற் பாக்கள்

இஃது சாலிவாகன சகாப்தம் 1764ஆம் ஞானு—
சபகிருதுஞா (1842ஆம் ஆண்டு) ஆடிமாதம்
யாழிப்பாணம் நல்லூர், ம. சரவணமுத்துப்
புலவரைவர்களால் இதற்கு முந்தீய ஊஞ்சற்
பாக்களோடு ஒப்பிட்டுத் திருத்தியுஞ் சேர்த்தும்
புதிதாக்கிக் கோவில் வஸந்த மண்டபத்தில்
வைத்துப் புலவர்கள், பண்டிதர்கள், பெருமக்கள்
என்போர் முன்னிலையில் அரங்கேற்றப்
பட்டது.

காப்பு

சீர்பூத்த திருமாது மகிழுஞ் செல்வத்
திறம்பூத்த தென்னிலங்கைத் தேசங் தன்னில்
ராப்பூத்த நகுலகிரிக் கருகி வென்று
மிசைபூத்த மாவைநகர்க் கந்தர் மீது
பார்பூத்த பனிமலர்கைக் கொண்டு போற்றிப்
பண்பூத்த மூஞ்சலிசை பனிந்து பாட
கார்பூத்த கரடதட விகடம் பூக்குங்
கழிபூத்த கரிமுகன்றுள் காப்ப தாமே.

சுதியோங்கு நாதவிந்து கால்க் ளாகச்
 சுட்ரோங்குஞ் சத்திமணி விட்ட மாக
 விதியோங்கு மந்திரமெல் விழைய தாக
 வியனேங்கு மறைநான்குங் கயிற தாகப்
 பதியோங்கு சதாசிவமெய்ப் பலகை யாக
 பரமோங்கு பிரணவமா சனம தாக
 மதியோங்கு மவுனமறை முனிவ ரோங்கும்
 மாவைநகர்க் கந்தரே யாழ ருஞ்சல். 1

சொயமேறு தும்புருநா ரதர்பண் பாடச்
 சுரமேறுங் தங்திரியாழ் சுருதி கூட
 நயமேறு மரம்பையர்கள் நடன மாட
 நண்பேறுங் எந்திருவர் நயந்து நாடப்
 பயமேறும் பல்லியுமெண் டிசையி னீடப்
 பண்பேறுங் கொம்பினிசை பரவை மூட
 வயமேறும் புகழேற வாழ ருஞ்சல்
 மாவைநகர்க் கந்தரே யாழ ருஞ்சல். 2

விண்பலிக்குஞ் துந்துமிவீ ரெங்கு மேற
 விதம்பலிக்குஞ் தவில்பம்பை மீது சேறக்
 கண்பலிக்குங் கடிமுரசங் ககனங் கீறக்
 கண்பலிக்குஞ் சங்கோசை கடலீ மீறப்
 பண்பலிக்குஞ் தித்திமிமத் தாளங் கூறப்
 பயன்பலிக்குஞ் தொண்டர்பரி பாகங் தேற
 மண்பலிக்கும் வரம்பலிக்க வாழ ருஞ்சல்
 மாவைநகர்க் கந்தரே யாழ ருஞ்சல். 3

வெயிலிலங்கும் வெண்கவிகை விண்ணின் மேவ
 விருதிலங்குஞ் கொடிகள் வெளி முகடு நீங்க
 கயிலிலங்கும் வெண்கவரி மென்கா லேவக்
 கதிரிலங்கு மாலவட்டங் ககனங் தாவக்

குயிலிலங்குஞ் சோலைமலர் கொண்டு தூவக்
 கொடியிலங்குஞ் சேவல்குதி கொண்டு கூவ
 மயிலிலங்கும் வடிவிலங்க வாழ ருஞ்சல்
 மாவைவநகர்க் கந்தரே யாழ ருஞ்சல். 4

சுகந்தேடுஞ் சுத்தர்வீழி யருவி சோரச்
 சுழிதேடும் பரமுத்தர் தொழுது சேரச்
 சுகந்தேடுஞ் தனிவீரர் தயவு கூரச்
 சமர்தேடும் பூதகணாத் தலைவர் சார
 அகந்தேடு மருளாறிவா னந்த மார
 அடிதேடும் பழவினையே னவலங் தீர
 மகந்தேடும் மறைதேட வாழ ருஞ்சல்
 மாவைவநகர்க் கந்தரே யாழ ருஞ்சல். 5

சினங்துதிக்குஞ் செந்திருமால் சென்று தாளச்
 சீர்துதிக்குஞ் திசைமுகன்சே ஷடியில் வீழ
 இனங்துதிக்கு மிமையவரெங் கெங்குஞ் குழ
 விசைதுதிக்கு மிந்திரனை யிரங்கண் வாழக்
 கணங்துதிக்குங் காளமண்ட கடாகங் கீறக்
 கலைதுதிக்கும் முனிகருணைக் கடற்க னுழ
 மனங்துதிக்க வாய்துதிக்க வாழ ருஞ்சல்
 மாவைவநகர்க் கந்தரே யாழ ருஞ்சல். 6

திருத்திகமுஞ் செந்கனக முடிக ளாடத்
 திசைதிகமுஞ் திருமுகச்செஞ் சோதி யாடக்
 குருத்திகமும் விழிக்கருணை குலவி யாடக்
 குலங்திகமுங் கோலமணிக் குழைக ளாடத்
 தருத்திகமுங் தன்கடம்ப மாலை யாடச்
 சயங்திகமுங் தனிவேலும் மயிலு மாட
 மருத்திகமு மார்பாட வாழ ருஞ்சல்
 மாவைவநகர்க் கந்தரே யாழ ருஞ்சல். 7

அரம்போற்று மயிற்கணையுஞ் சிலையு மாட
வரிபோற்று மரமகளி ரருகி லாட
உரம்போற்று முபவீத முலவி யாட
ஓளிபோற்றுங் கச்சமுடை வாளு மாடக்
கரம்போற்றுங் கவினபய வரத மாடக்
கழல்போற்றுங் தண்டைகவின் கவினென்றுடப்
பரம்போற்றும் மறைபோற்ற வாம ருஞ்சல்
மாவைங்கர்க் கந்தரே யாம ருஞ்சல். 8

குலஞ்செயருட் கோலரே யாம ருஞ்சல்
கூர்செய்சமர்க் கோலரே யாம ருஞ்சல்
பலஞ்செய்யுமை பாலரே யாம ருஞ்சல்
பழமறைக்கப் பாலரே யாம ருஞ்சல்
புலஞ்செய்புரி நூலரே யாம ருஞ்சல்
போதகஞ்செய் நூலரே யாம ருஞ்சல்
வலஞ்செய்வடி வேலரே யாம ருஞ்சல்
மாவைங்கர்க் கந்தரே யாம ருஞ்சல். 9

இறைசெழிக்கும் ராசமனு நீதி வாழி
இனஞ்செழிக்கும் வேதமிருக் காதி வாழி
முறைசெழிக்கும் முனிவர்கள்யா கங்கள் வாழி
மும்மாரி பொழிந்துலகத் துயிர்கள் வாழி
நிறைசெழிக்கு மாறைமுத்தும் நீறும் வாழி
நிதஞ்செழிக்கும் சைவமநீ ஞீழி வாழி
மறைசெழிக்கும் வள்ளிதெய் வானை வாழி
மாவைங்கர்க் கந்தர்தினம் வாழி வாழி. 10

மாவைச் சுப்பிரமணியர் தோத்திரம்

— அன்றை —

சன்னகம், முத்துக்குமார் கவிராசர் இயற்றியது

(1805)

கோவிற் கடவைக் குருபரனு ருந்சவத்தைச்
சேவித்து நிற்பார் தெருத்தொறுங்—காவிச்செலும்
காவடியைக் கண்டிருப்பார் காண்பரோ கூற்றுவனுர்
தாவடியே முஞ்சுமையைத் தான்.

நாட்டும்

திருவிழாத் தரிசனச் சிறப்பு

கருவிழா உலகினிடைப் பிறந்துமெய்ம்மை
மறந்துமலுங் கன்ம சென்ம
உருவிழா முன்னெவரே யாயினுங்கோ
விற்கடவை யுறையுங் தேவைப்
பெருவிளாங் கனிக்கான்கன் ரெறிந்தமான்
மருகன்வேற் பெருமா னுக்காங்
திருவிழாத் தரிசிக்கச் செல்லுவார்
யமதண்டம் வெல்லு வாரே.

திருவிழாச் சேவையின் பலன்

கார்படியு நகுலகிரித் திருக்கோவிற்
கடவையினை கடவுஞ் செம்பொற்
றேரடியிற் பின்னாடியார் திருக்கூட்டத்
துடன்வலமாய்த் தெரிசிப் பார்கள்
இரடிக்கோர் பரிமகப்பே ரடைவருடம்
பாலுருள்வா ருந்ப வத்தின்
வேரடியுங் கடங்குகந்த வேளாடியின்
முத்திசென்று மேவு வாரே.

१

சப்பர மஞ்சத் திருவிழா

நாறுநா லாறுதிருக் குடையானுங்
 கணங்களும்போய் நுவன்று நாமங்
 குறிநாத் தழும்புறவே தொழும்புறங்கோ
 விற்கடவைக் குகளை கண்ணீ
 ராறினார் திருமுகங்க ளாறினார்
 படைக்கஞ்சா வயிலார் சங்சத்
 தேறினார் சப்ரமஞ்சத் தேறின
 ரடியவரி டேறி னரே.

1000 போட்டும்
 கூடுதல்

சுப்பிரமணியக் கடவுள் பவனி வருதல்
 மல்லாக மாதகலான் மருகன்சுன்
 ஞகத்தான் மகன்பா வாணார்
 சொல்லாச்சீ ரீவினையான் றுன்னலை
 யானத்தான் சுரும்ப ரோதிச்
 சில்லாலை யிருள்வென்ற குறக்கொடிகா
 மத்தாணைச் சிகண்டி மாழுர்
 வல்லாணை மாவிட்ட புரங்கரத்
 திக்டப்பவனி வரக்கண் டேனே.

காதல் மகளிர் செயல்
 கரைக்காற் புனல்வயற் றென்மாவைக்
 கோவீற் கடவைச்செவ்வேள்
 வரைக்கா விரத மணிக்குர
 லார்ப்பு வருமுன்ன மே
 அரைக்கான் முக்காற் கணக்குக்கு இப்பு
 மென்சந்த மளாவுநறு
 விரைக்கா றரக்கடுங் காலாய்
 வினைந்தது மெய்யெங்குமே. விழங்கு

இப்பு

✓ மாவைக் கலிவெண்பா

சன்னுகம்

ஸ்ரீமத் அ. குமாரசுவாமிப் புலவர் அவர்கள் இயற்றியது
(1895)

காப்பு

செங்தமிழ்சேர் மாவைத் திருக்கோயில் வாசமுறுங்
கந்தர் கலிவெண்பாக் கட்டுக்கரக்கக்—கந்தருக்கு
முன்னவனே யானை முகப்பொருளே பூதகண
மன்னவனே நன்கருள்வாய் மற்று.

கலிவெண்பா

பொன்மேவு மார்பினனும் பூமேவுஞ் சார்பினனும்
முன்மேவிக் காணு முழுமுதல்வன்—தன்மேனி
பங்குபெறு மங்கையொடும் பங்கமறப் பூமணம்போ
லெங்கு நிறைந்தே யிருந்தாலு—மிங்குள்ளார்

கண்டு துதித்துக் கரங்குவித்துச் சித்திபெறத்
தண்டயிரினெய்போலத்தான்னிமை--கொண்டுறையுங்
கிரிமலைப் பாங்கர்க் கிளருங் திருமாவை
ஷுரமருங் கோயி ஒவந்துறையுங்—காரணனே

வாசவனுங் தேவர்களும் மற்றையரு முற்றதுயர்
மாசசுறுத்து நல்லின்ப வாழ்வருளப்—பாசமுறும்

மானவர்போல் வானவர்போன் மற்று முயிர்போல
ஈனமுறும் யாக்கைவழி யேகாமன்—ஞானமுதல்

கெற்றித் திருவிழியி னின்மலமாய்ச் சின்மயமாய்
அற்புதமாய்த் தோன்று மருட்சுட்ரே—நற்பருதி

விண்ணுறமண் ணீர்காலும் வெங்தியுங் கற்பொழியு
மண்ணைலர் விந்த மலருமிந்த—வண்ணமென

யாதும் விகாரமின்றி யாவுஞ் செயும்வயிரச்
சோதி மயமான தூமணியே—வாதைபுரிந்

தாருயிரைப் போர்த்தலைக்கு மாணவநோய் தீர்த்தொ
சாரு முடலாதி தக்கமருந்—தாரருளா [மிக்கச்

லீடு நிராமயனே யேக மருத்துவனே
ஆயுமறை யாதிகளா வல்வுயிர்க்குப்—பாயமுறை

வைத்தவற்றுட் புக்கு மறைந்து நிறைந்துறையும்
வித்தகனேயம்முறைசெய் மேன்மையுள—மெய்த்தவருக்

கிட்டசுக் போகங்கள் யாவு மருத்திமுறை [போல்
விட்டவர்க்குத் துன்புறுத்தி வெந்தழவி—கிட்டபோன்

ஆக்கு மறக்கருணை யாளா வவர்மீளா
மேக்குயரச் செய்யும் விழுப்பொருளே—போக்கியங்கள்

ஈட்டும் வினைக்கேற்ப வெண்ணி முறைகின்று
கூட்டும் பெருத்திக் குன்றமே—காட்டுவினை

யொத்துப் பரிபாக முற்ற வவதரத்துச்
சத்தி பதிவித்துச் சற்குருவாய்ப்—பெத்தநிலை

போக்கும் பொருட்டுப் புகலு நயனுதி
தீக்கை புரிந்தருளுஞ் செல்வமே—மீக்குலவும்

ஒங்கார மாபீடத் தோடைக் குளத்திருதாட
பாங்கார் கழுந்ராம் பன்முகமுங்—தாங்கா

உதித்து மதிப்போ ருளத்துத் தியானங்
கதித்து மதத்துக் களித்து—மதக்கருணை

ஊற்றி னைனத்துஞிறைத் துண்மடமுங் கன்மடமும்
பாற்றியொரு மேல்வீட்டின் பாற்குலவ—வீற்றிருத்தி

மன்கியபே ரின்பம் வழங்குங் கடவுளுக்குப்
பின்னிளவ லான பெருமானே—சொன்னாயம்

நந்தாத வாகமத்தி னற்பொருளுங் சொற்றமிழும்
மந்தா நிலமலை மாழுனிக்கு—முங்தோதுங்

தேசிக வாதமய றீர்ந்தசிவ ஞாகியருட
டேசிக வாத திவாகரனே—மாசில்லாக்

கோடி யிருள்வலியுங் கூரு மொளிவலிமை
கோடி யிருஞுங் குருமுடியாய்—நீடுலக

முற்று மறுமுகத்து முற்று வறுகுணமாய்
முற்று மறுமுகத்து முன்னவனே—பற்றுப்படைப்

பன்னிருகை கோஞ்ற பண்ணவனே யிவ்வுலகிற்
பன்னிருகை கோளாய்ப் பயனுற்று—மன்னுங்

களவினெடு கற்பினைக் காட்டும் பொருட்டாக்
களவினெடு கற்பினைக் காட்டும்—அளகநகைக்

கற்பமர சொர்க்கக் கருங்கட் குறமகளைக்
கற்பமர சொர்க்கக் கரிமகளைப்—பொற்ப

வரைந்த மருங்கணவா வஞ்சகர்தந் நேசம்
வரைந்த மருங்கணவா வள்ளால்—அரங்கதய

சத்திதர வேதங் தகர்க்குக் தனிஞான
சத்திதர வேதத் தனிப்பொருளே—முத்தப்

பழனி மலைக்கினிய பாலா முகிரேய்
பழனி மலைக்கிழவா பானேர்—செழுங்கிறத்துப்

பாகி ரதிமதுரப் பாலகா கண்டமுதம்
பாகி ரதிமதுரப் பாடலான்—மாகிரன்

ஏத்த வருள்புரிய மின்னமுதே கீரிமலைத்
தீர்த்த விழவிற் ரெரிசித்தங்—கேத்தி

வணங்கு மடியார்க்கு வாய்த்த வரங்கள்
இணங்க வளித்தருஞ் மெந்தாய்—கணங்கொள்ளுங்

தேவர் குலபதியே செந்தமிழ்சேர் சங்கமுறும்
பாவலனே ஞான பரம்பொருளே—காவலங்கள்

தந்திரத்தின் வண்ணங் தவருது பூசைவிழா
முந்து திருப்பணிகள் முற்றுவோர்—சிந்தனையில்

இட்ட மளிப்பதுபோ லெங்கவியு மேற்றருளி
இட்ட மளிப்பா யினிது.

✓ மாவைச் சுப்பிரமணிய

தொத்திர விருத்தம்

—०५५०—

புன்னைநகர், வித்துவசிரோமணி
பிரமஸி சி. கணேசையர் அவர்கள் இயற்றியது.

[விரோதிகிருதங் ஆடிம் (1911)]

திருப்பரங்குந்றம்

அருமறைகண் முதலாய நாலெலா மறுதியிட
டக்கின்ற பொருளதாகி
அமலதுரி யாதீத முற்றுவெளி யாய்நின்ற
வானந்த மாயமுதலின்

திருநுதலி னுற்றகண் வஞ்சுசர வணவாவி
சேர்ந்துஙல் ஒருவமைந்து
திகழியிலி னிற்குர னகலம் பிளந்தமரர்
சிறையதனை நீக்குகுமரா

பெருமையறு முயர்பரங் குன்றிலமர் முருகனே
பிரணவப் பொருளீயறியாப்
பிரமனைச் சிறையினிடை வைத்ததொரு கடவுளே
பினிமுக முயர்த்தமுதல்வா

வருபவன முறவறிவு முடமுன் வஞ்சுனது
மலரடியென் முடிவைக்குவாய்
மாவையம் பதியிலிரு பக்கமிரு சத்தியர்கண்
மருவமயின் மேவுகுகனே.

திருச்சீரலைவாய்

வேடர்மக டன்னையவர் சிறுகுடிற் புக்குஞ்
 விழைவுடன் களவெடுத்த
 விதமதனை யோர்ந்துளோர் நின்பாத தொண்டன் றி
 வேரென்றை மேவுவாரோ
 முடனே னின்பாத தொண்டுசெயி னல்லவோ
 முழுதருள் புரிந்தானுவாய்
 முதிர்கரும் பனையமொழி மங்கையர்கள் சேவைபுகு
 முழுமகனு முய்வதுண்டோ
 கூடுதிரை வீசுமலை வாயெனும் பதிமேவு
 குமரனே கங்கைசுதனே
 கொக்கினுரு வாய்நின்ற சூர்முத நடிந்ததொரு
 கூரிலைய சத்திதரனே
 வாடமுச் சுறவறிவு மூடமுன் வந்துனது
 மலரடியென் முடிவைக்குவாய்
 மாவையம் பதியிலிரு பக்கமிரு சத்தியர்கண்
 மருவுமயின் மேவுகுகனே.

திருவாவினன்குடி

கோடைதனி ஒறுவெயிலில் வழிசென்ற மாந்தர்போற்
 கொடிதாய பிறவிவழியிற்
 குறுகிமெலி வுற்றயா னின்பாத னீழைக்
 கூடுமொரு நாளுமூலதோ
 தேடரிய சத்தாகி னின்றதொரு தெய்வமே
 திங்களங் கண்ணிவேய்ந்த
 சிவனருளு மைந்தனே னின்பாத தொண்டினிற்
 சிறிதும்யான் புரிகிலாது

நீடெழில்கொண் மங்கையர்க ளாசையிற் புக்கியா
 னேருமறி வற்றயர்க்தேன்
 சேசமுட னமரர்தொழு மாவினன் குடிமருவ
 னிருமலம தாயவடிவே
 வாடைய தெழுந்தறிவு மூடமுன் வந்துனது
 மலரடியென் முடிவைக்குவாய்
 மாவையம் பதியிலிரு பக்கமிரு சத்தியர்கண்
 மருவமயின் மேவுகுகனே.

திருவேரகம்

அருவாகி யுருவாகி னின்றிடுங் தன்மைதா
 னறியுங் தரத்ததேயோ
 ஆதியுறு மகரமுட னுகரமாய் மகரமா
 யறைவிந்து நாதமாகி
 ஒருவாது னின்றுநீ யுபகரிக் குந்தன்மை
 யோர்ந்தவரு னடியையன்றி
 யுன் னுவர்க ளோவொன்று நாடுவர்க ளோசொல்
 யுள்ளங் கடந்தமுதலே [கவ
 குருவாகி வந்தென்னை யாஞ்சமோரு காலமுங்
 கூடுமோ கூறுங்மலா
 கொடிதாய வீனையகல வமரரும் வழிபடுந்
 கோதிலே ரகமமர்க்தோய்
 வருவாத முற்றறிவு மூடமுன் வந்துனது
 மலரடியென் முடிவைக்குவாய்
 மாவையம் பதியிலிரு பக்கமிரு சத்தியர்கண்
 மருவமயின் மேவுகுகனே.

குன்றுதொருடல்

கருத்தினை யடக்கியொரு கணமேனு நின்னுடைய
 கழலடி விளைந்துமில்லேன்
 காயத்தி ஞற்செயுங் தொண்டினிற் சிறிதும்யான்
 களிப்பினெடு செய்துமில்லேன்
 அருத்தியொடு நின்புகழை நாவினுற் சொல்லியு
 மறிந்திலேன் பாவியேன்றான்
 அருமாயை யிடைமருவி யகலாத துயரடைந்
 தவசம தடைந்தலைந்தேன்
 செருத்தனிகை முதலாய மலையேலாஞ் சென்றாடு
 சேவகா சிறியேனிடங்
 தேடிடீ குருவடிவ மாகிவங் தெனையடிமை
 செயிலுன தருட்கிழுக்கோ
 மருத்துற வெழுந்தறிவு மூடமுன் வந்துனது
 மலரடியென் முடிவைக்குவாய்
 மாவையம் பதியிலிரு பக்கமிரு சத்தியர்கண்
 மருவமயின் மேவுகுகனே.

பழமுதிர்சோலை

அன்னையொடு தங்கைதமனை மக்கள்சுற் றத்தார்க
 னாருமெற் குதவுவாரோ
 அந்தகண் வீசலுற பாசத்தை நீயன்றி
 யாருங் தடுக்கவலரோ
 என்னையே யிவையெலா மறிந்துமெம் தறிவுநின்
 னினையடிக டஞ்சமென்று
 இம்மியள வாயினும் பற்றுகின் றிலதிங்த
 விகைவுங்கின் புணர்ப்பதன்றே

உன்னைவீடு வெணையாள வல்லதொரு தெய்வமு
முண்டுகொலப் பரமுநீயே
ஓதுபழ முதிர்சோலை மேவியமர் குமரனே
யுன்னாடிமை தவிர்க்கிலேனை
மன்னுயிர்ப் புறவறிவு மூடுமுன் வந்துனது
மலர்டியென் முடிவைக்குவாய்
மாகவயயம் பதியிலிரு பக்கமிரு சத்தியர்கண்
மருவாமயின் மேவுகுகனே.

கதிர்காம்ம

வேறு

வெளியிற் செறிந்துபுவி யத்திற் பரந்தனவின்
மீதிற் படர்ந்துகாலின்
மேவிப் புகுந்தலர்கொ ணீரிற் பிறந்தைதந்து
விதமாய்ப் பொருந்துபரிசு
எளிதிற் ரெரிந்துனா லருளிற் பொருந்தமிக
வினிதிற் ரெரித்தகருணை
யாரும் வரைந்தளவு மொழியத் தகுங்கொலுய
ரிமையம் பிறந்தமுதல்வி
களியிற் பொருங்தியொரு வடிவிற் ருலங்கவிரு
கையிற் ரழுஉங்கந்தனே
கருத்திற் கொளங்கதிஹர மலையின் மிசைக்குலவு
காலா யுதத்துவசனே
வளியின் மிகுந்தறிவு மூடிக் கலங்குமுனர்
வந்திங் கெனாக்கருள்வைவீ
மாகவப் பதிக்கண்மயின் மீதிற் ருஜைச்சத்து
மருவத் துலங்குகுகனே.

வெண்பா

வேத முதல்வா விளங்குசடர் வேலவனே
 நாதங் கடங்குநின்ற நம்பனே — மாதவர்க
 ளேத்துகின்ற மாவை யெழினகரில் வீற்றிருக்குங்
 கார்த்திகைமைந் தாவெனைநீ கா.

திருச்சிற்றம்பலம்

முற்றிற்று

